

ஸ்ரீ

ஸ்ரீமத்வரவரமுநயேநம:

நக - ஆம்பாடம்முதல் - ௬௦ - ஆம்பாடம்வரை

தமிழ்ச்செய்யுட்கலம்பக

வுரைபாடம்.

இங்கிலீஷ்மொழிபெயர்ப்பு,

நூலாசிரியர்கள் சரித்திரம்,

சென்னைக்கவரன்மெண்டுநார்மல்கல்விச்சாலைத்

தமிழ்த்தலைமைப்புலவர்

கோமளபுரம்

இராசகோபாலபிள்ளையவர்கள்

எழுதியஇலக்கணக்குறிப்பு,

ராபின்சா ரகுநலோ

அருஞ்செய்யுட்கராதி, முதலியன.

இப்புத்தகம்

சென்னைக்கோவிந்தப்பநாயகர்கல்விச்சாலைத்

தமிழ்ப்புலவர்

கி. சிங்காரவேல்முதலியாரால்

களாநிதி அச்சுக்கூடத்திற்

பதிப்பிக்கப்பட்டது.

பிரபவநுதைஸ்ரீ.

ஓரியன்டல் அச்சுக்கூடத்தில் இங்கிலீஷ்

பதிப்பிக்கப்பட்டது.

P R E F A C E.


In preparing this edition of a portion of Pope's Anthology for the press, I have taken great care to go fully into all important grammatical points, and explain every difficulty occurring in the stanzas. References to the Abridgment of the Nunnul have been given wherever necessary. The translations (with the exception of a few for which I am indebted to Mr. Savundranayagum Pillai) are a reprint from Walker's well-known selections and Drew's Kural; and the notes of authors, excepting that regarding Naladi &c., have been extracted from that excellent work of Mr. Cassie Chetty of Ceylon, known as the Tamil Plutarch.

My thanks are due to Mr. Savundranayagum Pillai for the valuable assistance he has given me in preparing the English portion of this little work.

C. R.

NOTICES OF AUTHORS.

TIRUVALLUVER.



Tiruvalluver deservedly ranks foremost among the poets and moralists of India; for he has had no superior or equal in either character. Some place the date of his existence in the third or fourth and others in the eighth or ninth century of the Christian era, but the last is generally considered as most probable. All accounts concur in representing him as the offspring of a Brahmin by a Pariah woman, brought up by a Valluven* at Mailapur, near Madras, who had found him exposed in an Illippe grove in his neighbourhood. It is not known who directed his studies; but we are told that while yet a youth, he had acquired so great a reputation for learning that Margasagayen, a wealthy farmer who lived at Kaveripakam, did not disdain to bestow on him the hand of his only daughter named Vasuki, and besides the highest personages in the place felt a pride in the enjoyment of his friendship. He, however, appears to have pursued a quiet and unobstructive course of life, working at the loom for subsistence as the other Pariahs did until he was prevailed upon by his friends to take up the gauntlet against the professors of the Madura College, who had arrogantly defied all other men of learning in the country

* *A priest of the Pariah tribe.*

and claimed all literary honors to themselves. In order to humble the pride of the professors, he wrote an ethical poem, under the title of Kural (குறள்), and repairing to the College asked them to review it as judges of poetical composition, that he may have a seat on their College bench in case it was approved. The professors at first scorned at the idea of a Pariah-born poet offering himself as a competitor for a seat with them, but afterwards when he drew them into a contest and completely vanquished them, they not only approved his work and gave him the desired seat, but also conferred on him several honorary titles, such as, Deivapulaver (தெய்வப்புலவர்) the divine poet, Mudetpavaler (முதற்பாவலர்) the first of poets, Perunaveler (பெருநாவலர்) the great poet, etc. A legend would have it that the professors were so sensible of their discomfiture, that unable to survive it, they all drowned themselves in the pond in the neighbourhood of the College, but this is not confirmed by other accounts. Nothing further is known of Tiruvalluver which can be relied upon, excepting that some time after his return to Mailapur, he was visited with a severe domestic calamity by the death of his wife to whom he was tenderly attached and it so deeply affected his mind that secluding himself from society, he devoted the remainder of his life to religious contemplation. It is said that while lying sleepless and agitated, on the night following his wife's death, he ejaculated extempore the following verse :

அட்சிற் கணியானையாக்கஞ்செய்வானைப்

படிசொற்படிகடவானை-அடிவருடிப்

பின்றுஞ்சிமுன்னெழுஉம்பேதையைவிட்டையையோ

என்றுஞ்சுமென்கணிணினை.

When I have lost a woman who excelled in the knowledge of housewifery, who performed rightly all domestic duties, who never transgressed my word or my door, who chased my limbs and never slumbering until I slept, arose before I awoke ; Alas ! Alas ! How can my eyes again know sleep !*

The time of his death is uncertain ; but a tradition would have it that when he died his body was according to his express desire exposed in the open air outside the town to be devoured by crows.

It is difficult to judge from the tenor of his Kural to what sect he belonged ; for he has entirely avoided in the work every thing that savours of sectarianism in order to harmonize the suffrages of all the sects. The Jainas however claim him to belong to their sect from his having used in one of his distichs in praise of God the epithet Andanan (அந்தணன்) which is applicable to Arha (அருகன்) the object of their worship.

[The above is not based upon any good authority.—Ed.]

AUVEYAR.

Auveyar was the first of her sex in the Tamil country, who acquired a reputation as a poetess. The name

* See Ellis' Kural, p. 168.

Auiveyar is merely titular, signifying "the elderly lady:" what may have been her real name is not known. She was one of the sisters of Tiruvalluver, and her mother, who gave birth to her in a Choultry near Ureiyar having exposed her there, she was found and brought up by a Panan or minstrel. How, and in what manner, she acquired her prodigious learning cannot be ascertained, but it is very probable she was in some measure indebted for it to her foster-father himself. Though she taught others that marriage was preferable to celibacy, yet she continued unmarried all her life. It is stated that by the virtue of a panacea, which she had discovered, she prolonged her existence to the period of 240 years, and then, according to the custom of her times made the Mahaprasthanagamana, or great journey to the Imaus and died there.

"She sang like Sappho; yet not of love, but of virtue." Her two books of moral aphorisms usually called Attishudi (அத்திசூடி) and Kondei Veynden (கண்டைவேந்தன்) have been considered by the learned Beschi as being "worthy of Seneca himself;" for they are as the Rev. Mr. Percival has justly remarked, "of great beauty and value, replete with lessons of wisdom," and "they have never been surpassed for sententious brevity; and generally they are equally distinguished by purity of principle." In both the books the aphorisms are written in the order of the Tamil alphabet; hence they have been most appropriately called "the Golden Alphabet of the Tamils." No less than

three English versions of Auveyar's aphorisms have been published, the first by the Rev. Dr. John in the Asiatic Researches; the second by the Rev. Mr. Bisset, the author of the History of Ceylon under the name of Philalethes and the third by the Rev. Mr. Sudjen, and there is also a version of them in German, and another in Dutch but it is hardly necessary to remark that they all merely convey the sense of the original, and that too often not very correctly. The other works of Auveyar are the Muduri (முதுரை), Nalvazhi (நல்வழி) Kalviozhukam (கல்வியொழுக்கம்), Asadikovei (அசதிக்கோவை) Nannurkovei (நன்னூற்கோவை), Nanmanikovei (நான்மணிக்கோவை) Aruntamilmalei (அருந்தமிழ்மலை) Tarisanapattu (தரிசனப்பத்து), Gnana Kural (ஞானக்குறள்), and Pandenantadi (பந்தனந்தாதி), and of these the first eight are on ethics and religion, the ninth on metaphysics, and the tenth is a panegyric on a wealthy merchant of the name of Panden, who resided at Kaveripatnam. There is also extant under her name a Nigundu, or dictionary in verse, containing the Tamil Synonyma of the materia medica, but it is not in general use.

Auveiyar was more keen and clever than even her brother Tiruvalluver. The Hindu system of Moral philosophy involves four questions, viz. 1. What is virtue, and how is it to be exercised? 2. What is Wealth, and how is it to be acquired? 3. What is pleasure, and how is it to be enjoyed? 4. What is heavenly bliss, and how is it to be obtained? Tiruvallu-

ver, however, in his Kural containing 1333 couplets, treated only of the three first questions, and when Auveiyar heard of it she compressed all the four questions, and their answers, within the compass of the following single Stanza, which she uttered extempore :—

ஈதலறந்தீவினைவிட்டெட்டல்பொருளெஞ்ஞான் தும்
காதவிருள்கருத்துறவைத்-தாதரவு
பட்டதேயின்பம்பரனைநினைந்தும்முன்றும்
விட்டதேபேரின்பவீடு.

To give is Virtue. That which is acquired without
sin, is Wealth.

The constant mutual affection of two, whose tastes
agree, is Pleasure.

To forsake these three, in the contemplation of the
Supreme Being is Heavenly Bliss.*

* The following Stanzas which Pugazhenti and Ottaikuttar have improvised, are stated by some to have been uttered by Avvai.

ஒட்டக்கூத்தர்.

இவ்வளவுகண்ணினுள்வ்வளவுசிற்றிடையாள்
இவ்வளவேபோன்றவிளமுலையாள்-இவ்வளவு
ரைந்தவுடலாணைமேவுமன்மதன்கை
ஐந்துகணையால்வாடுவாள்.

புகழேந்திப்புலவர்.

ஐயமிடுமின்றெநறியைக்கைப்பிடிமீன்
இவ்வளவேயாயினுநீரிட்டிண்மின்-தெய்வம்
ஒருவனையென்றுள்ளுணரவல்லீரேல்
அருவினைகளைந்துமறும்.

Kumaragurupara Desikur (கும்பாரகுருபரதேசிகர்)

Kumaragurupara Desikur was a Siva ascetic and above of considerable eminence, born of Velala parents at Strivyguntam, in the Tinnevelly district, about two hundred years ago. He established his fame as a poet while yet a child! for it is reported of him that when only five years old, he composed a poem, called Kalivenba கலிவெண்பா. In praise of the shrine of Menakshi at Madura, which he recited before the King Tirumalanayaker. He soon afterwards entered the Matam at Dharnapuram, and after studying there, the Siva system of philosophy, and improving his knowledge of the Tamil and Sanskrit languages and poetry, assumed the habit of an ascetic; and the heads of the Matam being convinced of his deep learning, invested him with the title of Tambiran. He then repaired to Benares, and presided over all Matam in that city until his death, which occurred in the prime of his manhood. Besides his two juvenile productions, he was also the author of twelve others, of which the last one entitled Nidineri-vilakkam consisting of 102 stanzas on moral subjects, is considered the best, and has been translated into English in prose by Mr. Stokes of the Madras Civil Service.

SIVAPRAKASA DESIKER—சிவப்பிரகாசதேசிகர்.

Sivaprakasa Desiker was the eldest of the three sons of Kumaraswami Pandaram, a Junguma priest, who lived

at Kunjipuram in the early part of the seventeenth century of the Christian era. Losing his father at an early age, and whilst still pursuing his studies he went with his mother and brothers to Trinomali to settle himself there; but he shortly after set out to Tinnevelly for the purpose of perfecting himself in grammar and poetry. On his way, however, he was delayed at Tirumangalam for a period of two years, in consequence of Annamalei Reddi, the Gramadhipati, of Tirumangalam, having prevailed on him by his entreaties to reside in a Matam, which he had erected there. Afterwards taking leave of Annamalei Reddi, who presented him with a sum of 300 pons (equivalent to £5210), he proceeded to Tinnevelly in company with his brothers. When he reached Tinnevelly, hearing that Velliyambala Tambiran, the head ascetic of the Saiva Matam at Sindupundurie on the banks of the Tambraparni, was the best of Tamil Scholars, he with his brothers, presented himself before him and asked his instruction in grammar and poetry. The Tambiran in order to know the progress he may have already made in composing verses, desired him to compose a verse beginning and ending with the letter கு ku, and having in the middle the name of Urudeiyan (Siva), upon which he uttered the following off hand :—

குடக்கோடுவானெயிறுகொண்டார்க்குககேழல்
 குடக்கோடுமுன்னமணிவார்க்கு-வடக்கோடு
 தேருடையான் நெவ்வுக்குத்தில்கைதோன்மேற்
 ஊருடையானென்றுமுலகு

[கொள்ளல்

The Tambiran was so much satisfied with the performance that he embraced him, and offering him an honorable seat, told that he did not require any further instruction, but that he would gladly teach his brothers. When his brothers had finished their course of studies, he offered the 300 pons which he had, to the Tambiran as a remuneration for his trouble, but this offer was declined. The Tambiran only required in return that he should go to Trichendur, and by his poetry defeat and put to shame a poet, who had set himself up there as the Tambiran's rival, and had lampooned him. He gladly undertook the task and repaired to Trichendur as required, and found the poet in the temple there. No sooner had the object of his visit been reported to the poet than he challenged him to a contest, in which each was to improvise thirty Yamakama stanzas (a kind of stanza consisting of four lines beginning with the same word but having a different sense in each line) within a given time, and that the vanquished was to become the slave of the victor. The challenge being accepted, they proceeded to the trial of their skill but the poet failing delivered himself over as a slave to his competitor who thereupon conducted him to Sindupunturei, and consigned him to the Tambiran. The Tambiran was so much gratified with the success of Sivaprakasa Desiker, that unwilling to part with him, he endeavoured to make him his associate in the Matam at Sindupanturei ; but Sivaprakasa Desiker preferring to live by himself in solitary dignity

took his farewell of the Tambiran and returned to his own Matam at Tirumangalam. The fame of his superior attainments soon spread over the country, and all persons wishing to avail themselves of his instruction flocked to him from all parts. His time in the latter part of his life appears to have been wholly engrossed in philosophical and metaphysical researches, and in imparting their result to the public by means of a series of poetical treatises. His useful career was however cut short by death which occurred at Nalcottur in the thirty second year of his age, as he was on a visitation to the Matam there. It is said that he was a staunch defender of celibacy, and that when his friend Annamala Reddi proposed to him a marriage, he disdainfully rejected the proposal observing that he would rather be possessed of a devil than be possessed of a wife. Sivaprakasa Desiker was a prolific writer, and the following work all of which are written in well measured poetry, may be mentioned as his productions :

1. Prabulinga Lila, பிரபுலிங்கலீலை
2. Tirukuva Puranem, திருக்கூவப்புராணம்
3. Sittanda Sikamani, சித்தாந்தசிகாமணி
4. Vedanta Sudamani, வேதாந்தசூளாமணி
5. Sivaprakasa Vikasam, சிவப்பிரகாசவிகாசம்
6. Sivanama Mahimeī, சிவநாமமகிமை
7. Tarkaparipashei, தர்க்கப்பரிபாஷை
8. Shonasaila Malei, சோணசைலமாகை
9. Vénghai Kalāmbagam, வெங்கைக்கலம்பகம்
10. Vénghai Kovei, வெங்கைக்கோவை

11. Véng hai Ula, வெங்கையுலா
12. Véng hai Alangkaram, வெங்கையலங்காரம்
13. Tiruchendil Antadi, திருச்செந்திலந்தாதி
14. Satamani Malei, சதமணிமாலை
15. Nalver Namani Malai, நால்வர்நான்மணிமாலை
16. Niranjana Malei, நிரஞ்சனமாலை
17. Kaietala Malei, கைத்தலமாலை
18. Abishega Malie, அபிஷேகமாலை
19. Ishtalinga Perungkazhinedil, இஷ்டலிங்கப்பெ
[ருங்கழிநெடில்]
20. Ishtalinga Kurunkazhinedil, இஷ்டலிங்கக்குறு
[ங்கழிநெடில்]
21. Nanneri, நன்னெறி

Sivaprakasa Desiker was also the author of three different panegyrics on Balayannanda Swami, who was his Guru or spiritual instructor, besides a hymn on each of the Siva shrines in Southern India, which were commemorated in the chants of Apper, Sundarer and Sampanter in ancient times. He undertook to perfect the Kalatti Puranam (காளத்திபுராணம்) which his brother Karunaiprakasa Desiker had left unfinished; but he died before he could execute his task.

N A L A D I Y A R.

PAZHAMOZHI AND ARANERICHCHARAM.

Eight thousand Rishis of a certain religious sect wrote a stanza each on moral subjects and delivered them to one of the Pandiyan Kings. There were a large number of stanzas on the same subjects, and

therefore the king, with a view to select those which were distinct from the rest and to reduce the size of the volume, asked the Rishis to settle as to the manner in which the selection was to be made. They proposed to drop the cadjans containing the stanzas into the river Vaigay, and to approve of those stanzas which were written on such cadjans as floated on the river in a direction opposite to the current.

Some of these containing four hundred stanzas were taken up from the surface of the stream and were collected into the work called Naladi; another group were found to have floated in equal portions to the opposite banks. These formed the book Pazhamozhi. A third series drifted to one bank near the mouth of the river and were collected in the book Aranerichcharam. •

It is here necessary to add that all the above accounts of authors are based on tradition alone.

THE END

ஸ்ரீ

ஸ்ரீமதேராமாநுஜாயநமஃ.

தமிழ்ச்செய்யுட்கலம்பக

வுரைபாடம்.



தமிழ்ச்செய்யுட்கலம்பகமென்பது, தமிழில்வழங்கும் பல்வகைச் செய்யுளாலமைந்த கலம்பகமென இந்நூலுக்குக் காரணப்பெயராயிற்று. எனவே-மூன்றுசொல், இரண்டுசந்தி. மூன்னது ஏழாம்வேற்றுமைத் தொகைநிலைச் சந்தியும். பின்னது மூன்றாம் வேற்றுமைத்தொகை நிலைச்சந்தியுமாம், மூன்றுசொல் என்பவற்றுள் தமிழ் என்பதுதிரமிட மென்னும் ஆரியமொழிசிதைந்த விடமொழிப்பெயர். தன்னிலே கலப்புள்ளதென்னும் பொருள்பட ஏழாம்வேற்றுமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாகிய அகக்கலப்பென்னுந் தொடர்மொழி முன்பின்னாகமாறி இலக்கணப்பொலியாய் ஒருசொன்னீர்மைத்தாய் நின்ற கலம்பகமென்பது இடுகுறிமாத்திரையாய்ப் புயமுதலிய பதினெட்டுறுப்பு களையுடையதாயும், ஒருபோகுமுதலியபாவை முதலிலுரைக்கப்பெற்றுத் தேவர்க்கும், அந்தணர்முதலிய வருணத்தார்க்கும் இத்துணைய வெனவரையறுத்த செய்யுள்களுடையதாயும் வரும் பிரபந்தத்துக்கும், காரணங்கருதியவழி-பல்வகைப்பொருளைக் கூறும் பல்வகைச்செய்யுளாலமைந்த நூலுக்கும் பெயராமாதலால் காரணவிடுகுறிப்பெயர். இங்கே கலம்பகமென்றது பின்னையது. கலம்பகவிலக்கணம்பேண்பார்ப்பாட்டியலில் பரக்கக்காண்க.

நக - ஆம்பாடம் - குறள்.

(178) நடுவின் திரன்பொருள் வெஃகிற்குடி பொன்றிக்
குற்றமுமாங்கேதரும்.

இ-ள். நடுவு- (பிற்பொருளைக்கொள்ளல் அறம் அன்றென்
னும்) நடுவுநிலைமை, இன்றி-இல்லாமல், நன்பொருள்-(அவரு
டைய) நன்மையாகிய பொருளை, வெஃகின்- வெளவக்கருதி
னால், குடிபொன்றி-(அவ்வெஃகுதல் அவனுடைய) குடும்பத்
தைக் கெடச்செய்து, குற்றமும்-புலகுற்றங்களையும், ஆங்கே-
அப்பொழுதே, தரும்-(அவனுக்கு) கொடுக்கும். எ-று.

பொருளுக்கு நன்மையாவது குடும்பத்தை வளரச்செ
ய்து பல நன்மைகளையும் உண்டாக்கும் தன்மை. நன்பொ
ருள்-நல்-பண்பாதலால் நற்றூலகரம் மென்கணத்தின்முன்
திரிதல்போல வன்கணத்தின்முன்னும் எனகரமாகத்திரியும்.
நன்னூற்சுருக்கம்-சூத்திரம். எந. நடுவு-ஒருவன் பொருளுக்
குப் பிறன் உரியவன் அல்லனென்பது பொருள். நடு-பகுதி-
வு-பண்புப்பெயர்விசுதி. பொன்றி-என்னும்- செய்தெனெச்
சம் பொன்ற-என்னும்செய்வெனெச்சத்தின்திரிபு. செய்
து-என்பது-சொல்லெச்சம். இது தொல்காப்பிய வுரைகாரர்
முதலியோர் மதம். இதனை நன்னூலுரைகாரர் இசையெச்ச
மென்பர். பொன்றி-என்பது-பொன்றுவித்து என்னும் பிற
வினையில் விவ் விசுதி தொக்குநின்றதெனினும் ஒன்று. உம்
மை-இறந்ததுதழீஇயது. வெஃகுதல் - எழுவாய்; தரும்-பய
னிலை; குற்றம்-செயுப்படுபொருள்.

(179.) படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடு வன்மை நாணு பவர்.

(இ-ள்.) நடுவு - நடுவுநிலைமை, அன்மை - அல்லாமை, நடு
நாணுபவர்-அஞ்சுவோர், படுபயன்-உண்டாகும்பயனை, வெ

ஃகி-விரும்பி, பழி-பழியினிடத்து, படுவ-பொருந்துஞ்செய்
ல்களை, செய்யார்-செய்யார்கள்—எ-று.

அன்மை நாணுபவர்- நீத்தற்பொருளைத்தரும்-உ-ஆம் வேற்
றுமைத் தொகைநிலைத்தொடராகவாயினும், பகைப்பொரு
ளைத்தரும் - ச-ஆம்-வேற்றுமைத் தொகைநிலைத்தொடராக
வாயினும் கொள்க. படுவ, நாணுபவர் வினையாலணையும் பெ
யர்;பின்னது, ஈறு திரிந்துநின்றது.பயன்-மொழியிறுதிப்பொ
லி. இது இரு குறியையடுத்த மகரவிருதி அஃறிணைப்பெயரிட
த்தேவரும்.

(180.) சிற்றின்பம் வெஃகி, யறன்ல்ல செய்யாரோ
மற்றின்பம் வேண்டு பவர்.

(இ-ள்.) மற்றுஇன்பம்-(தரும்த்தால்வரும்) நிலையுடைய
இன்பத்தை, வேண்டிபவர் - விரும்புவோர், சிற்றின்பம் -
(வெளவியபொருளால் தாம்மடையும்) நிலையில்லாத இன்பத்
தை, வெஃகி-விரும்பி, அறன்அல்ல - தரும்அல்லாதசெய்
கைகளை, செய்யார்-செய்யார்கள்—எ-று.

நிலையில்லாமைஎன்பது - பாவத்தால் வருதலினால் அப்
பொழுதே அழிதல். அறன்அல்ல-எழுவாய்த்தொகைநிலைத்தொ
டர். அல்ல-குறிப்புவினையாலணையும் பெயர். மற்று-பிறிதெ
ன்னும் பொருளது.

(181.) இலமென்று வெஃகுதல் செய்யார்புலம்வென்ற
புன்மையில் காட்சியவர்.

புலம்வென்ற-ஐம்புலன்களையும்வென்ற, புன்மை இல்-குற்
றமில்லாத, காட்சியவர்-அறிவினையுடையோர், இலம்என்று-
(நாம்) வறுமைபுடையோமென்று, வெஃகுதல் செய்யார்-
(அது தீரும்பொருட்டிப்பிறன்பொருளை) விரும்பார்—எ-று.

வெல்லுதல் - பாவவழியில் மனத்தைச்செல்லவிடாமை.
காட்சியவர்-காண்-பகுதி, சி-தொழிற்பெயர் விருதி, ணகா

ம்-டகரமானது சந்தி. அது பகுதியாய்மின்று ய்-சந்தி, அ-சாரியை, வ்-சந்தி, அர்-பலர்பால் விசுதிபெற்று முடிந்த தொழிலடியாகப்பிறந்தபெயர். இலம்-பண்படியாகப்பிறந்த தன்மைப் பண்மைக்குறிப்பு வினைமுற்று. அல்லது அவ்விடப் பெயரொணினும் பொருந்தும்.

(182.) அஃகி யகன்ற வறிவென்னும் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்:

(இ-ள்.) வெஃகி-(பொருளை)விரும்பி, யார்மாட்டும்-தகுந்தாரிடத்தும் தகாதாரிடத்தும், வெறிய- அறிவோடுபொருந்தாதசெயல்களை, செயின் - (அறிவுடையோர்) செய்தால், அஃகி-துட்பமுள்ளதாகி, அகன்ற (எல்லாநூல்களிலும் பழகி) விசாலமான, அறிவு-(தமது)அறிவு, என்ஆம் - என்னபயனுடையதாகும்—எ-று.

என் - எவனென்னும்வினாவினைக்குறிப்புமுற்றின்மருஉ. இது-என்ன, என்னை, ஏன் எனவும் மருவிவழங்கும். யார்-யாவொன்னும் வினாப்பெயரின்மருஉ. வெறிய-பண்படியாகப்பிறந்த பலவிற்பாற் படர்க்கைப்பெயர். உம்மை-முற்று.

(183.) வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்.

(இ-ள்.) விளைவயின்-(பின்) அதுபவித்தலில், பயன் - பிரயோசனமானது, மாண்டற்கு-மாட்சிமைப்படுதற்கு, அரிது ஆம்- இல்லதுஆகும், (அதாவது நன்றாகுதல் இல்லை ஆதலால்) வெஃகி-(பிறன்பொருளை) விரும்பி, (அடைந்து) ஆம்-(அதனால்)ஆகின்ற, ஆக்கம் - செல்வத்தை, வேண்டற்க - (ஒருவன்) விரும்பாமலொழியக்கடவன்—எ-று.

வேண்டற்க-வேண்டி-புகுதி, அல்-எதிர்மறைவிசுதி, உகாக்கேடு-சந்தி, வேண்டல்என அனைத்துமொருபுகுதி, க-வியங்கோள்விசுதி, லகரம்- நகரமானது சந்தி. ஆக்கம்-குச்சாரி

யைபெற்று நின்ற ஆகு-பகுதி, அம்-தொழிற்பெயர்விசுதி, ககரம்இரட்டியதுவிகாரம், உகரக்கேடு சந்தி. வினை - முத னிலைத்தொழிற்பெயர். மாண்டல்-மாண்-பகுதி, தல்-தொழி ற்பெயர்விசுதி, தகரம் - டகரமானது சந்தி. குவ்வுருவு - ப கைப்பொருளது.

102-ஆம் பாடம்.

(184.) தூய்மை யென்பத தவாவின்மை மற்றது
வாய்மை வேண்ட வரும்.

(இ-ள்.) தூய்மையென்பது-(ஒருவர்க்கு) வீடென்றுசொ ல்லப்படுவது, அவாஇன்மை-விருப்பம்இல்லாதிருத்தல், அது அவ்விருப்பமில்லாமை, வாய்மை - மெய்ம்மையாகிய பரம் பொருளை, மற்றுவேண்டவரும்-வேண்ட (தானே) உண்டா கும்-எ-று.

வீடாவது, உயிர் அவிச்சைமுதலிய மாசு நீங்குதல்ஆதலா ல் அதனைத் தூய்மை என்றார். மெய்ம்மை- பண்பாகுபெயர். இன்மை-குறிப்புத்தொழிற்பெயர். மற்று-வினைமாற்றின் கண் வந்தது. அளபெடையிரண்டும் இசைநிறைக்கவந்தன. என்ப து-இடைச்சொலடியாகப்பிறந்த எதிர்காலவினையா லணையும் பெயர்.

(185.) அற்றவ னென்பா ரவாவற்றார் மற்றையார்
அற்றுக வற்ற திலர்.

இ-ள். அற்றவர் என்பார்- (பிறப்பு) அற்றவரென்று சொ ல்லப்படுவார், அவா-(அதற்கு நேரே ஏதுவாகிய) விருப்பம், அற்றார் - இல்லாதவர், மற்றையார்-மற்ற ஏதுக்கள் ஒழிந்து அந்த அவா ஒன்றும் ஒழியாதவர்கள், அற்றுஆக-அவர் பிற ப்புப்போல, அற்றது-(தமது பிறப்பு) ஒழிந்தது, இலர் - இல் லார்-எ-று.

மற்றையார்-தன்னியல்பிலேயே ஐகாரச்சாரியை பெற்று
 நின்ற மற்றை-பகுதி, ய்-சந்தி, ஆர்-பலர்பால்விசுதி. இடை
 ச்சொலடியாகப் பிறந்த பெயர்ச்சொல். அன்றிக்குறிப்பு வி
 னையாலணையும் பெயர்ச்சொலெனினும் பொருந்தும். அற்று-
 அன்-பகுதி,று-ஒன்றன்பால்விசுதி,னகரம்நகரமானதுசந்தி.
 குறிப்புவினையாலணையும்பெயர். ஆக என்னும் செயவெனெச்
 சம் ஒப்புப்பொருள்படநின்றது. அற்றது-அறு-பகுதி, அ-சா
 ரியை, து-தொழிற்பெயர்விசுதி, பகுதி ஒற்று இரட்டியதே
 இறந்த காலங்காட்டியது; அது விகாரம், உகரக்கேடு-சந்தி.
 இவ்விசுதி அறுகின்றது, அறுவது என மற்ற இரண்டு காலங்
 களிலும், அருதது என எதிர்மறையிலும்வரும். அவாவற்றார்,
 அற்றதிலர்-எழுவாய்த்தொகாநிலைத்தொடர்; திணைவழுவமை
 தி. சூ, நன்னூற்சுருக்கம். கஅக. பின்னது இரண்டாம் வே
 ற்றமைத்தொகைநிலைத் தொடரெனினும் பொருந்தும்.

(186.) அஞ்சுவ தோரு மறனே யொருவனை
 வஞ்சிப்ப தோரு மவா.

(இ-ள்.) ஒருவனை - (முத்தியை அடைதற்குரியவனாகிய)
 ஒருவனை, வஞ்சிப்பது - (மறப்பின்வழியாற்புகுந்து மேலும்
 பிறப்பிலே விழ்ச்செய்து) கெடுக்கவல்லது, அவா-விருப்பம்
 (ஆதலால்) அஞ்சுவதே-(அந்த அவாவை) அஞ்சிக்காப்பதே,
 அறம்-துறவறமாவது—எ-று.

அஞ்சுவது - எதிர்காலத்தொழிற்பெயர். வஞ்சிப்பது - எ
 தீர்கால வினையாலணையும்பெயர். ஒரும் என்பன - அசைநி
 லை. பிரிநிலை-ஏகாரத்தை அஞ்சுவதென்பதனோடுகூட்டுக. சி
 லகாலங்களில் பரம்பொருளை விரும்புதலை ஒழிந்து பராக்கா
 ல்காக்காவிடில் அது இடமாக அவனறியாமற்புகுந்து பிறப்
 பினை உண்டாக்குதலால் அந்த அவாவைவஞ்சிப்பதென்றார்.

(187.) அவாறில்லார்க்கில்லாகுந்துன்பமஃதுண்டேல்
 தவாஅது மேன்மேல் வரும்.

(இ-ள்.) அவாஇல்லார்க்கு-விருப்பம்இல்லார்க்கு, துன்பம்-(வரக்கடவதாகிய) ஒருதுன்பமும், இல்ஆகும்-இலதாகும், அஃது-அந்த அவாவொன்றும், உண்டேல்-உண்டாயின், தவாது-(எல்லாத் துன்பங்களும்) முடிவில்லாமல், மேல்மேல்வரும்-இடைவிடாது வரும்—எ-று.

இல்-இல்லைஎன்பதின்ஈறு கடைக்குறை-ஏல்-எனிலென்பதன்மரூஉ. இவ்வாறே எனின்-ஏனெனவும், ஆயில்-ஆலெனவும், ஆயின்-ஆனெனவும்மரூஉவாய்வழங்கும். அடுக்கு இடறையை மைப்பொருளில் வந்தது. அளபெடை-இசைநிறை. தவாது எதிர்மறைவினையெச்சம். தவ்பகுதி, ஆ-எதிர்மறைவிசுதி அனைத்துமோர்பகுதி, த்-விரித்தல், உ-வினையெச்சவிசுதி.

(188.) இன்ப மிடையறா தீண்டு மவாவென்னும்
துன்பத்துட் டுன்பங் கெடின.

(இ-ள்.) அவாஎன்னும் - விருப்பமென்று சொல்லப்படும், துன்பத்துள் துன்பம் - துன்பங்களுக்குள் துன்பம் (சிறந்ததுன்பம்) கெடின. - (ஒருவனுக்கு) கெடுமானால், ஈண்டும்-இவ்விடத்தும், (உடம்போடுகூடிநின்றபோதும்) இன்பம் இடையறாது-சுகம்நடுவில் அற்றுப்போதவில்லை—எ-று.

உம்மைஎதிராதுதழீஇயஎச்சவும்மை. மற்றதுன்பங்களெல்லாம் இன்பமாக வருந்துன்பம். வினைவிலே அல்லாமல் தோன்றுதலிலும் துன்பமுண்டாதலால் அந்த அவாவைத்துன்பத்துள் துன்பமென்றார்.

௩௩ - ஆம் பாடம். நீதிநெறிவிளக்கம்.

(189.) முற்று முணர்ந்தவ ரில்லை முழுவதாஉம்
கற்றன மென்று களியற்க-சிறுளியால்
கல்லுந் தகருந் தகரா கனங்குழாய்
கொல்லுலைக் கூடத்தி னால்.

(இ-ள்.) கனங்குழாய்-கனமாகியகாதணியையுடையாளே முற்றும்-முழுதும், உணர்ந்தவர்-கற்றறிந்தவர், இல்லை - இலர், (ஆதலால்) முழுவதும்-எல்லாம், கற்றனமென்று-கற்றுணர்ந்தோமென்று, களியற்க-(ஒருவன்) களியாதிருக்கக் கடவன், (ஏனெனில்) கல்லும்-மலைகளும், சிறு உளியால்-சிறுமையாகிய உளியாலே, தகரும்-சிதையும், கொல்-கொல்லனுடைய, உலை-உலைக்களத்திற்குச் செய்த, கூடத்தினால் சம்மட்டியினால், தகரா-சிதையமாட்டா—எ-று.

கல்லஞ்சிற்றுளியால்தகரும், கூடத்தினால் தகரா என்றது கல்விமிகுதி உடையவனால் வெல்லப்படாத ஒருவன் சிறிது உடையவனால் வெல்லப்படுதலுங் கூடு மெனப்பொருள் தருதலால் இதுபிற்று மொழிதலென்னும் அணி. இவ்வாறன்றி மிகுதியுங்கற்றேனுக்குத் தோன்றாதபொருளும் சிறிதுகற்றேனுக்குத்தோன்றுதலுங்கூடுமென உரைக்கினும் சூற்றமன்று - உம்மைகள்மூன்றனுள் முதலிலுள்ள இரண்டும்முற்று-ஈற்றிலுள்ள ஒன்றும் உயர்வுசிறப்பு. கொல்-சொல்லால் அஃறிணை, பொருளால் உயர்திணை. மூன்றனுருபுகள் ஏதுப்பொருளான. கனங்குழாய் - பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. அளபெடை இன்னிசை.

(190.) தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென் நகமகிழ்க-தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம் எற்றே யிவர்க்குநா மென்று.

(இ-ள்.) (ஒருவர்) தம்மின் - தம்மைப்பார்க்கினும், மெலியாரை-எளியவர்களை, நோக்கி - பார்த்து, தமது - தம்முடைய, உடைமை-பொருள், அம்மா-ஆச்சரியப்படும்படி, பெரிது என்று-அதிசுமானதென்று, அகம்மகிழ்க-மனமகிழ்க்கடவர், தம்மினும் - தம்மைப்பார்க்கினும், கற்றாரை - படித்தவர்களை

நோக்கி-பார்த்து, நாம்கற்றதெல்லாம் - நாம்படித்தெல்லாம், இவர்க்கு-இவருடையகல்விக்கு, எற்றுஎன்று-எத்தன்மையதென்று, கருத்துஅழிக-உள்ளம்வருந்துக—எறு.

ஐந்தனுருபிரண்டும் எல்லைப்பொருளன. நான்கனுருபும் அப்பொருளில்வந்தது. உடைமை-பண்பாகுபெயர். கற்றதெல்லாம்-ஒருமையிற்பன்மைவந்தவழுவமைதி. அம்மா-வியப்பிடைச்சொல். உம்மை - உயர்வுசிறப்பு. எற்று - என்-பகுதி, று-ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்றுவிகுதி, னகரம் நகரமானது சந்தி. ஏ-ஈற்றசை. அகம் - இடவாகுபெயர். கருத்து தொழிலாகுபெயர். அன்றிக்கருது - பகுதி, இ-வினைமுதற்பொருள் விகுதி புணர்ந்து கெட்டுக்கெட்டபோதுதகரம் இரட்டியதொழிலடியாகப் பிறந்தபெயரெனினும் பொருந்தும் அகமகிழ்க, கருத்தழிக திணைவழுவமைதி. நன்-சு-சூ-கஅசு.

(191.) விலக்கிய வோம்பி விதித்தனவே செய்யும்
நலத்தகையார் நல்வினையுந் தீதே-புலப்பகையை
வென்றனரல்லொழுக்கி னின்றேம்பிறவென்று
தம்பாடு தம்மிற் கொளின்.

(இ-ள்.) விலக்கிய - (நூல்களால்) விலக்கியகருமங்களை, ஓம்பி-(செய்யாமல்) காத்து, விதித்தனவே - விதித்தகருமங்களையே, செய்யும்-செய்கின்ற, நலத்தகையார் - நன்மையாகிய தன்மையுடையார், புலப்பகையை - விடயமாகியபகையை, வென்றனம்-யாம் வென்றோம், நல் ஒழுக்கில்- நன்மையாகிய ஒழுக்கத்தில், நின்றேம் என்று - நின்றோமென்று, தம்பாடு - தமதுபெருமையை, தம்மில் - தமக்குள், கொளின்-மதித்துக்கொள்வாராயின், நல்வினையும் - (அவரது) நற்கருமமும், தீதே-தீமையுள்ளதே—எறு.

உம்மை-உயர்வுசிறப்பு. ஏ-இரண்டனுள்முன்னது பிரிநிலை; பின்னது தேற்றம். ஒழுக்கு முதனிலைதிரிந்தொழிற்பெயர்

பிற-அசை. புலம்-ரு-சத்தம், பரிசம், உருவம், இரசம், கந்தம். வினை-சாதியொருமை.

(192.) பிறராற் பெருஞ்சுட்டு வேண்டிவான் யாண்டும்
மறவாமே நோற்பதொன் றுண்டு-பிறர்-பிறர்
சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்குந் தாழ்ச்சி சொலல்.

(இ-ள்.) பிறரால் - மற்றவர்களால், பெருஞ்சுட்டு - மிகுதியுங் குறித்துப் பேசப்படுதலை, வேண்டிவான் - விரும்புவோன், யாண்டும்-எக்காலத்திலும், மறவாமே - மறவாமல், நோற்பது-ஆசரிப்பதாகிய, ஒன்று - ஒருசெய்கை, உண்டு - உளது, (அது) பிறர் - அந்நியர், பிறர் - பகைவர், (ஆகிய இருவகையாருடைய) சீரெல்லாம்- சிறப்பை எல்லாம், தூற்றி - பலரறியச்சொல்லி, சிறுமை - (அவர்களது) குற்றத்தை, புறங்காத்து - புறத்தில் (சொல்லாமல்) அடக்கி, யார்க்கும் - கல்வி செல்வமுதலியவற்றால் சிறந்த எவர்க்கும், யார்க்கும்-அச்சிறப்பில்லாதஎவர்க்கும், தாழ்ச்சி - தாழ்மையான சொற்களை, சொலல்-சொல்லுதல்—எ-று.

சிறுகருடைய சிறப்பைத்தானே புகழ்ந்து சிறுமைபுறங்காப்பானுதலின் அவரையொழித்துத்தன்னின்வேறுகியநொதுமல், பகை என்னும் இருவகையாருடைய சீர்தூற்றிச் சிறுமைகாத்தென்றும், அவ்விருவருள்ளும் வேற்றுமைதோன்ற பிறர்-பிறரொனஇரட்டித்துங்கூறினார், சுட்டு-முதனிலைத்தொழிற் பெயர், உம்மைகள்-முற்று, மறவாமே-எதிர்மறைவினையெச்ம். மற-பகுதி, வ் - சந்தி, ஆ - எதிர்மறை விசுதி, அனைத்து மொருபகுதி, மே - விசுதி. ஒன்று - எண்ணல்லவையாகுபெயர், தனது தாழ்ச்சியை உணர்த்துஞ்சொற்களைத் தாழ்ச்சியென்றது காரியவாகுபெயர்,

நாலடியார்.

(193.) புல்லாப்புன் கோட்டிப் புலவரிடை ப்புக்குக்
 கல்லாத சொல்லுங் கடையெல்லாங் கற்ற
 கடாயினுஞ் சான்றவர் சொல்லார் பொரு
 படாஅ விடுபாக் கறிந்து. [ண்மேல்

(இ-ள்.) கடையெல்லாம் - கடையாயினொல்லாம், புல்
 லா - (இலக்கணத்தோடு) பொருந்தாத, புன்கோட்டி - சிறு
 மையாகிய கூட்டத்தில, புலவரிடை - அறிவில்லாதவரிடத்து,
 ப்புக்கு-போய், கல்லாத - தேர்ச்சியில்லாத பொருள்களை, சொ
 ல்லும் - எடுத்துப்பிரசங்கிப்பர், சான்றவர் - (நூற்கேள்விக
 ளால்) நிறைந்தோர், கற்ற - (தமக்கு), தெரிந்தனவற்றை,
 கடாயினும்-(பிறர்) கேட்பினும், (அவரதுஅறிவு)பொருள்மே
 ல் - (அவ்வினாவிய)பொருளில், படா-பொருந்தாமல், விடுபா
 க்கு-விடுதலை, அறிந்து-தெரிந்து, சொல்லார் - சொல்லாதொ
 ழிவர்—எ-று.

பண்பாகுபெயராகிய கடையென்பது சொல்லால் அஃ
 நிணையாயினும் பொருளாலுயர்திணையாய் எல்லாமென்னுஞ்
 சொல்லோடுகூடிப் பன்மையாயிருத்தலால் அதன் வினையா
 கிய சொல்லுமென்பதற்குச் சொல்லுவொன்ப்பொருள்கூற
 ப்பட்டது. கோட்டியிலுள்ளாரது அறிவின் புன்மையை அ
 தன்மேலேற்றிப் புன்கோட்டி என்றார். புலவர் என்றது அறி
 வில்லாரை. அது புன்கோட்டியென்னுங் குறிப்பினால் விள
 ங்கிற்று. கல்லாத, கற்ற, சான்றவர் மூன்றும் வினையாலணை
 யும்பெயர். விடுபாக்கு இவ்வெதிர் காலவினையெச்சம் தொ
 ழிற்பெயர்ப் பொருள்படநின்றது. மற்ற இரண்டு வினையெ
 ச்சங்களும் அவர்கள் உண்பான் ஏன், அவர்கள் இங்குவரு
 வான் ஏன் என அவ்வாறுவரும். அளபெடையிரண்டில் மு
 ன்னது அலகு பெற்றும் பெருதும் வந்த இன்னிசையுளபெ
 டை, பின்னது இசைநிறையளபெடை.

(194) கற்றறிந்த நாவினார் சொல்லார்தஞ் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
வற்றிய வோலை கலகலக்கும் எஞ்ஞான்தும்
பச்சோலைக் கில்லை யொலி.

(இ-ள்.) பனையின்மேல்-பனையின்மேல், வற்றியஒலை-உலர்ந்தஒலைகள், கலகலக்கும்-கலகலவென்று ஒலிக்கும், எஞ்ஞான்தும்-எந்நாளிலும், பச்சோலைச்சு-பசுமையாகிய ஒலைகளுக்கு, ஒலிஇல்லை-ஒலித்தல்இல்லை, (அதுபோல கற்று-(கற்கவேண்டியவற்றை) கற்று, அறிந்த-உணர்ந்த, நாவினார்(பிறருக்கு அறிவுறுத்தலில் வல்லவர், தம்-தமது, சோர்வு-மறதிக்கு, அஞ்சி - பயந்து, சொல்லார் - (புலவர் சபையில் ஒன்றும்) பேசார், மற்றையராவார் - கற்றறியாதவர், பகர்வர்-சொல்லார்-எ-று.

தம்சோர்வு என்றது-மற்றையராவார்க்கு உளதாகுஞ்சோர்வுபோன்றதன்று. உயிர்களுக்கெல்லாம் பொதுப்படநின்ற உயிர்க்குணங்களி லொன்றாகியசோர்வை. சோர்வஞ்சி-இரண்டாம்வேற்றுமைத்தொகையாகவாயினும் நான்காம் வேற்றுமைத் தொகையாகவாயினும் கொள்க. கலகலக்கும்-ஒலிக்குறிப்பை உணர்த்திநின்ற இரட்டைக்கிளவியாகிய கலகல-பகுதி, க்-சந்தி, கு-சாரியை, உம்-விசுதி. உகரக்கேடு-சந்தி. செய்யுமென்னும் பெயரொச்சமே செய்யுமென்னும் வாய்பாட்டு வினைமுற்று ஆனதென்று கொள்க. உம்மை முற்று. பச்சோலை நன்-சுருக்-நக-சு.

நச-ஆம் பாடம்.

(195) சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலஞ்சொல்லார்மிகுதிச்சொல்-எக்காலும்
முந்திநிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை
இந்திரனா வெண்ணி விடும்.

(இ-ள்.) விழுமியோர். சிறந்தோர், சக்கரச்செல்வம்-அரசுச் செல்வத்தை, பெறினும்-பெற்றாலும், எக்காலும்-எக்காலத்திலும், மிகுதிச்சொல் - வரம்புகடந்தசொல்லை, சொல்லார்- சொல்லார்கள், கீழ்-கீழ்மகன், முந்திரிமேல்- முந்திரிப்பொன்னுக்குமேல், காணி-காணிப்பொன், மிகுவதேல்-மிகுதலுண்டானால், தன்னை-தன்னை, இந்திரனா-தேவராசனாக, எண்ணிவிடும்-நினைத்தேவிடுவன்—எ-று.

சக்கரம்என்பது அரசுத்தன்மையை உணர்த்தியகுறிப்புச் சொல். அன்றிச்சக்கரச் செல்வமென்பதற்குப் பெருமையாகிய செல்வமெனக்கூறினும் பொருந்தும். உம்மை மூன்றனுள் முன்னையது உயர்வுகிறப்பு. பின்னைய இரண்டும் முற்று. முந்திரி-காணியினான்கூற்றில் ஒருகூறு. காணியாவது ஒன்றின் என்பது கூற்றில் ஒருகூறு. அவ்விரண்டும் எண்ணலளவை ஆகுபெயர். கீழ்-பண்பாகுபெயர். விழுமியோர் விழுமு-பகுதி, இ-சாரியை, ய்-சந்தி, ஆர்-விசுதி, உகரக்கேடு-சந்தி, விசுதி ஆ-ஒவானது-நன்-ச-சூ. ககூஎ - எண்ணிவிடும், எண்-பகுதி, ண்-சந்தி, இ-சாரியை, விடு-துணிவுப்பொருள்விசுதி, அனைத்துமோர்பகுதி, உம்-விசுதி. ஆக என்பதன் ஈறு தொகுத்தல்.

பழமொழி.

(196) தமரோயுந்தம்மைப் புகழ்ந்துரைக்கும்போழ்தில்
அமரா ததனை யகற்றலே வேண்டும்
அமையாரும் வெற்ப வணியாரோ தம்மைத்
தமவேனுங் கொள்ளாக் கலம்.

(இ-ள்.) அமை-மூங்கில்கள், ஆரும்- செறிகின்ற, வெற்ப-மலைநாட்டரசனே, (ஒருவர்) தமஏனும்-தம்முடையனவர்ப்பிருப்பினும், கொள்ளா- அணியக்கூடாத (பிடியாத) கலம்-அணிகளால், தம்மை - தம்மை, அணியாரோ- அலங்கரியாரோ,

(அதுபோல) தமரோயும். உறவினரும், தம்மைப்புகழ்ந்து உரைக்கும்போழ்தில்-தம்மை (எதிரில்) புகழ்ந்துபேசுங்காலத்தில், அமராத-விரும்பாமல், அதனை-அப்புகழ்ச்சியை, அகற்றலே-ஒழித்தலே, வேண்டும்-தகுதி--எ-று.

உம்மை-உயர்வுசிறப்பு. ஏ-மூன்றனுள் முன்னது ஈற்றசை, பின்னையன தேற்றம் தமர் - தாம்-பகுதி, அர்-விசுதி, தா-தவ்வானது குறுக்கல்விகாரம். போழ்து என்பது பொழுது, என்பதன் விகாரம். இது போது எனவும் விகாரப்பட்டு வழங்கும். வேண்டும், தரும், படும் என்பன ஒருபொருட்கிளவியாய்த் தேற்றப் பொருள் தந்து நிற்கும் தொழிற்பெயர். (கிளவி-சொல்) தம-பொருளடியாகப்பிறந்த குறிப்புவினைமுற்று. தாம்-பகுதி, அ- பலவிற்பால்விசுதி, தா-தவ்வானது விகாரம். அவ்வினையால்னையும் பெயரொணினும் ஒக்கும்.

அறநெறிச்சாரம்.

(197) பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலர்கதிர்ஞாயிற்றைக் கைக்குடையுங்காக்கும்
சிலகற்றார் கண்ணு முளதாம் பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்.

(இ-ள்.) அலர் - (உலகெங்கும்) பரந்த, கதிர்-கிரணங்களை யுடைய, ஞாயிற்றை - சூரியவெப்பத்தை, கைக்குடையும்-சிறுகுடையும், காக்கும்-தடுக்கும், (அதுபோல) பல-பலநூல்களை, கற்றார்க்கு-கற்றஅறிவுடையோர்க்கு, அச்ச - சக்கரங்கோத்தமரத்தில், ஆணி-(அச்சக்கரங்கழலாமல்செருகிய) ஆணியை, அன்னது-ஒத்ததாகிய. ஓர்சொல்-ஒருசொல், சிலகற்றார்கண்ணும் - சிலநூல்களைக்கற்றவரிடத்தும், உளதுஆம்-உள்ளதுஆகும், (ஆதலால்) யாம் - நாம், பல-பலவற்றை, கற்றோமென்று-கற்றறிந்தோமென்று, தற்புகழ-தற்புகழ்ச்சி செய்தல், வேண்டா-(அறிவுடையோரால்) வேண்டப்படா.

தற்புகழ்-செய்வெனெச்சம் தொழிற்பெயர்ப்பொருள் ப
டரின்றது. கற்றவைபல ஆதலின் தற்புகழ்ச்சியும் பலவாயி
ன. தற்புகழ்ச்சி ஒருசொன்னீர்மைத்து. அன்றிப் பன்மையி
னொருமைவந்த வழுவமைதியெனினும் பொருந்தும். ஞாயி
று பொருளாகுபெயர். கை - சிறுமைப்பண்பை யுணர்த்தும்
இடைச்சொல். அன்றிக்கைக்குடை கையிலுள்ள குடைஎ
ன ஏழாம்பேற்றுமைத். தொகைநிலைத்தொடொணினுங் குற்
றம் அன்று. இங்கே காத்தல்-தடுத்தல், அது “குன்றமேந்திக்
குளிர்மழைகாத்தவன்” என்பதனாலும் அறிக. உம்மைகளிர
ண்டும் இழிவு சிறப்பு. உளவாமென்றும்பாடமாயின் துவ்வி
குதி தொகுத்தல். அன்னது இடைச்சொலடியாகப்பிறந்தகு
றிப்பு வினையாலணையும்பெயர்.

(198) மறுமனத்தா னில்லாத மாநலத்த வேந்தன்
உறுமனத்தா னாகி யொழுகின்-செறுமனத்தார்
பாயிரங் கூறிப் படைதொக்கா லென்செய்ப
ஆயிரங் காக்கைக்கோர் கல்.

(இ-ள்) மறுமனத்தான் - (உட்பகையாகிய) குற்றமுடை
ய மனமுள்ள மந்திரியை, இல்லாத-உடையவனாயிராத, மா
நலத்த-பெரியநற்குணங்களையுடைய, வேந்தன்-அரசன், உ
றுமனத்தன்ஆகி - ஊக்கமுடையானாகி, (மிக்கமனமுடையா
னாகி) ஒழுகின்-நடந்தானாயின், செறுமனத்தார் - கோபிக்கி
ன்றமனமுடையபகைவர், பாயிரம்-முகவுரையை, (அதாவது
பிரதாபத்தை) கூறி-எடுத்துச்சொல்லி, படைதொக்கால்-சே
னையோடுகூடிவந்தெதிர்த்தால், என்செய்ப - (அவனை) யாது
செய்வார்கள், (வெல்லமாட்டார்கள்) ஆயிரங் காக்கைக்கு-
ஆயிரங்காக்கைகளுக்கு, ஓர்கல்-ஒருகல்லை(அவன்) ஒப்பான்.

மறுமனத்தான் பண்புத்தொகை நிலைத்தொடர். உறுமன
த்தன் - உரிச்சொற்றொகைநிலைத்தொடர், அன்றிவினைத்தொ

கைநிலைத்தொடருமாம். செறுமனத்தார் வினைத்தொகை நிலைத்தொடர். செய்ப-செய்ப-பகுதி, ப-பலர்பால்விசுதி. அவை செய்பளன அஃறிணைக்கண்வரின் செய்பகுதி, ப் எதிர்கால இடைநிலை, அ-விசுதி. நான்க னுருபு பகைப்பொருட்டு.

நன்னெறி.

(199) அறிவுடையா ரன்றி யதுபெறார் தம்பூல்

செறிபழியை யஞ்சார் சிறிதும் - பிறைநுதால் வண்ணஞ்செய்வாள்விழியேயன்றிமறைகுருட்டு கண்ணஞ்சு மோவிருளேக் கண்டு. [க்

(இ-ள்) பிறைநுதால்-பிறைச்சந்திரனையொத்தநெற்றியையுடையாளே, இருளைக்கண்டு - இருளைப்பார்த்து, வண்ணம் செய் - (முகத்துக்கு) அழகைச்செய்கின்ற, வாள்விழியே-ஒளியாகியகண்களே, அன்றி-அல்லாமல், மறை-(பார்வை)மறைந்த, குருட்டுக்கண்-குருட்டுக்கண்கள், அஞ்சுமோ-பயப்படா, (அதுபோல) தம்பூல்-தம்மிடத்து, செறிபழியை-நெருங்குகின்றபழியை, அறிவுடையார்- விவேகமுடையவரே, அன்றி-அல்லாமல், அதுபெறார்-அவ்விவேகத்தைப்பெறாதவர், சிறிதும்அஞ்சார்-சிறிதும்பயப்படார்—எ-று.

காணுதலில்லாத குருட்டுக்கண்ணைக் கண்டென்றது இலக்கணை. பிறைநுதால் பிறைநுதல் என்னும் உவமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை எட்டனுருபெற்றது. ஏ-பிரிநிலை. இதனை அறிவுடையா றொன்பதனோடுங் கூட்டுக. உம்மை முற்றுப்பொருளும் இழிவுசிறப்புப்பொருளும்படநின்றது. ஓ எதிர்மறை. அன்றி அல்-பகுதி, து-சாரியை, இ-விசுதி, லகரதகரங்கள் நகரமானதும், உகரக்கேகிம்-சந்தி, லகரத்திரிபாகிய நகரம் னகரமானது மெலித்தல்.

(200) பொன்னணியும்வேந்தர் புனையாப்பெருங்கல்வி மன்னுமறிஞ்சாத்தா மற்றெவ்வார்-யின்னுமணி

பூணும் பிறவுறுப்புப் பொன்னே யதுபுனையாக்
காணுங்கண் னொக்குமோ காண்

(இ-ள்) பொன்னே-பொன்னைஒத்தவளே, மின்னும்-பிரகா
சிக்கின்ற, அணி-ஆபரணத்தை, பூணும்-பூண்கின்ற, பிறஉறுப்
பு-மற்றஅவயவங்கள், அது - அவ்வாபரணத்தை, புனையா-அ
ணியாத, காணும்-காண்கின்ற, கண்-கண்களை, ஒக்குமோ-ஒ
வ்வா, (அதுபோல) பொன்-பொன்னுபரணங்களை, அணியு
ம்-அணிகின்ற, வேந்தர்-அரசர்கள், புனையா - (அவ்வாபரண
ங்களை) அணியாத, பெருங்கல்வி-மிக்ககல்விச்செல்வம், மன்
னும்-நிலைபெற்ற, அறிஞரை-அறிவுடையவர்களை, ஒவ்வார்-ஒ
ப்பாகார்—எ-று.

முதலிலுள்ள பொன்கருவியாகுபெயர். ஈற்றிலுள்ள பொ
ன் உவமையாகுபெயர். மன்னும் இடைச்சொலடியாகப் பி
றந்த பெயொச்சம். தாம், மற்று அசைநிலை. காண் முன்னி
லையசைநிலை.

௩௫ - ஆம்பாடம் - குறள்.

(201) செல்வத்துட்செல்வஞ் செவிச்செல்வமச்செல்
செல்வத்து ளெல்லாந் தலை. [வம்

(இ-ள்) செல்வத்துள்செல்வம் - செல்வங்களுக்குள்செல்
வமாவது, (அதாவதுசிறப்புடையசெல்வம்) செவிச்செல்வம்
காதினூல்வருஞ்செல்வம், அச்செல்வம்-அந்தச்செல்வம், செ
ல்வத்துள்ளல்லாம் - மற்றஎல்லாச்செல்வங்களிலும், தலை-
தலைமையுடையதாதலால்—எ-று.

காதினூல்வருஞ்செல்வம்என்பது கேள்வியால் எல்லாப்
பொருளையும் அறிதல் மற்றசெல்வங்கள் பெருளால் வ
ருவன.

(202) இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

(இ-ள்) (ஆக்கினைச்சக்கரம் நடத்தும் அரசார்க்கு) ஒழுக்கம் - நல்லொழுக்கத்தை, உடையார்வாய்ச்சொல் - உடையாரது வாயினிடத்துண்டாகுஞ்சொல், இழுக்கல் - வழுக்குதலை, உடைஉழி - உடையசேற்றுநிலத்தில், ஊற்றுக்கோல் அற்று - (நடப்போர்க்கு) ஊன்றுதற்குரிய கோல்போல் உதவுதலை உடையது - எ-று.

இழுக்கல் - பிறவினைத்தொழிற்பெயர். இழுகு - தன்வினைப்பகுதி; இழுக்கு-பிறவினைப்பகுதி, அல் - தொழிற்பெயர்விசுதி, உகரக்கேடுசந்தி. உடைய என்னும் குறிப்புப்பெயரொச்சம் விசுதிதொகுத்தலாய் உடைஎன நின்றது. ஊற்றுமுதனிலைதிரிந்ததொழிற்பெயர். அற்று அநுபந்தம் பகுபதமுடிபிற்காண்க. ஒழுக்கம் - ஒழுகு - பகுதி, அம் - தொழிற்பெயர்விசுதி, பகுதி - ஒற்று இரட்டியது விரித்தல்விகாரம், உகரக்கேடு - சந்தி. உயிர்த்தொடர், நெடிற்றொடர், மென்றொடர்க் குற்றியலுகரப் பகுதியோடு இந்த அம்விசுதி புணர்ந்தால் ஒழுக்கம், ஆட்டம், நெருக்கம், எனப் பகுதிவிகாரப்பட்டேவரும். சிறுபான்மைமுற்றியலுகரப்பகுதியும் இவ்விசுதியோடு புணரும்போது பகுதிவிகாரப்படும். உ-ம். அற்றம். வாய் என்றது தீச்சொல் அறியாமையாகிய சிறப்புத்தோன்ற நின்றது.

(203) பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லாரிழை
தீண்டிய கேள்வி யவர். த்துணர்ந்

(இ-ள்) இழைத்து - (பொருள்களைத்தாமும்) துட்பமாக ஆராய்ந்து, உணர்ந்து - அறிந்து, ஈண்டிய - (அதன்மேலும்) நிறைந்த, கேள்வியவர் - கேள்வியையுடையார், பிழைத்து - பிற

ழ, உணர்ந்தும்-அறிந்தவிடத்தும், பேதைமை - அறியாமையைத்தருஞ் சொற்களை, சொல்லார்- சொல்லார்கள்—எ-று.

பிழைத்து என்பது பிழைக்க என்னுஞ் செயவெனெச்சத்திரிபு. நன்-ச-சூ-கசகூ. பேதைமை - காரியவாகுபெயர். பிழைத்துணர்ந்தும்-என்பதிலும்மை. பிழைத்துணரார் என்னும் பொருள்தருதலால் எதிர்மறை. ஈண்டிய - ஈண்டு-பகுதி, இன் இறந்தகாலஇடைநிலை. அ-பெயரொச்சவிசூதி, இடைநிலை எனகரக்கேடு - கடைக்குறை, ய்-சந்தி, இதற்குப் பிறவினை ஈட்டிய. கேள்வியவர்-கேள்வி-பகுதி, (தொழிற்பெயர்) ய்-சந்தி, அ-சாரியை, வ் சந்தி, அர்-பலர்பால்விசூதி.

(204) நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயின ராத லரிது.

(இ-ள்) நுணங்கிய-துட்பமாகிய, கேள்வியர்-கேள்வியையுடையார், அல்லார்-அல்லாதவர், வணங்கிய-பணிந்த, வாயினர்-ஆதல்-சொல்லையுடையாராதல், அரிது-கூடாது—எ-று.

கேட்கப்படுகிற பொருளினது நுண்மை கேள்விமேலேற்றப்பட்டது. பணிந்தசொல் என்பது பணியைத்தோற்றுவிக்குஞ்சொல். வாய்-கருவியாகுபெயர். அல்லார்-குறிப்புவினையா லணையும்பெயர்.

(205) நன்றென் றவற்றுள்ளு நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு.

(இ-ள்) முதுவருள்-(தன்னினும்) மிகுந்தவர் கூடியசபையில், முந்து-முற்பட்டு, கிளவா-(ஒன்றை)சொல்லாத, செறிவு-அடக்கம், நன்று- (ஒருவனுக்கு இது) நல்லது, என்றவற்றுள்ளும் - என்றுசிறப்பித்துச்சொல்லுங் குணங்களெல்லாவற்றிலும், நன்றே-நல்லதே—எ-று.

தனது குறைவும், அவரது மிகுதியும், முன்னே சொன்னால் உண்டாகுந்தவறும், சொல்லாவிட்டால் அடையும் நன்

மையும் அறிந்தே அடங்கினமையால் அவ்வடக்கத்தினை நன் றென்றவற்றுள்ளு நன்றேயென்றார். ஏ - தேற்றம். கிளவா- கிளவாத என்பதன் ஈறு தொகுத்தல். என்றவற்றுள் - என்ற இடைச்சொல்லடியாகப்பிறந்த இறந்தகாலவினையாலணையும் பெயர். அது எழனுருபு ஏற்கும்போது இடையே அற்றுச் சாரியைபெற்றது. என்-பகுதி, ற்-இடைநிலை, அ-பலவிற்பா ல்விசுதி. நன்று-ஒன்றன்பால் குறிப்புவினைமுற்று. *நல்-பகு தி, று-விசுதி, லகரம்-நகரமானது சந்தி, அந்த நகரம் னக ரமானது மெலித்தல். உம்மை-உயர்வுசிறப்பு.

(206) வியவற்க வெஞ்ஞானுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

(இ-ள்.) எஞ்ஞானுந்-எந்நாளிலும், (அதாவது தான்மிக உயர்ந்தநாளிலும்) தன்னைவியவற்க-(ஒருவன்மதத்தால்) தன் னை நன்குமதியாதிருக்கக்கடவன், நன்றி-நன்மையை, பய வா-(தனக்கு)தராத, வினை-தொழில்களை, நயவற்க-(மானத் தால்(விரும்பாதிருக்கக்கடவன்—எ-று.

வியவற்க-விய-பகுதி, அல் - எதிர்மறைவிசுதி, வ் - சந்தி, அனைத்தும் ஒருபகுதி, க-வியங்கோள்விசுதி, லகரம் நகரமா னது சந்தி. உம்மை முற்றும்மை. பயவாத பயன்என்னும்பெ யரடியாகப் பிறந்த எதிர்மறைப்பெயரொச்சகம்.

நகூ - ஆம்பாடம் - நீதிநெறிவிளக்கம்.

(207) உறுதி பயப்ப கடைபோகா வேனும்

இறுவரை காறு முயல்க-இறுமுயிர்க்கும்
ஆயுண் மருந்தொழுக்க நீதன்றூலல்லனபோல்
ஆவனவு முண்டு சில.

(இ-ள்) சில-சிலகருமங்கள், அல்லனபோல்-முடியாதன போலக்காணப்பட்டி, ஆவனவும் - (பின்) முடிவனவும், உண்

டு - உள, (ஆதலால்) இறும் உயிர்க்கும் - இறக்குமெனக்
காணப்படும் உயிர்க்கும், ஆயுள்மருந்து-ஆயுளைத்தருமருந்தை
(பிழைக்குமருந்தை) ஒழுக்கல் - (வாயில், விடுதல், தீது அ
ன்று-குற்றம் அன்று, (அதுபோல) உறுதி - நன்மையை, பய
ப்ப-தரத்தக்கமுயற்சிகள், கடைபோகாஏனும் - முடியாவிட்
டாலும், இறுவரைகாறும்-முடியுங்காலமட்டும், முயல்க-(அ
றிவுடையார்) முயற்சிசெய்யக்கடவர்—எ-று.

உறுதி-தொழிற்பெயர். உறு-பகுதி, தி - தொழிற்பெயர்வி
குதி. அதுதொழிலாகுபெயராய் அடையும் பயனுக்காயிற்று.
அன்றி-உறு-பகுதி, து-சாரியை, இ-செயப்படுபொருள்விகுதி
உகரக்கேடுசந்தி. உம்மைநான்கனுள் முதலிலுள்ள ஒன்றும் ந
ற்றிலுள்ள இரண்டும் இழிவுசிறப்பு; ஒழிந்த இடையிலுள்ள
ஒன்றும் முற்று.

(208) நல்லா ரொழுகின் றலைநின்றார் நல்கூர்ந்தும்
அல்லன செய்தற்கொருப் படார் - பல்பொறிய
செங்கட் புலியே றறப்பசித்துந் தின்னாவாம்
பைங்கட் புனத்தபைங் கூழ்.

(இ-ள்) பல்பொறிய-பலபுள்ளிகளுள்ள, செங்கண்-சிவந்
தகண்களையுடைய, புலிஏறு-ஆண்புலிகள், அறப்பசித்தும்-மி
கப்பசித்தும், பைங்கண்-பசியஇடமுடைய, புனத்த-புனத்தி
லுள்ள, பைங்கூழ்-பயிரை, தின்னா-உண்ணா, (அதுபோல) ந
ல்ஆறு-நல்வழியில், ஒழுக்கின்தலை-நடப்பதில், நின்றார்-நின்
றவர்கள், நல்கூர்ந்தும்-வறுமைஅடைந்தும், அல்லன - பாவு
ங்களை, செய்தற்கு - செய்வதற்கு, ஒருப்படார் - உடன்ப
டார்—எ-று.

ஒழுக்கு-முதலிலைதிரிந்ததொழிற்பெயர். நல்கூர்ந்து, நல்
கூர்-பகுதி, த்-சந்தி, த்-இடைநிலை, உ-விகுதி, தகரம் நகரமா
னது மெலித்தல் விகாரம். இது நல்கூரவு என்னும் பெயரடி.

யாகப்பிறந்தது. ஆம்-அசை. உம்மைகள் இழிவுசிறப்பு. பொறிய, புனத்த-குறிப்புப்பெயரொச்சம். அன்றி முறையேபண்டியாகப்பிறந்தபெயர், பொருளடியாகப் பிறந்தபெயர் ஆகவாயினும், அவ்வாறுபிறந்த குறிப்புவினையா லணையும்பெயராகவாயினுங்கொண்டு, முடிக்குஞ்சொற்களாகியபுலி, பைங்கூழ்என்பவற்றோடு முறையே இருபெயரொட்டிப் பண்புத்தொகையாகமுடிக்கினும்பொருந்தும்.

(209) சிறுமுயற்சி செய்தாங் குறுபயன் கொள்ளப் பெறுமென்ற ரூழ்வரோ தாமார் - அறனல்ல எண்மைய வாயினுங் கைவிட் டரிதெனினும் ஒண்மையிற் தீர்ந்தொழுக லார்.

(இ-ள்) அறன் அல்ல-தருமம் அல்லாதவைகள் (பாவச்செயல்கள்) எண்மைய ஆயினும்-(செய்தற்கு) எளியனவாயிருப்பினும், கைவிட்டு - (செய்யாமல்) நீக்கி, அரிதுஎனினும் - (செய்ய) அருமையுடையதாயினும், ஒண்மையில்-தருமவழியினின்றும், தீர்ந்து-நீக்கி, ஒழுகலார்-நடவாதவர்கள், சிறுமுயற்சி-சிறுமையாகியமுயற்சிகளை, செய்து-செய்துமுடித்து, ஆங்கு-அம்முயற்சியில், உறுபயன்-மிக்கபயன், கொள்ளப்பெறுமளவில்-கொள்ளப்படுமானால், தாமுவரோ - தாமசஞ்செய்வரோ, தாமார்-தாமசஞ்செய்யார்-எ-று.

உம்மைகள் இரண்டில் முன்னது இழிவு சிறப்பு. பின்னது உயர்வுசிறப்பு. ஒழுகலார்-ஒழுகு. பகுதி-அல்-எதிர்மறை விசுதி, உகரக்கேடு-சந்தி, அனைத்தும்ஒருபகுதி, ஆர் பலர்பால் விசுதி, விசுதிஆ - முதற்குறை. ஒ-வினா.

நாலடியார்.

(210.) ஆடுகோ டாகி யதரிடை நின்றதூஉம்
கீழ்கொண்டகண்ணே களிற்றனைக்குங்கந்தாகும்

வாழ்தலு மன்ன தகைத்தே யொருவன்றான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.

(இ-ள்) ஆடுகோடுஆகி - (பிறர்ஆட்டுதலால்)ஆடுகின்றகொம்பாகி, அதரிடை-வழியில், நின்றதும் - நின்றமரக்கன்றும், காழ்கொண்டகண்ணே - வயிரங்கொண்டஇடத்தே, களிற்று-யானையை, அணைக்கும்-சேர்த்துக்கட்டும், கந்துஆகும் - தநியாகும், ஒருவன்-ஒருவன், தாழ்வு-(நன்முயற்சியில்) தாமசஞ்செய்தல், இன்றி-இல்லாமல், தன்னைச்செயின் - தன்னைச்செய்துகொள்வானானால், வாழ்தலும்-செல்வமுடையவனாகுதலும், அன்ன-அதுபோன்ற; தகைத்தே - தன்மையுடையதே—எ-று.

நின்றது இறந்தகாலவினையாலணையும்பெயர். அளபெடை-இன்னிசை. உம்மைகளிரண்டில் முன்னது இழிவு சிறப்பு. பின்னது இறந்ததுதழீஇயது. முன்னுள்ள ஏ-பிரிநிலை. பின்னுள்ள ஏ-தேற்றம். தான் அசை. அன்ன இடைச்சொல்லடியாகப்பிறந்த குறிப்புப்பெயரொச்சம், தகைத்துஎன்னும் பண்டடியாகப்பிறந்த வினைக்குறிப்பு முற்றினது பகுதியொடுமுடிந்தது.

(211.) உறுபுலி யூனிரா யின்றி யொருநாள்
சிறுதேரை பற்றியுந் தின்னும்-அறிவினால்
காற்றொழி லென்று கருதற்க கையினால்
மேற்றொழிலு மாங்கே விகும்.

(இ-ள்) உறுபுலி-(வலி)மிகுந்தபுலி, உளன்னிரா-இறைச்சியாகியஉணவு, இன்றி-இல்லாமல், ஒருநாள் -(கிடையாத)ஒருநாளில், சிறுதேரைஉம் - சிறுதவனையையும், பற்றி-பிடித்து, தின்னும்-உண்ணும், (அதுபோல) அறிவினால் - (உனக்குள்ள) அறிவின்மிகுதியால், கால்தொழிலென்று-காலால்செய்யப்படுந்தொழிலென்று, (சிறுமைத்தொழிலென்று) கரு

தற்க - அவமதியாதிருக்கக்கடவாய், கையினால் - கையினால்
செய்யப்படும், மேல்தொழிலும் - மேன்மையாகியதொழி
லும், ஆங்கே - அச்சிறுதொழில்செய்ய உடன்பட்டஇடத்தி
லேயே, மிகும்-உயரும்—எ-உ.

கால்-சிறுமையையும், கை-மேன்மையையும் உணர்த்திய
குறிப்புச்சொற்கள், உம்மையைத் தேராயென்பதனோடு கூ
ட்டிக். அது-இழிவுசிறப்பு. பின்னுள்ள உம்மை இறந்தது தழீஇ
யதனோடு உயர்வு சிறப்புப்பொருள்படநின்றது. ஏ-தேற்றம்.
(212.) ஈனமாயில்லிருந் தின்றி விளியினும்

மானந் தலைவருவ செய்பவோ-யானை

வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகையவர்.

(இ-ள்) யானை-யானையினது, வரிமுகம் -(கோலம்) எழுதி
யமுகத்தை, புண்படுக்கும்-புண்படச்செய்யும், வள்ளுகிர்-க
ர்மையாகியநகங்களமைந்த, நோன்றாள்- வலியகால்களையு
டைய, அரிமா - சிங்கத்தனதலுத்த, மதுகையவர் - (அறிவின்)
வலியுடையார், ஈனமாய்-வறியராய், இல்லிருந்து-வீட்டிலி
ருந்து, இன்றி -(உணவுமுதலியன) இல்லாமல், விளியினும்-
இறக்கவரினும், மானம்-குற்றம், தலை-தம்மிடத்து, வருவ-உ
ண்டாகுஞ்செய்கைகளை, செய்பவோ-செய்ய்பார்கள்—எ-று.

உம்மை-உயர்வுசிறப்பு. ஓ-எதிர்மறை. வரிமுகம் என்பத
ற்கு அங்குசத்தால் தாக்கியவடு அமைந்த முகம் எனினும் அ
மையும். இது கவிகள் சாதிபற்றிய அடையாய்க் கூறும்செ
ய்யுள் வழக்கு. இவ்வாறன்றி இரேகை அமைந்த முகம் எனி
னும் பொருந்தும். அரிமா இருபெயரொட்டுப்பண்புத்தொகை

உஎ - ஆம்பாடம் - குறள்.

(213.) உடைய றொனப்படுவ தூக்க மஃதில்லார்

உடைய துடையரோ மற்று.

(இ-ள்) உடையர் எனப்படுவது (ஒருவரை) உடையாரென்று சொல்லச் சிறந்தது, ஊக்கம்-தேரியம், அஃது இல்லார்-அதேரியம் இல்லாதார், மற்ற உடையது - மற்ற உடைய பொருளையும், உடையரோ-உடையாராவரோ ஆகார்—எ-று.

மற்ற உடைய பொருளாவது முன்னே பெற்றிருந்த பொருள். இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தாற் றெக்கது. எனப்படுவது இடைச்சொலடியாகப்பிறந்த செய்ப்பாட்டுவினையாலணையும் பெயர். மற்று பிறிதென்னும் பொருள் படவந்தது. ஒ-எதிர்மறை.

(214.) உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.

(இ-ள்.) உள்ளம்-தேரியத்தை, உடைமை-உடைத்தாயிருத்தலே, உடைமை - (ஒருவனுக்கு) நிலைபெற்ற உடைத்தாயிருத்தல், பொருள் உடைமை (மற்ற) பொருளை உடைத்தாயிருத்தல், நில்லாது - நிலைபெறாமல், நீங்கிவிடும் - நீங்கிப்போம்—எ-று.

உள்ளம் பொருளாகுபெயர், உடைமைமூன்றும் குறிப்புத்தொழிற்பெயர். நில்லாது-நில்-பகுதி, ல்-சந்தி, ஆ-எதிர்மறைவிகுதி, அனைத்தும் ஒருபகுதி, த் - எழுத்துப்பேறு, உ-வினையெச்சவிகுதி, அன்றி வினைமுற்று வினையெச்ச மான தெனக்கொள்ளினும் பொருந்தும்; து-வினைமுற்றுவிகுதி.

(215.) வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம்

உள்ளத் தனைய துயர்வு.

(இ-ள்.) வெள்ளத்து அனைய (நின்ற) நீரினது அளவின ஆம் மலர்நீட்டம் - நீர்ப்பூக்களினுடையதாள்களினது நீளங்கள். மாந்தர்தம் - (அதுபோல) மக்களது, உள்ளத்து அனையது-தேரியத்தினுடைய அளவினது ஆம், உயர்வு-அவரது உயர்ச்சி, (பொருள்படைகளால் மிகுதல்)—எ-று.

மலர் முதலாகுபெயர். வெள்ளத்தனைய, உள்ளத்தனைய இரண்டும் வருமொழிப்பகுதியோடு ஆறும்வேற்றுமைத்தொகைநிலைத்தொடர்களாய் முடிந்தன. பொருள்பண்புத்தற்கிழமை. அனைய, அனையது இரண்டும் இடைச்சொலடியாகப் பிறந்த குறிப்புவினைமுற்று. நீட்டம் தொழிற்பெயர். மாந்தர்நித்தியபகுவசனம், மக்களென்பதும்அது.

(216.) உள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

இ-ள். உள்ளுவது எல்லாம்-(அசராயினார்) கருதுவதெல்லாம், உயர்வு -(தம்) உயர்ச்சியையே, உள்ளல் - கருதக்கடவர், அது-அவ்வயர்ச்சி, தள்ளினும் - (ஊழ்வகையால்கூடாதபடி) தள்ளப்படினும், தள்ளாமை - நீக்கப்படாமையாகிய நீர்த்து-தன்மையுடையது—எ-று.

உம்மை-இழிவுசிறப்பு. உள்ளுவதெல்லாம் - ஒருமையிற் பன்மைவந்த வழுவமைதி. உள்ளல்-வியங்கோள் வினைமுற்று உள்-பகுதி, ள்-சந்தி, அல்-விகுதி, மற்று-அசை. தள்ளாமை எதிர்மறைத்தொழிற்பெயர். அது நீர்த்துஎன்னுங் குறிப்புவினைமுற்றின் பகுதியோடு பண்புத்தொகை நிலைத் தொடராகமுடிந்தது.

(217.) அருமையுடைத்தென்றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.

இ-ள். அருமை உடைத்துஎன்று (தமதுசிறுமையை நோக்கினாம் இவ்வினைமுடித்தல்) அருமைஉடையதென்று கருதி, அசாவாமைவேண்டும்-தளராதிருத்தல்வேண்டும், பெருமை (அதைமுடித்தற்குஏற்ற) பெருமையை, முயற்சிதரும் (தமக்கு) முயற்சிஉண்டாக்கும்—எ-று.

அசாவாமை-எதிர்மறைத்தொழிற்பெயர். அசா-பகுதி, வ்-சந்தி, ஆ-எதிர்மறைவிகுதி, அனைத்துமோர்பகுதி, மை-விகுதி.

(218.) தாளாண்மை யென்னுந் தகைமைக்கட் டங்கிற்
வேளாண்மை யென்னுஞ் செருக்கு [மே

(இ-ள்.) தாளாண்மை என்னும் - முயற்சியென்று சொல்லப்படுகின்ற, தகைமைக்கண்-உயர்ந்தகுணத்தினிடத்தே, தங்கிற்று-நிலைபெற்றது, வேளாண்மைஎன்னும்- (யாவார்க்கும்) உபகாரஞ் செய்தலென்று சொல்லப்படுகிற, செருக்கு - மேம்பாடு—எ-று.

தங்கிற்று-ஒன்றன்பாற்படர்க்கைவினை முற்று. தங்கு-பகுதி, இன்-இறந்தகால இடைநிலை, று-விசுதி, உகரக்கேடும்னகரம் நகரமானதும்-சந்தி.

௩௮-ஆம்பாடம்.

(219.) இன்பம்விழையான் வினைவிழைவான்றன்கேளிர்
துன்பந் துடைத்தூன்றுந் தூண். [ர்

(இ-ள்) இன்பம் - (தனக்கு) இன்பத்தை, விழையான்-விரும்பானாகி, வினை-வினைமுடித்தலையே, விழைவான்-விரும்புவான், தன்கேளிர்- தன்சுற்றத்தாராகியபாரத்தினது, துன்பம் துடைத்து-துன்பத்தைநீக்கி, ஊன்றும் தூண்-அதனைத்தாங்குந் தூணும்—எ-று.

விழையான்-வினைமுற்றுவினையெச்சமாய் விழைவானென்னும் வினையாலணையும்பெயரோடுமுடிந்தது. கேளிர்-கேள், பகுதி, இர்-பலர்பால்விசுதி. விழைவானை ஊன்றுந் தூண் என உருவகஞ்செய்தாற்போலக் கேளிரைப் பாரமென உருவகஞ்செய்யாது சும்மா கூறினமையால் இது ஏகதேசவுருவகவணி,

(220.) முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

(இ-ள்) முயற்சி-(அரசரிடத்துள்ள) முயற்சி, திருவினை-(அவரது) செல்வத்தை, ஆக்கும்-வளர்க்கும், முயற்று-முயற்சி, இன்மை-இல்லாமை, இன்மை-வறுமையை, புகுத்திவிடும்-அடைவித்துவிடும்—எ-று.

முயற்று-முயல்-பகுதி, து-தொழிற்பெயர்விசுதி, லகரமும், தகரமும் நகரமானதுசந்தி. இவ்விசுதிபெரும்பாலும் முயன்றது, முயல்கிறது, முயல்வது எனமுக்காலஉடன்பாட்டிலும், முயலாததுஎன எதிர்மறையிலும் வரும். இன்மைஇரண்டில் முன்னையது குறிப்பெதிர்மறைத் தொழிற்பெயர். பின்னையது பண்புப்பெயர். புகுத்திவிடும். புகுத்து பிறவினைப்பகுதி, இ-சாரியை, விடு-துணிவுப்பொருள்விசுதி, உகரக்கேடு சந்தி, அனைத்தும் ஒருபகுதி, உம்-விசுதி, உகரக்கேடுசந்தி இதுபெயரொச்சவினையே வினைமுற்றானது.

(221.) வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா ளு உள்ளத்தி னுள்ளக் கெடும்

(இ-ள்) வெள்ளத்து அனைய - வெள்ளத்தைஒத்த, இடும்பை-(முடிவில்லாத) துன்பங்களெல்லாம், அறிவுடையான் அறிவையுடையவன், உள்ளத்தின்-(தனது) உள்ளத்தால், உள்ள - (ஒருதுன்பத்தை) நினைக்க, கெடும் - (அம்மட்டிலே) கெடும்—எ-று.

ஒருதுன்பத்தை நினைத்தலாவது-அது ஒரு கோட்பாடே-அன்றி வேறில்லையென்றுகருதுதல். அனையஇடைச்சொல்லடியாகப்பிறந்தகுறிப்புப் பெயரொச்சம். உள்ளத்தின் ஐந்தனுருபுகருவிப்பொருளில்வந்தது. உடையான் குறிப்புவினைப்பெயர்.

(222.) பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை யின்மை பழி.

இ-ள். மொறி-(பயனைத்தருவதாகிய) விதி, இன்மை-இல்லாமை, யார்க்கும்-எவருக்கும், பழிஅன்று - பழிப்பாகாது,

அறிவு - அறியவேண்டியவற்றை, அறிந்து-தெரிந்து, ஆள்வினை-முயற்சி, இன்மை-செய்யாதிருத்தலே, பழி-பழிப்பாம்.

பொறியின்மை, ஆள்வினையின்மை எழுவாய்த்தொகாநிலைத்தொடர் வினைமுதற்பொருளில்வந்த ஆறும்வேற்றுமைத்தொகைநிலைத்தொடரும்ஆம். பொருள்-தொழிற்பண்புத்தற்கிழமை. இன்மைகள் குறிப்புத்தொழிற்பெயர்கள். யார் என்பது யாவொன்னும் வினாப்பெயரின்மருஉ. உம்மை முற்று. (223.) உரமொருவற் குள்ள வெறுக்கை யஃதில்லார் மரமக்க ளாதலே வேறு.

(இ-ள்) ஒருவற்கு-ஒருவனுக்கு, உரம்-உறுதியாகியஅறிவானது, உள்ளவெறுக்கை-தெரியத்தினதுமிசை, அஃது - அத்தெரியமிசை, இல்லார்-இல்லாதவர், மரம் - மரங்களாவார், வேறு-(சாதிமரங்களோடுமீம்மரங்களிடத்தில்) வேற்றுமைவடிவு, மக்கள்ஆதலே - மனிதர்வடிவாயிருத்தலே, (வேறில்லை -எ-று.

உறுதியறிவு இல்லாதவரிடத்தில் மக்களுக்குரிய நல்லறியும், காரியமுயற்சியுமில்லாமையைப்பற்றி மரமென்றார். உள்ளவெறுக்கை ஆறும்வேற்றுமைத்தொகைநிலைத் தொடர், உள்ளத்தினது வெறுக்கைஎனவிரியும். பொருள் பண்புத்தற்கிழமை. ஏ-தேற்றம்.

(224.) ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித் தாழா துஞற்று பவர்.

(இ-ள்) ஊழையும்-(பயனைவிலக்குவதாகிய) ஊழையும், உப்பக்கம்காண்பார். புறங்காண்பார், உலைவின்றி- (அதுவிலக்குவதற்கு) இளைத்தல்இல்லாமல், தாழாது-தாழ்வற, உஞற்றுபவர்-முயற்சிசெய்பவர்-எ-று.

உம்மை-உயர்வுசிறப்பு, ஊழை உப்பக்கங்காண்பார் என்னுந்தொடரில் உப்பக்கங்காண்பொன்பதை- ஒருசொல்லின் த

ன்மையதாகக்கொள்ளாமல் உப்பக்கத்தைக் காண்பொன
 இரண்டாம்வேற்றுமை விரிக்கில் ஊழைஎன்பதிலுள்ள ஐயு
 ருபை அதுஉருபாகத் திரித்துக்கொள்க. ஊழ் - இருவினை
 ப்பயன் செய்தவனையேசென்று அடைவதற்கு ஏதுவாகி
 யமுறை.

நீதிநெறி விளக்கம்.

(225.) மனத்த கறுப்பெனி னல்ல செயினும்
 அனைத்தெவையந்தியவேயாகும்-எனைத்துணையும்
 தீயவே செய்யினு நல்லவாக் காண்பவே
 மாசின் மனத்தி னவர்.

(இ-ள்.) கறுப்பு - (ஒருவன்மேல்) கோபங்கள், மனத்தள
 னின்-(தம்)மனத்திலுள்ளன ஆனால், நல்ல -(அவன்) நற்கருமங்
 களை, செய்யினும்-செய்தாலும், அனைத்துஎவையும்-அவையெ
 ல்லாம், தீயவே-தீக்கருமங்களாகவே, ஆகும்-தோன்றும், மா
 சுஇல்(ஒருவன்மேல்) வெறுப்பாகியகுற்றமில்லாத, மனத்தி
 னவர்-மனமுடையார், எனைத்துணையும் - (அவன்) எவ்வளவு
 மிகுதியாக, தீயவே-தீக்கருமங்களையே, செய்யினும்- செய்
 தாலும், நல்லஆ-நற்கருமங்களாக, காண்ப-கருதுவார்கள்.

முதலிலுள்ள உம்மை உயர்வுசிறப்பு. ஈற்றிலுள்ள உம்மை
 இழிவுசிறப்பு. இடையிலுள்ள உம்மைகளிரண்டும் முற்று.
 அனைத்து எவை பன்மையில் ஒருமை வந்தவழுவமைதி. மு
 ன்னே உள்ள ஏ - இரண்டும் தேற்றம். பிரிநிலையுமாம். பின்
 னேயுள்ள ஏ-ஈற்றகை. ஆக என்பதன் ஈறு தொகுத்தலாய்
 ஆ-எனநின்றது. [ச்சி

226. மெய்யுணர்ந்தார்பொய்மேற்புலம்போக்கார்மெய்யுணர்
 கைவருதல்கண்ணாப்புலங்காப்பார்;-மெய்யுணர்ந்தார்
 காப்பே நிலையாப் பழிநாண நீள்கதவாச்
 சேர்ப்பார் நிறைத்தாழ் செறித்து.

(இ-ள்.) மெய்யுணர்ந்தார் - உண்மையை அறிந்தவர்கள், பொய்மேல்-நிலையில்லாவிடயங்களில், புலம்போக்கார்-ஐம் புலன்களைச்செலுத்தாதவராகி, மெய்உணர்ச்சி - மெய்ஞ்ஞானம், கைவருதல்-சித்திப்பதே, கண்ணு-கருத்தாக, புலங்காப்பார் - அப்புலன்கள் ஐந்தையுங்காப்பார்கள், மெய்உணர்ந்தார்-அந்தஉண்மைஅறிந்தோர், காப்பே-(புலன்களை)அடக்குதலே, நிலையா-வாசற்காலாகவும்; பழிநாணம் - பழிக்குநாணுதலே, நீள்கதவா-நெடுங்கதவாகவும், நிறைத்தாழ் - நிறையாகிய தாழக்கோலை, செறித்துச்சேர்ப்பார்-நெருக்கிச்சேர்ப்பார்—எ-று.

நிறை-விடயங்களில் மனம்செல்லாமல் நிறுத்தல். நிறு-பகுதி, ஐதொழிற்பெயர்விசுதி, உகரக்கேடு-சந்தி. அல்லது அச்சொல்லுக்கு நிறுத்தலுடையதன்மை எனப்பொருள்கொண்டு- நிறுபகுதி, ஐ-வினைமுதற்பொருள்விசுதி, உகரக்கேடு சந்தி யெனினும் பொருந்தும். தேற்றுகாரத்தை-கைவருதலென்பதனோடும், நாணமென்பதனோடுங்கூட்டுக.

அறநெறிச்சாரம்.

(227.) தன்னைத்தா நெஞ்சங் கரியாகத் தானடங்கின்
பின்னைத்தா நெய்தாப் பயனில்லை- தன்னைக்
குடிகெடுக்கு நெஞ்சிற்குக்குற்றேவல்செய்யின்
பிடிபடுக்கப் பட்ட களிறு.

(இ-ள்.) தன்னை - (ஒருவன்) தனக்கு, நெஞ்சம் - மனம், கரியாக - சாட்சியாக, தான்அடங்கின் - (ஐம்புலஆசையுங்கெட) தான்அடங்கி ஒழுகுவானானால், பின்னை - பின்பு, தான்எய்தா-தான்பெறாத, பயன்-பெரும்பயன், இல்லை - இலது ஆகும், (அவ்வாறுசெய்தல்ஒழிந்து) தன்னைகுடிகெடுக்கும்-தன்னைமுதலறக்கெடுக்கும், நெஞ்சிற்கு-மனத்துக்கு, குற்றேவல்செய்யின் - சிறுமையாகிய ஏவல்களைச்செய்தால், பிடிபடு

க்கப்பட்ட - (பாகனல்) பிடித்தலில் அகப்படுத்தப்பட்ட, களி
று-யானையை ஒப்பாவான்—எ-று.

செய்யுந்தீமையிக்குதிபற்றிக்குடிகெடுக்கும் நெஞ்சென்றார்.
பிடிபடுக்கப்பட்ட களிற்றை ஒத்தலாவது யானைதன்வசமி
ல்லாமல் பாகன துகுறிப்பின்வழியேசென்று அலைந்து மகிழ்ச்
சியில்லாமல் துன்பப்படுவதுபோல மனஞ்சென்ற வழியே
சென்று அலைந்து மகிழ்ச்சியில்லாமல் பல துன்பங்களையும் அ
றுபவித்தல். நரகுக்கேதுவாகிய தீவினையாதலால் அச்செய
ல் குற்றேவலெனப்பட்டது. முன்னுள்ளதான் அசை, தன்
னை-ஐயுருபை நான்கனுருபாகத் திரித்துக்கொள்க. நெஞ்சம்
இடவாகுபெயர். பிடி - முதனிலைத்தொழிற்பெயர்.

(228)நின்னை யறப்பெறு கிற்கிலே னன்னெஞ்சே

பின்னையான் யாரைப் பெறுகிற்பேன் - நின்னை
அறப்பெறு கிற்பேனேற் பெற்றேன்மற் றீண்டு
துறக்கந் திறப்பதோர் தாள்.

(இ-ள்.) யான்-நான், நல்நெஞ்சே-நன்மையாகிய மனமே
நின்னை-உன்னை, அறப்பெறுகிற்கிலேன்-முற்றும் (வசப்பட)
பெறவலியில்லேன், பின்னையாரை - வேறேயாவரை, பெறு
கிற்பேன்-பெறமாட்டுவேன், நின்னை - உன்னை, அறப்பெறுகி
ற்பேனேல்-முற்றும் (வசப்பட) பெறமாட்டுவேனாயின், ஈண்
டு-இவ்விலகினில், துறக்கம்-முத்தியிலகத்தின்கதவை, திறப்ப
து-திறப்பதற்குக்கருவியாகிய, ஓர்தாள்-ஒருதாழ்க்கோலை,
பெற்றேன்-அடைந்தேன்—எ-று.

வசப்படாதநெஞ்சை தீநெஞ்சேஎன்றமல் நன்னெஞ்சே
யென்றது வசப்படும்படி புகழ்ந்துரைத்தபடி. பெற்றேன் எ
ன்றது தெளிவினால் எதிர்காலம் இறந்தகாலமாகவந்தகாலவ
ழுவமைதி. நன். சு. சூ. ககக. பின்னை அறிதென்னும்பொரு
ள்படநின்ற இடைச்சொல். இது உம்மை என்றற்போல ஐ

சாரியைபெற்றது. பெறுகிற்கிலேன் பெறு-பகுதி, கில்-ஆற்ற
 லையுணர்த்தம்விசுதி, அனைத்தம்ஒருபகுதி, கு-சாரியை, இ
 ல்-எதிர்மறைவிசுதி, லகரம் நகரமானதும், உகரக்கேடும்
 சந்தி, இவையனைத்தம் ஒருபகுதி, ஏன் - தன்மையொரு
 மைவிசுதி.

(229) உள்ளூர் ரிருந்துந்தம் முள்ளமறப் பெற்றாரோல்
 கள்ளவிழ்பூஞ் சோலையாங் காட்டுளார் காட்டுள்ளும்
 உள்ள மறப்பெறு கல்லாரோ னுட்டுள்ளும்
 நண்ணி நடுவூருள் ளார்.

(இ-ள்.) உள்ளூர்-ஊரினதுஉள்ளிடத்தில், இருந்தும்-வசித்
 தும், தம்உள்ளம் - தமதுமனத்தை, அறப்பெற்றாரோல் - முற்
 றும் வசப்பட பெற்றாரானால், (இல்லறத்தாராயினும் அவ
 ரோ) கள்அவிழ் - தேன்ஒழுக்குகின்ற, பூ - மலர்களையுடைய
 சோலைஆம்-சோலைஆகிய, காட்டுள்ளார் - காட்டில்வசிக்குமு
 னிவரோடுஒப்பார், காட்டுள்ளும்-காட்டில்இருந்தும், உள்
 ளம்-மனத்தை, அறப்பெறுகல்லாரோல்-முற்றும் (வசப்பட
 பெறுதவராயின், (அவரோ) நாட்டுள்ளும்-நாட்டினுள் ளிடத்
 தும், நண்ணி-சேர்ந்து, நடுஊர்-ஊர்நடுவில், உள்ளார் - உள்
 ளஇல்லறத்தாரோடொப்பார்—எ-று.

உள்ளூர், நடுவூர்என்பனஇலக்கணப்போலி. உம்மைகள்
 மூன்றனுள் இடையிலுள்ளது உயர்வுசிறப்பு; மற்றவை இழி
 வுசிறப்பு. பெறுகல்லார் பெறு-பகுதி, கு-சாரியை, அல்-எதிர்
 மறைவிசுதி, அனைத்தம்ஒருபகுதி, ஆர்-பலர்பால்விசுதி. இச்
 சொல்லில் லகரம் இயற்சீர்வெண்டனைகுறித்துவந்தவிரித்த
 ல்விசாரம்.

ஒளவையார் நான்குபயனையும் ஒருபாவி

லடக்கியது.

(230) ஈதலறந்தீவினைவிட் டட்டல்பொரு ளெஞ்ஞான்
 காத ஶீருவர் கருத்துறவைத்-தாதரவு [றும்

பட்டதே யின்பம் பரணைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

(இ-ள்.) ஈதல் - (இரப்பவர்க்கு) கொடுத்தலே, அறம்-தரு
மமெனப்படும், தீவினைவிட்டு - பாவத்தொழிலைவிட்டு, ஈ
ட்டல் - (நல்வழியில்) தேடுவதே, பொருள்-பொருளெனப்
படும், இருவர்-மனையாளும் கணவனும், எஞ்ஞான்றும் - எந்
நாளிலும், காதல்-விருப்பத்தை, கருத்து-மனத்தில், உறவை
த்து - மிகுதியும்வைத்து, ஆதரவுபட்டதே- அன்புடையவர்க
ளாயிருப்பதே, இன்பம்-இன்பமெனப்படும், பரணை-கடவுளை
நினைந்து-சிந்தித்து, இம்மூன்றும்-இந்தஅறமுதலிய மூன்றை
யும், விட்டதே-விட்டுஞானவழியில்நிற்பதே, பேர்இன்பவீடு
(எல்லாஇன்பங்களிலும்) பெருமையாகிய இன்பத்தைத்தரு
கின்றமுத்திஎனப்படும்—எ-று.

ஏகாரம்இரண்டும்-பிரிநிலை. பட்டதேஎன்பதிலுள்ள ஏகார
த்தைஈதல், ஈட்டல்என்பவற்றோடுங்கூட்டுக. உம்மைகளிர
ண்டும் முற்று.

குறள்.

(231) சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு.

இ-ள். சிறப்பு-வீடுபேற்றையும், ஈனும்-தரும், செல்வமு
ம் - (சுவர்க்கமுதலிய) செல்வத்தையும், ஈனும் - தரும், (ஆத
லால்) உயிர்க்கு-உயிர்களுக்கு, அறத்தின்ஊங்கு- அறத்தின்மி
க்க, ஆக்கம்-விருத்தியைத்தருவது, எவன்-யாது—எ-று.

உயிர்என்றது-சிறப்பையும், செல்வத்தையும் அடைவதற்கு
உரியமக்களுவிரை. சிறப்புஈனும் என்றவிடத்து எதிரதுதழீஇ
ய எச்சஉம்மை. அறத்தினூங்கு - என்பதை அறத்தின்ஊ
ங்கு என்றாயினும், அறத்தின்ஊங்கு என்றாயினும் பிரிக்க. வ
ருமொழிகளிரண்டும் மிகுதிப் பொருள்படநின்ற இடைச்

சொற்கள். அளபெடை அலகுபெற்றும், பெருதும்வந்த இ
ன்னிசை அளபெடை. ஐந்தனுருபு எல்லைப்பொருளது,

(232) அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
மறத்தவி னூங்கில்லை கேடு.

(இ-ள்.) அறத்தின் நூங்கு - (ஒருவனுக்கு) அறஞ்செய்தவி
ன்மேற்பட்ட, ஆக்கம் - விரத்தியைத்தருவதும், இல்லை - இல
து, அதனை-அவ்வறஞ்செய்தலை, மறத்தலின் நூங்கு (மயக்க
த்தால்) மறந்துவிடுதலின்மேற்பட்ட, கேடு-கேட்டைத்தருவ
தும், இல்லை-இலது—எ-று.

இறந்தது தழீஇய எச்சஉம்மை விகாரத்தால் தொக்கது

(233) ஒல்லும் வகையா லறவினையோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.

(இ-ள்.) ஒல்லும்வகையால்-கூடியவகையால், அறவினை-அ
றமாகிய நற்கருமத்தை, ஓவாதே-ஒழியாமலே, செல்லும்வா
ய் எல்லாம் - பொருந்தும் இடங்களெல்லாம், செயல் - செ
ய்க—எ-று.

அறவினை-இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஏ-தேற்ற
ம். கூடியவகையாற் செய்தலாவது; இல்லறம் பொருளளவு
க்குத் தகுதியாகவும், துறவறம்-உடல்நிலைமைக்குத் தகுதி
யாகவும் செய்தல். பொருந்துமிடம்-மனம், வாக்கு, காயம்.
அவற்றாற்செய்யும் அறங்களாவன முறையே நற்சிந்தையும்,
நற்சொல்லும், நற்செய்கையுமாம். ஏ-தேற்றம்.

(234) மனத்துக்கண் மாசில னுத லனைத்தறன்
ஆகுல நீர பிற.

(இ-ள்.) மனத்துக்கண் (அறஞ்செய்வோன்) தன்மனத்தி
ல், மாசு-குற்றம், இலன்-இல்லாதான், ஆதல்-ஆகக்கூ-வன்,
அனைத்து அறன் = அவ்வளவினதே அறம், பிற (அது அல்

லாத)சொல்லும் வேடமும், ஆகுலம்-ஆரவாரமாகிய, நீர-தன்மையுடையன, (அறமென்றுசொல்லப்படாஆம்)—எ-று.

ஆதல்-ஆ-பகுதி, து-சாரியை, அல்-வியங்கோள்வினைமுற்றுவிசுதி, உகரக்கேடுசந்தி. ஆகுலமென்னுஞ்சொல்-நீர என்னுங் குறிப்புவினை முற்றின்பகுதியோடு இருபெயரொட்டிப்பண்புத்தொகை நிலைத்தொடராய் முடிந்தது. பிற-இடைச்சொலடியாகப்பிறந்த பெயர்ப்பகுபதம். பிற-பகுதி, அ-பலவின்படர்க்கைவிசுதி, பகுதி அகரம் கடைக்குறை.

(235) அழுக்காறவாவெகுளி யின்னாச்சொன்னான்கும்
இழுக்கா வியன்ற தறம்.

(இ-ள்.) அழுக்காறு (பிறர்செல்வத்தைக்கண்டு) பொருமையும், அவா (புலன்களின்மேல்செல்லுகின்ற) விருப்பமும், வெகுளி (அவைகாரணமாக பிறர்மேல்உண்டாகும்) கோபமும், இன்னாச்சொல் (அதுபற்றிவரும்) கடுஞ்சொல்லும் ஆகிய, நான்கும்-இந்நான்கையும், இழுக்கா-கடிந்து, இயன்றது (இடைவிடாமல்) நடந்தது-அறம்-அறமாம்—எ-று.

இன்னாச்சொல்-பண்புத்தொகை நிலைத்தொடர். விரிந்தால் இன்னமையாகியசொல் எனவிரியும். அன்றிநறுதொகுத்தலாய்நின்ற குறிப்புப்பெயரச்சத் தொகாநிலைத்தொடரொன்றினும்பொருந்தும். அதுஇன்னாத. உம்மை-முற்று. இழுக்கா செய்யாளன்னும் வாய்பாட்டுஇறந்ததால் வினையெச்சம்.

(236) அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்

புறத்த புகழு மில.

(இ-ள்.) அறத்தான்வருவதே-இல்லறத்தோடு பொருந்தி வருவதே, இன்பம்-இன்பமாம், மற்றுஎல்லாம்-இல்லறத்தோடுபொருந்தாமல் வருவனவெல்லாம், புறத்த (இன்பமாய்த்தோன்றினும்) துன்பத்தைச்சார்ந்தன. புகழும்இல-புகழையும்உடையன அல்ல—எ-று.

ஆன்உருபு உடனிகழ்ச்சிப் பொருளில்வந்தது. ஏ-பிரிநிலை. மற்றும் - பிறிதென்னும்பொருள்து. உம்மை இறந்ததுதழீஇய எச்சவும்மை.

சக-ஆம் பாடம்-மூதுரை.

(237) அடக்க முடையா ரறிவிலொன் றெண்ணிக்
கடக்கக் தருதவும் வேண்டா-மடைத்தலையில்
ஓடும் ஓடெ வொருமீன் வருமளவும்
வாடி யிருக்குமாங் கொக்கு.

(இ-ள்.) கொக்கு-கொக்கானது, மடைத்தலையில் - நீர்மடையினிடத்தில், ஓடும்-ஓடுகிறசிறுமீன்கள், ஓட-ஓடிக்கொண்டிருக்க, ஒருமீன் (தகுந்ததாகிய) ஒருமீன், வருமளவும்-வரும்வகையும், வாடியிருக்கும் (யாதொருமுயற்சியுமில்லாமல்) சோம்பியிருக்கும், (ஆதலால்) அடக்கம்உடையார் (வலி) அடங்கியிருப்பவரை, அறிவுஇலொன்று-அறிவுஇல்லாதவொன்று, எண்ணி-நினைத்து, கடக்க (அவரை) வெல்ல, கருதஉம்-நினைத்தலும், வேண்டா (அறிவுடையோரால்) விரும்பப்படாது—எ-று.

அடக்கம்-அடங்கு-பகுதி, அம்-தொழிற்பெயர்விசுதி, உகரக்கேடுசந்தி, பகுதிமெல்லொற்றுவல்லொற்றானது வலித்தல்விகாரம். கருதஎன்னும் செய வென் எச்சம் தொழிற்பெயர்ப் பொருள்படநின்றது. ஓடும் மீன் என்னுந்தொடரை-ஓடும் மீன் எனக்கொண்டால் வினைத்தொகை நிலைத்தொடராகவும், ஓடும் மீன் எனக்கொண்டால் பெயரொச்சத்தொகை நிலைத்தொடராகவுங்கொள்க. முன்னுள்ளஉம்மை இழிவுசிறப்புபின்னுள்ளஉம்மைமுற்று. ஆம்-அசை.

நாலடியார்.

(238) நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்
கணிகல மாவ தடக்கம்-பணிவில்சீர்

மாத்திரா யின்றி நடக்குமேல் வாழுமூர்
கோத்திரங் கூறப் படும்.

(இ-ள்) நளி-பெருமையாகிய, கடல்-கடலினது, தன்சேர்ப்ப-குளிர்ந்ததுறையையுடையானே, நல்கூர்ந்த-வறுமையடைந்த, மக்கட்கு-மனிதர்களுக்கு, அணி-அணிவதற்குரிய, கலம்ஆவது-ஆபரணமென்பது, அடக்கம்-அடங்கிநடத்தலாம் (இஃது அறியாதவறியவனொருவன்) பணிவு-தாழ்தல்-இல்-இல்லாமல், சீர்மாத்திரா (தனது) நிலைமையினளவில், இன்றி (நடத்தல்) இல்லாமல், நடக்குமேல் (மேற்பட்டு) நடப்பானால், வாழும் (தான்) வாழ்கின்ற, ஊர் - ஊரிலுள்ளோரால், கோத்திரம்-அவனதுகுலத்தின்முதல், கூறப்படும்-குற்றஞ்சொல்லப்படும்-எ-று.

கடற்சேர்ப்ப-கடலென்னும் நிலைமொழி சேர்ப்பஎன்னும் வருமொழிப்பகுதியோடு ஆறும்வேற்றுமைத் தொகைநிலைத் தொடராய்முடிந்தது. பொருள் - உறுப்புத்தற்கிழமை. இல் என்னும்பண்படி வினையெச்சப்பொருள்பட நின்றது.

பழமொழி.

(239) கற்றறிவார் கண்ட தடக்க மடங்காதார்.

பொச்சாந்துந் தம்மைப் புகழ்ந்துரைப்பார் -தெற்ற
அறைகல் லருவி யணிமலை நாட
நிறைகுட நீர்தரும்ப லில்.

(இ-ள்.) தெற்ற-தெளிவாகிய, அறை-ஒலிக்கின்ற, கல்அருவி-கல்வினிடத்துண்டாகும் அருவியையுடைய, அணி-அழகிய, மலை-மலையைச்சார்ந்த, நல்நாட-நல்லநாட்டையுடையானே, நிறைகுடம்-நிறைந்தகுடம், நீர்தரும்பல்இல்-நீர்தரும்புதல்இல்லை (அதுபோல) கற்று (கற்கவேண்டியவைகளை) கற்று, அறிவார் (அவற்றின்உண்மைப்பொருள்களை) அறிப

வர், கண்டது (அக்கல்வியறிவால்) கண்டபயன், அடக்கம்-
அடங்குதலே, அடங்காதார் (அவ்வாறு) அடங்குதலில்லார்,
பொச்சாந்தும்-மறந்தும், தம்மை - தங்களை, புகழ்ந்துஉரை
ப்பர்-புகழ்ந்துபேசுவார்—எ-று.

கற்றறிதல் அமையுமெனஒழியாது மேலுமேலு அறிதலி
ன் அறிகின்றார் என நிகழ்காலத்தால்-நன்-சு-சூ-கக௦-படிகூ
றவேண்டும், எதிர்காலத்தால்-அறியது தெளிவினால்வந்த கா
லவழுவமைதி-ஊ-சூ-ககக. கண்டது-இறந்தகாலவினையா
லணையும்பெயர். உம்மைஇறந்ததுதழீஇய எச்சவும்மை.

(240) கோவாத சொல்லுங் குணனில்லா மாக்களை
நாவா யடக்க லரிதாகும்-நாவாய்
கனிகள்போற் தூங்குங் கடற்சேர்ப்ப வாங்கி
வளிதோட் கிடுவாரோ மற்று.

(இ-ள்.) நாவாய்-மரக்கலங்கள், கனிகள்போல் (கள்ளு
ண்டு) களிப்பவர்களைப்போல, தூங்கும்-அசைந்துசெல்கின்
ற, கடற்சேர்ப்ப-கடலினதுதுறையையுடையானே, வாளி-
வாளியென்னுங்காதணியை, வாங்கி (காதினின்றும்) கழற்
றி, தோட்சூ-தோளுக்கு, இடுவாரோ-அணிவாரோ, இல்-இ
ல்லை, (அதுபோல) கோவாத-முறைபிறழ்வாகியசொற்களை,
(கோக்கப்படாதன) சொல்லும்-எடுத்திப்பேசுகின்ற, குண
ன்இல்லா-நற்குணமில்லாத, மாக்களை-மக்களை, நா-நாவையு
டைய, வாய் - வாயை, அடக்கல் (பேசுவொட்டாதபடி) அ
டக்குதல், அரிது-கூடாது—எ-று.

பயனில்லாதனவற்றைப் பேசுதலால் இழித்தற்பொருட்டு
வாயெனச்சும்மா சொல்லாமல் நாவாயென்றார். களி, களி-
பகுதி, இ-என்னும் வினைமுதற்பொருள் விசுதிபுணர்ந்துகெ
ட்டது. அப்படிக்கெட்டசொல் - கள்என்னும் புன்மைவிசு
தியோடு புணர்ந்து களிகள்எனநின்றது. போல - என்பது

போல்என் அகரவிசுவாதொகுத்தலாய் நின்றது. வாளி என்பது வளியெனத்தொடையும், தனையும்நோக்கி குறுக்கல்வி காரம் பெற்றது.

(241) உடைப்பெருஞ் செல்வத் துயர்ந்த பெருமை
 அடக்கமி லுள்ளத்த னாகி-நடக்கையில்
 ஒள்ளிய னல்லான்மேல் வைத்தல் குரங்கின்
 கொள்ளி கொடுத்து விடல். [கைக்

(இ-ள்.) உடைபெருஞ்செல்வத்து-பெருஞ்சிறப்பையுடைய, உயர்ந்தபெருமை - உயர்ந்தபெரிய அதிகாரத்தை, அடக்கம்இல்-அடங்குதலில்லாத, உள்ளத்தன் ஆகி-கருத்துடையவனாய், நடக்கையில்-ஒழுக்கத்தில், ஒள்ளியன் - நன்மையுடையான், அல்லான்மேல்-அல்லாதவன் மேல், வைத்தல் (அரசன்) வைக்குதல், குரங்கின்கை-குரங்கினதுகையில், கொள்ளி - தீக்கொள்ளியை, கொடுத்துவிடல் - கொடுத்துவிடுதல் போலும்-எ-று.

குரங்கு அக்கொள்ளியால் ஊரிலுள்ளாருடைய பொருளிழவுமுதலியவற்றை நோக்காமல்சட்டு எரிப்பதுபோல-அடக்கமும், நன்னடக்கையுமில்லாத இவன்தான்பெற்ற அதிகாரத்தால் தன்கீழுள்ள குடிசளுடைய பொருளிழவுக்கு இரங்காமல் அவர்களைப் பலவகையாலும் வருத்துவானென்பது கருத்து. உடை-அகரவிசுவாதொகுத்தலாய்நின்ற குறிப்புப்பெயொச்சம். அல்லான்மேல்வைத்தலென்பதினாலும், குரங்கின்கைக்கொள்ளியை உவமித்தலாலும் பெருமைஎன்பதற்குப்பெரியஅதிகாரமெனப் பொருள்கூறப்பட்டது. கொள்ளி கொள்-பகுதி-ள்-சந்தி, இ-வினைமுதற்பொருள்விசுவதி. தீயைக்கொள்ளுதலுடையது என்பதுபொருள். தீயாற்கொள்ளப்பட்டது எஃப்பொருள்கொள்ளினி - செயப்படுபொருள் விசுவதி.

(242) எண்ணக் குறைபடாச் செல்வமு மிற்பிறப்பும்
மன்ன ருடைய வுடைமையும் மன்னரால்
இன்ன னெல்வேண்டா விம்மைக்கு மும்மை
தம்மை யுடைமை தலை. [க்கும்

(இ-ள்.) தம்மை-தம்மை, உடைமை (தாமே) உடையவ
ர்களாயிருத்தல் (அதாவது தம்மனத்தைப் புலன்களிற்செல்
லவிடாமல் அதைஆளுந்தன்மை) இம்மைக்கும்-இப்பிறப்பிற்
கும், உம்மைக்கும்-மறுமைக்கும், தலை-சிறந்தது, (ஆதலால்)
எண்ண-கணக்கிட, குறைபடா(அக்கணக்குக்கு)குறையாத,
செல்வமும்-செல்வமும், இல்பிறப்பும்-நற்குடிப்பிறப்பும், மன்
னருடைய-அரசர்களுடைய, உடைமையும் - பொருள்களும்,
மன்னரால்-அரசரால், இன்னர்-(இவர் இத்தன்மையானவர்,
எனல்-என்றமதித்தலும், வேண்டா (அறிவுடையோரால்)
வேண்டப்படா—எ-று.

எனல் என்றவிடத்து எண்ணும்மை தொகுத்தல். இன்னர்
இடைச்சொலடியாகப்பிறந்த குறிப்புவினைமுற்று. அவ்வினை
யாலணையும் பெயரொணினும் ஒக்கும். உடைமை - பண்பாகு
பெயர்.

சஉ-ஆம்பாடம். குறள்.

(243.) அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
ஆரிரு ளுய்த்து விடும்.

(இ-ள்.) அடக்கம் - அடக்கமாகிய அறம், அமரருள்-(பின்)
தேவருலகத்தில், உய்க்கும் - (ஒருவனை) செலுத்தும், அடங்
காமை - அடங்காமையாகியபாவம், ஆர்இருள் - (தள்ளுதற்
கு) அரியஇருளென்னும் நரகத்தில், உய்த்துவிடும்-செலுத்தி
விடும்—எ-று.

அமரர் மரணயில்லார் என்பதுபொருள். வடமொழி. அட
க்கம் - உடன்பாட்டுத்தொழிற்பெயர். அடங்காமை எதிர்ம

றைத்தொழிற்பெயர். ஆர்-இருளென்பதுபுணரும் போது ஈறுபோதலென்பதனால் அருமை-என்பதன்மை விசுதிக்கெட்டு, ஆதிநீடலென்பதனால் முதலெழுத்துநீண்டு, இனையவும்என்பதனால்-உகரங்கெட்டது. முற்று மற்றொரோ வழியென்பதனால் உகரங்கெட்டதென்றால் ஆர்பொருள், கார்க்குழல் என மெய்யம்முதல் மொழிபுணரும்போதும் உகரங்கெடுதலின் அதுகுற்றமாம். நன்-சு-சூ-ஈசு. ஈசு.

(244. காக்க பொருளா வடக்கத்தை யாக்கம்
அதனினுஉங் கில்லை யுயிர்க்கு.

(இ-ள்.) உயிர்க்கு-உயிர்களுக்கு, அதனின் தூங்கு - அடக்கத்தினும்மிகுந்த, ஆக்கம்இல்லை-செல்வம்இல்லை, (ஆதலால்) அடக்கத்தை-அவ்வடக்கத்தை, பொருளா-(நன்மைதரும்)பொருளாக, காக்க-(அழியாமல்) காக்கக்கடவன் -எ-று.

உயிரென்றது-ஒருமையாய்நின்று அச்சாதி முற்றுமுணர்த்தலால்சாதியொருமை. அது,அறிந்து அடங்கிப் பயன்கொள்ளும் மக்களது உயிரென்றுகொள்க. காக்க வியங்கொள்வினைமுற்று. ஆதலால் வருமொழிப்பகரம் மிகாது இயல்பாயிற்று. கா-பகுதி, க்-சந்தி, க-விகுதி. இச்சொல்செயவெனெச்சமாய்வந்தால் - காக்கப்பொருள்கொடுத்தானென வருமொழிப்பகரமிகும். கா-பகுதி, க்-சந்தி, கு - சாரியை, அவிகுதி, உகரக்கேடு-சந்தி. ஆக - என்பதில் ஈறுதொகுத்தலாய் ஆ-எனநின்றது. அளபெடை, அலகுபெற்றும், பெறுதம்வந்த இன்னிசையளபெடை. ஐந்தனுருபு எல்லைப் பொருளது.

(245.)நிலையிற் றிரியா தடங்கியான் றேற்றம்
மலையினு மாணப் பெரிது.

(இ-ள்.) நிலையின் - (இல்வாழ்க்கையாகிய) தனதுநிலையினின்று, திரியாது-வேறுபடாது, (நின்று) அடங்கியான் - அ

டங்கினவனது, தோற்றம்-உயர்ச்சி, மலையினும் - மலையினுயர்ச்சியினும், மாணப்பெரிது-மிகப்பெரிது—எ-று.

நிலையின் - ஐந்தனுருபு வருமொழி எதிர்மறைவினையாதலால் நீங்கலின்மையாகிய பொருளது. திரியாது, திரி-பகுதிய்-சந்தி, ஆ - எதிர்மறைவிகுதி, அனைத்தும் ஒருபகுதி, த்-எழுத்துப்பேறு, உ - வினையெச்சவிகுதி. அடங்கியான் - இறந்தகால வினையாலணையும்பெயர். அடங்கு - பகுதி, இன் இறந்தகாலஇடைநிலை, ஆன்-ஆண்பால்விகுதி, உகரக்கேடு-சந்தி, இடைநிலையீறுகெட்டது கடைக்குறை, யகரமெய்-சந்தி. தோற்றம்-தோன்று-பகுதி, அம்-விகுதி, உகரக்கேடு-சந்தி, னகரம்-றகரமானது வலித்தல்விகாரம். மலையின்-ஐந்தனுருபு எல்லைப்பொருட்டு. மலை-பொருளாகுபெயர். உம்-உயர்வுசிறப்பு. மாண - உரியடியாகப்பிறந்த செயவெனெச்சம்.

(246.) எல்லார்க்கு நன்றும் பணித லவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.

(இ-ள்) பணிதல்-(பெருமிதமில்லாமல்) அடங்குதல், எல்லார்க்கும்நன்றுஆம்-எல்லாருக்கும் (ஒக்க) நல்லதேஆம், (ஆயினும்) அவருள்ளும்-அந்தஎல்லாரிலும், செல்வர்க்கே-செல்வமுடையவர்க்கே, செல்வம்-வேறொருசெல்வமாகிய, தகைத்து-சிறப்பிணையுடையது—எ-று.

உம்மைக் ளிரண்டும்முற்று. ஏ-பிரிநிலை. செல்வத்தகைத்து என்பது செல்வந்தகைத்து என்றானது சந்தவிற்ப்பொருட்டு மெலித்தல் விகாரமடைந்தது. செல்வமென்னுநிலைமொழிதகைத்து என்னுங்குறிப்புவினைமுற்றின் பகுதியோடு இருபெயரொட்டுப்பண்புத்தொகை நிலைத்தொடராகமுடிந்தது.

(247.) யாகாவா ராயினு நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிமுக்குப் பட்டு.

(இ-ள்.)யா-(காக்கப்படுவன) எல்லாவற்றையும், காவார் ஆயினும்-காக்கமாட்டாராயினும், நாகாக்க-நாக்கு ஒன்றையுங்காக்கக்கடவர், காவாக்கால் - (அதை) காக்கமாட்டாரானால், சொல்லிழுக்கு - சொல்லிலேதோன்றுங்குற்றத்தில், பட்டு-பொருந்தி, சோகாப்பர்-(தாமே துன்பப்படுவர்—எ-று.

யா வகரமெய்விசுதிபுணர்ந்துகெட்டுநின்ற அஃறிணைப்பன்மை வினாப்பெயர். உருபுகள் ஏற்கும்போது யாவற்றையாவற்றால் என அற்றுச்சாரியைபெறும்.வற்றுச்சாரியையெனினும் குற்றமில்லை. இது வினாப்பொருளை ஒழித்து எல்லாம் என்னும்பொருளைத் தந்தால் முற்றும்மைபெற்றே வரும். ஆதலால் அவ்வாறுநின்ற யா-என்பதனீற்றில் அவ்வும்மை செய்யுள்விகாரத்தால் தொக்கது. எல்லாவற்றையுங்காக்க வேண்டுமென்னுங் கருத்தாகலால், காவாராயினும் என்பதிலுள்ள உம்மை எதிர்மறைஉம்மை. காவாமையினது இழிவைக்கருதியபோது இழிவுசிறப்பும்மையுமாம். சோகாப்பர்-சோகம்யாப்பர் - சோகாப்பொன்றாயிற்று. பகுதிமுதலிய வறுப்பு நன்-ச - அது-காண்க

(248)தீயினாற் சுட்டபு ணுள்ளாறு மாறாதே

நாவினாற் சுட்ட வடு.

(இ ள்.)தீயினால்சுட்டபுண்-(ஒருவனைஒருவன்) தீயினால்சுட்டபுண், உள்ளூறும்- (உடம்பிலேஇருந்தாலும்) மனத்திலே ஆறிப்போம், நாவினால்-(கடுஞ்சொல்லையுடைய) நாவினால், சுட்டவடு - சுட்டவடு, ஆறாது-(அம்மனத்திலும்எப்போதும்) ஆறாமலிருக்கும்—எ-று.

ஆறிப்போவதினால் தீயினாற்சுட்டதனைப்புண்என்றும், ஆறாமலிருத்தலால் நாவினாற்சுட்டதனை வடுஎன்றுங்கூறினார், சுட்டபுண் காரணப்பொருட்டாகவந்த இறந்தகாலப் பெயரொச்சம் செய்பவன்முதலிய ஆறுபெயருளொன்றைக் கொள்

ளாமல் வேறுபெயரைக்கொண்டது. சுட்டவடு என்பதும் அது. ஏ-ஈற்றசை.

சுந ஆம்-பாடம்-நன்னெறி.

(249.) எந்தைநல் கூர்ந்தா விரப்பார்க்கீந் தென்றவன்
மைந்தர்தம் மீகை மறுப்பரோ-பைந்தொட
ரின்று பயனுத்வி நில்லா வரம்பையின்கீழ்க்
கன்று முதவுங் கனி.

(இ-ள்.) பைந்தொட-பசும்பொன்னாற்செய்த வளையலணி
ந்தவளே, நின்று-நிலைத்து, பயன்-(கனிகளாகிய) பயனை, உ
தவி-கொடுத்து, நில்லா-(உடனே) அழிந்த, அரம்பையின்கீழ்-
வாழைமரத்தின்கீழுள்ள, கன்றும்-(அதன்) கன்றுகளும், க
னி-கனியாகிய, (பயனை) உதவும்-உபகரிக்கும், (அதுபோல)
எந்தை-பிதாஆனவன், இரப்பார்க்கு - யாசிப்பவர்க்கு, ஈந்
து-கொடுத்து, நல்கூர்ந்தானென்று - தரித்திரனானென்று
அவன்மைந்தர்-அந்தநசையாளனுடையபுத்திரர், தம்நகை-
தமதுகொடையை, மறுப்பரோ-மறுக்காமல்கொடுப்புர்-எறு

எந்தை-முறைப்பெயர், யாம்-பகுதி, த்-எழுத்துப்பேறு, ஐ
விசுதி, இடப்பிறப்பால் ஒத்தலால்-யாம்-எம் ஆனது குறுக்க
ல்விகாரம், மகரம்-நகரமானது சந்தி. ஐ-விசுதியென்னாமல்
தைவிசுதியெனினும் பொருந்தும்; பகுதி-படர்க்கையில் தன்
மைவந்த இடவழுவமைதி. மைந்தர்-தாய்தந்தைமுதலியோ
ரை இம்மைமறுமைகளில் காக்கும்வலியுடையார் என்ப
துபொருள். மைந்து- (வலி) பகுதி, அர்-பலர்பால்விசுதி, உ
கரக்கேடுசந்தி. பைந்தொடி-பண்புத்தொகைப்புறத்துப்பிற
ந்த அன்மொழித்தொகை. அப்பெயர் விளியுருபேற்று-இக்ர
ம் ஈகாரமாய் நீண்டது. தொடி - தொடி, பகுதி, இ-செய்யு
புபொருள்விசுதி-உகரக்கேடு-சந்தி, ஓ-எதிர்மறை.

(250.) பெரியவர்தந் நோய்போற் பிறர்நோய்கண் டிள்
 எரியி னிழுதாவ ரென்க-தெரியிழாய் [எம்
 மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்
 கண்டு கலுமுமே கண்.

(இ-ள்.) தெரியிழாய்-விளங்கிய ஆபரணத்தையுடையாளே,
 கண்-கண்கள், மண்டு - சேர்ந்த, பிணியால் - நோயினால்,
 வருந்து - வருந்துகின்ற, பிறஉறுப்பை - மற்ற அவயவங்
 களை, கண்டுகலுமும்-பார்த்துஅமும், (அதுபோல) பெரியவ
 ர்-பெரியோர், பிறர்நோய்கண்டு - பிறருடையநோயைக்கண்
 டி, தம்நோய்போல்-தமது நோயைப்போல, உள்ளம்-மனம்,
 எரியின்-தீயில்வைத்த, இழுதுஆவர்-நெய்போலஉருகுவர், எ
 ன்க-என்றறிக—எ-று.

பிறர்நோய் - ஆறும்வேற்றுமைத் தொகைநிலைத்தொடர்,
 பொருள்-பண்புத்தற்கிழமை. பெரியவர் உள்ளம்ஆவர் என்
 பது திணைவழுவமைதி. நன்-ச-சூ, கஅசு. தெரியிழாய்-வினை
 த்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. வினியுரு
 பேற்று ஈற்றைகாரம் ஆய் எனத்திரிந்தது.

நாலடியார்.

(251.) முன்னரே சாநாண் முனிதக்க மூப்புள
 பின்னரும் பீடழிக்கு நோயுள-கொன்னே
 பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
 கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.

(இ-ள்.) சாம்நாள்-இறக்கிறநாளும், முனிதக்க-வெறுக்கத்
 தக்க, மூப்பு-முதுமையும், உள-உண்டு, பின்னரும்-(அவையே
 அன்றி) மேலும், பீடி-பெருமையை, அழிக்கும்-அழிக்கின்ற,
 நோய்-நோய்கள், உள-உண்டு, (ஆதலால்நீர்) கைத்து-பொரு
 ள், உண்டாம்போழ்து-உண்டாயிருக்குங்காலத்தில், கொன்

னே - வீணே, பரவன்மின் - (பொருள் சம்பாதிப்பதற்காகப் பிறரை) வணங்காதிரும், பற்றன்மின் - இதுகப்பிடியாதிரும், பாத்து - (பிரமசாரிமுதலிய மூவர் முதலானோர்க்கும், தென்புலத்தார்முதலிய நால்வர்க்கும்) பகுத்து, உண்மின் - உண்ணும், யாதும் - எதையும், கரவன்மின் - ஒளியாதிரும். எ.று.

மூவர் - பிரமசாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி. இவர்முதலானோர் - ஆதரித்தவரால் கைவிடப்பட்டவர், தரித்திரர், ஒருவருமில்லாமல் உங்களிடத்துவந்து இறந்தவர். நால்வர் - தென்புலத்தார், தேவர், விருந்தினர், சுற்றத்தார். முன்னர் - முன்பகுதி, நர் - பகுதிப்பொருள்விசுவதி, நகரத்திரிபு - சந்தி. இதுபெயர்ச்சொல். பின்னர் - வினைமாற்றுப்பொருள்தரும் இடைச்சொல் - உம்மை இரண்டில் முன்னுள்ளது இறந்ததுதழீஇய எச்சவும்மை. பின்னுள்ளதுமுற்றும்மை. சாநான், மூப்பு உள எனபது செவ்வெண். இதில் இரண்டென்னுஞ்செவ்வெண்ணின் தொகையோடுமுற்றும்மைவிகாரத்தால்தொக்கது. ஏகாரம் இரண்டும் அசை. பாத்து - இதற்குப் பகுதிமுதலியவுறுப்பு, நன் - சு - அதுபந்தத்திற்காண்க. பரவன்மின் - ஏவலெதிர்மறைப் பன்மைவினைமுற்று. பரவு - பகுதி, அல் - எதிர்மறைவிசுவதி, அனைத்தும் ஒருபகுதி, மின் ஏவற்பன்மைவிசுவதி, உகரக்கேடும், லகரம்னகரமாகத்திரிதலும் சந்தி. கைத்து - பொருள். கை - பகுதி, த் - சந்தி, து - ஒன்றன்பால்விசுவதி. அர்த்தம்கையிலுள்ளது. கைத்து உண்டாம்போழ்து - என்பதற்குக்கையில் (பொருள்) உண்டாகுங்காலத்திலென்பபொருள்கொள்ளின் - கை - அத்துச்சாரியை அகரங்கெட்டுக் கைத்து என்றான தென்க்கொள்க.

(252.) மறுமையு மிம்மையு நோக்கி யொருவற்

குறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால்

ஈதலிசையா தெனினு மிரவாமை

ஈத லிரட்டி யுறும்

(இ-ள்.) மறுமையும் (ஒருவன்) மறுமைப்பயனையும், இம்மையும்-இம்மைப்பயனையும், நோக்கி-ஆராய்ந்து, ஒருவற்கு- (இரக்கின்ற) ஒருவனுக்கு, உறும்-ஆறு-தகுந்தவழியில், இயைவ-(தன்னால்)இசைந்தபொருள்களை, கொடுத்தல் - கொடுக்கக்கடவன், வறுமையால்-இல்லாமையால், ஈதல்-இசையாது எனினும்- கொடுத்தல்இசையாதானாலும், இரவாமை-(ஒருவரிடத்துப்போய்த்தான்) யாசியாமை, ஈதல்-கொடுத்தலாலுண்டாகும்பயனுக்கு, இரட்டி-இரண்டுபங்குபயனுடையதாக, உறும்-பொருந்தும்—எ-று.

கொடுத்தல்-வியங்கோள்வினைமுற்று. கொடு - பகுதி, த்சந்தி, து-சாரியை, அல்-விகுதி, உகரக்கேடு-சந்தி. முன்னுள்ள உம்மைகள்-எண். பின்னுள்ள உம்மை-இழிவுசிறப்பு. இரட்டி-இரண்டிடையதுபொருள். இரண்டு-பகுதி, 'எண்ணைலளவை யாகுபெயர்.)இ-ஒன்றன்பால்விகுதி, உகரக்கேடு சந்தி, ணகரம் டகரமானது வலித்தல். பின்னுள்ள ஈதல் - காரணவாகுபெயர்.

(253. நடுஊருள் வேதிகைச் சுற்றுக்கோட் புக்கபடுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார் குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணு மா இடுகாட்டு னேற்றுப் பனை. [க்கள்

(இ ள்)பலர்-பலராலும்,நச்ச-விரும்ப,வாழ்வார்-வாழ்கின்றவர்கள்,நடுஊருள்-ஊர்நடுவில், சுற்று-சுற்றிலும்,வேதிகை-மேடையினால்,கோள்புக்க-கொள்ள(நடுவில்)உள்ள,படு.பயனுண்டாகிய, பனை - பெண்பனையை, அன்னர் - ஒப்பாவர், குடி-(தமது)குடும்பம், கொழுத்தக்கண்ணும்-உயர்ந்தவிடத்தும், கொடுத்து-(பலருக்கும்)கொடுத்து, உண்ணு-(தாமும்) அதுபவியாத, மாக்கள்-மனிதர், இடுகாட்டுள்-சுடுகாட்டிலுள்ள, ஒற்றுப்பனை-ஆண்பனையை (ஒப்பர்)—எ-று.

நடுஊர்-இலக்கணப்போலி. கோள்-முதனிலைதிரிந்த தொழிற்பெயர் வினையெச்சப் பொருள்தந்துநின்றது. கொழுத்தக்கண்-எதிர்காலவினையெச்சம். கொழு-பகுதி, த்-சந்தி, து-அ-சாரியை, க்-சந்தி, கண்-வினையெச்சவிருதி, உகரக்கேடு-சந்தி. கொழுத்த என்பது பெயரெச்சமானால் வருமொழி முதல் வல்லினமிகாது. உம்மை-உயர்வு. குடி கொழுத்ததைக்கூறவே அவர் கொழுத்ததைக் கூறவேண்டாதாயிற்று. ஈயாமையால் அவரிடத்துச் செல்வாருமில்லை, செல்லினும் பயனடைதலுமில்லையாதலால் அவரை இடிகாட்டுளேற்றுப்பனையென்றார்.

(254) பெயற்பான் மழைபெய்யாக் கண்ணு முலகம்
செயற்பால செய்யா விடினும் - கயற்புலால்
புன்னை கடியும் பொருகடற் றுண்ணேர்ப்ப
என்னை யுலகுய்யு மாறு.

(இ-ள்.) கயல்-மச்சங்களினுண்டாகிய, புலால்-புலால் நூற்றத்தை, புன்னை- (அங்குள்ள) புன்னைமலர்கள், கடியும்- (தமதுமணத்தினால்) ஓட்டுகின்ற, பொரு - (அலைகளால்கரையை) மோதுகின்ற, கடல்-கடலினது, தண்ணேர்ப்ப- குளிர்ச்சியாகிய துறையையுடையானே, பெயல்-பெய்தலையுடைய, பால் - பகுப்பாகிய காலத்தில், மழைபெய்யாக்கண்ணும்-மழைபெய்யாவிட்டாலும், உலகம்-உலகத்திலுள்ளார், செயற்பால்-(தாம்)செய்தற்பகுப்புடையனவாகிய அறங்களை, செய்யாவிடினும் செய்யாவிட்டாலும், உலகு - உலகத்துயிர்கள், உய்யும்ஆறு-பிழைக்கும்விதம், என்னை-யாது --எ-று,

பால்-இங்கேகாலப்பகுப்பைஉணர்த்தியது. உலகமென்றது, செயற்பால்வற்றைச்செய்துபயனடைதற்குரியமக்களைஉணர்த்துதலால் இடவாகுபெயர். உம்மைகளிரண்டும் எண்-புன்னை-முதலாகுபெயர். உலகென்றதுஓரறிவுயிர்முதலிய உயிர்களை

உணர்த்தலால்இதுவும் இடவாகுபெயர். மழை எல்லாவுயிர்க்கும், செயற்பாஷ விலங்குயிர்க்கேலாமையால் அஃதொழிந்த மக்க னுயிர்க்குமெனக் கொள்க. மழைபோலச் செயற்பால செய்தலும் உலகுக்கு இன்றியமையாமையாகிய சிறப்புடையதென்பது கருத்து. என்னை - எவனென்னும் வினாவினைக்குறிப்பு முற்றின்மருஉ.

சுருஆம்பாடம்.

(255) ஏற்றகைமாற்றாமையென்னானுந் தாம்வரையா
தாற்றாதார்க் கீவதா மாண்கடன்-ஆற்றின்
மலிகடற் றண்சேர்ப்ப மாநீவார்க் கீதல்
பொலிகட னென்னும் பெயர்த்து.

(இ-ள்) மலி-(வளம்)மிகுந்த, கடல்-கடலினது, தண்சேர்ப்ப-குளிர்ந்ததுறையையுடையானே, ஏற்றகை - (தம்மிடத்தில் இரப்பவர்கள்) ஏந்தியகையை, மாற்றாமை-மறுக்காமல், என்னும்-யாதாயினும், தாம்வரையாது- தாம்ஒளிக்காமல், ஆற்றாதார்க்கு - (பிரதிசெய்ய மாட்டாத) அவ்விரப்பார்க்கு, ஆற்றின்-(நூலிற்கூறிய)முறையால், ஈவது-கொடுப்பதே, ஆண்கடன்-ஆண்மகனுடைய கடமை, மாறுநவார்க்கு-(தாம்முன்பெற்ற பொருளினளவிற்கு ஏற்க) பிரதிகொடுப்பவர்க்கு, ஈதல்-கொடுத்தல், பொலிகடனென்னும் - மிக்க கடனென்னும், பெயர்த்து-பெயருடையது, 'ஆண்கடனன்று மாற்றாமை-எதிர்மறைவினையெச்சம். மாற்று-பகுதி, ஆ-எதிர்மறைவிசுதி, உகரக்கேடு - சந்தி, அனைத்தம்ஒருபகுதி, மை வினையெச்சவிசுதி. என்-எவனென்னும் வினாவினைக்குறிப்பின் மருஉ. ஆன்-ஆயின்என்பதன்மருஉ. உம்மை இழிவுசிறப்பு. பிரிநிலைகாரம், விகாரத்தால் தொக்கது. ஆம்-அசை. பெயர்த்து-குறிப்புவினைமுற்று. பெயர் - பகுதி, த் - சந்தி, ஆ-ஒன்றன்பால்விசுதி.

(256) இறப்பச் சிறிதென்து தில்லென்து தென்றும்
அறப்பயன்யார்மாட்டுஞ் செய்க-முறைப்புதவி
ஐயம் புகுஉந் தவசி கடினாபோல் [ன்
பைய நிறைத்து விடும்.

(இ-ள்.) இறப்ப-மிகுதியும், சிறிது-(எம் இடத்துள்ளபொருள்) சிற்சுவையுடையது, என்னுது-என்றுகருதாமல், இல்-(ஆதலால் இல்லை; என்னுது-என்றுசொல்லாமல்; என்றும்-தினமும், அறப்பயன்-அறமாகியபயனை, யார்மாட்டும்-(இரப்பவராகிய) எல்லாரிடத்தும், செய்க-(ஒருவன்) செய்யக்கடவன், (அச்செய்கையானது) புதவின் - (வீடுகளின்) வாயில்களில், ஐயம்-பிச்சைக்கு, புகும்-நுழையும், தவசி-தவசியினுடைய, கடினாபோல்-பிட்சாபாத்திரம் நிறைவதுபோல, பைய-மெல்ல, நிறைத்துவிடும்-(அறப்பயனை) நிறையச்செய்துவிடும்-எ-று.

இல்-இல்லையென்பதன்கடைக்குறை. என்னுது - இடைச்சொலடியாகப்பிறந்த எதிர்மறைவினையெச்சம். உம்மைகள்-முற்று. ஒருவன் அடையவேண்டிய பயனான்கணுள் ஒன்றாதலின் அறப்பயனென்றார். இது இருபெயரொட்டிப்பண்புத்தொகைநிலைத்தொடர். மாடு-எழாவதன்பரியாயவுருபு. அளபெடை-இயற்சீர் வெண்டளைகெடாமல்வந்த இசைநிறை அளபெடை. பைய-உடன்பாட்டுக் குறிப்புவினையெச்சம்.

(257) நட்டார்க்கு நள்ளா தவர்க்கு முளவரையால்
அட்டது பாத்துண்ட லட்டுண்டல்-அட்ட
தடைத்திருந் துண்டொழுகு மாவதின் மாக்கட்கடைக்குமா மாண்டைக் கதவு.

(இ-ள்.) நட்டார்க்கும்-உறவினர்க்கும், நள்ளாதவர்க்கும்-உறவினராகாத அயலவர்க்கும், உளவரையால் (தம்மிடத்து) உள்ளபொருள்களினளவால், அட்டது - சமைத்தஉண

வை, பாத்து-பகுத்து, உண்டல்-உண்ணுதலே, அட்டுஉண்டல்-சமைத்துண்ணுதலாம், அட்டது-சமைத்தஉணவை, அடைத்து- (வாயிலை) மூடி, இருந்து- (தம்மனைவியர்முதலானவருடன்) இருந்து, உண்டு-புசித்து, ஒழுகும்-நடக்கின்ற, (உயிர் வாழ்கின்ற) ஆவது- (பிறப்பினாலாகிய) பயன், இல்மாக்கக்கு-இல்லாதமக்களுக்கு, ஆண்டைக்கதவு - அவ்வுலகத்தினது கதவு, (துறக்கத்தின்கதவு) அடைக்கும்-மூடப்படும்—எ-று.

நட்டார், நள்ளாதவர் - வினையாலணையும்பெயர்கள், நட்டார். நள்-பகுதி, ட்-இறந்தகாலஇடைநிலை, ஆர்-பலர்பால்விசுதி, ளகரம் டகரமானதுசந்தி. உடன்பாடு-நள்ளாதவர்-நள்-பகுதி, ள்-சந்தி, ஆ-எதிர்மறைவிசுதி, அனைத்தும்ஒருபகுதி, த்-எழுத்துப்பேறு, (விரித்தல்விகாரம்) ஆர் - பலர்பால்விசுதி, விசுதிஆகாரக்கேடு முதற்குறை. நள்ளாதார் என்பது நள்ளாதவொன்று ஆனமைபற்றி இதனை ஈறுவிகாரப்பட்ட (திரிந்த) வினையாலணையும்பெயரென்பர். உள்-பண்படியாகப்பிறந்தபெயர். அல்லது அதனடியாகப்பிறந்தகுறிப்புவினைப் பெயரொணினும்பொருந்தும். அட்டது-இறந்தகாலவினையாலணையும்பெயர். அடு-பகுதி, அ-சாரியை, து-ஒன்றன்பால்விசுதி, பகுதிஒன்று இரட்டியது-விரித்தல்விகாரம், அதுவேகாலங்காட்டியது, உகரக்கேடு-சந்தி. பாத்து - நன்-சு-அது - இல்-காண்க. ஆவது. எதிர்கால வினையாலணையும்பெயர். ஆண்டை-ஆண்டுஎன்னும்பெயர் - ஐகாரச்சாரியைபெற்றது. ஆம்-அசை.

(258.) எறிநீர்ப் பெருங்கட லெய்தி யிருந்தும்
 அறுநீர்ச் சிறுகிணற் றுறல்பார்த் துண்பர்
 மறுமை யறியாதா ராக்கத்திற் சான்றோர்
 கழிநல் குரவே தலை.

(இ-ள்.) எறி- (அலைகளை) எறிகின்ற. நீர்-நீர்வளப்பத்தையுடைய, பெருங்கடல்-பெருமையாகியகடலை, எய்திஇருந்தும்-

(சமீபத்தில்) அடைந்திருந்தும், அறுநீர்-நீர்வற்றிய, சிறுகிணற்றுணறல் - சிறுமையாகிய கிணற்றினதுணற்றுநீரை, பார்த்து-தேடி, உண்பர்-(உலகத்தார்) உண்பார்கள், (அதுபோலச்சான்றோர் பயன்படலால்) மறுமை அறியாதார்-மறுமைப்பயனை அறியாதவரது, ஆக்கத்தின் - செல்வத்தினும், சான்றோர்-(மறுமைஅறிந்தநற்குணங்களால்; நிறைந்த அவரது, கழிநல்கூரவே - மிக்கதரித்திரமே, தலை-சிறந்தது—எறு.

வறியர், பிறர்க்குப்பயன்படாத பெருஞ்செலவத்தினகாரெருங்கியிருந்தும் அவரிடத்துச்சென்றிரவாமல், கிடைத்த பொருளைப் பிறர்க்குப்பயன்படுத்தும் நற்குணநிறைந்தோர் வறியராய்த்தாரத்திலிருப்பினும் அவர்பாற்சென்றிரப்பொன்பதுகருத்து. சான்றோர் வறுமையடைந்தகாலத்தும் தமதுகடனென்று அறிந்து ஈதலால் அவ்வறுமையேதலையென்றார். உம்மை-உயர்வுசிறப்பு. ஊறல்-தொழிலாகுபெயர். ஆக்கம் - ஒருவன் ஆகுதற்குப் பொருள்காரணமாதலால் காரியவாகுபெயர். அறுநீர்-வினைத்தொகைநிலைத்தொடர். நீர்ச்சிறுகிணறு, இரண்டாம்வேற்றுமை யுருபும் பயனும் உடன்றொக்கதொகை. ஏ-பிரிநிலை.

(259.) எனதென தென்றிருக்கு மேழை பொருளை
எனதென தென்றிருப்பென் யானும்-தனதாயி
தானு மதனை வழங்கான் பயன்றுவ்வான் [ன்
யானு மதனை யது.

(இ-ள்.) எனது எனது என்று - என்னுடையதேயென்று துணிந்து, இருக்கும்மேழை - (களித்து) இருக்கின்றமூடனது, பொருளை-பொருளை, எனது எனது என்று-என்னுடையதேயென்று துணிந்து, இருப்பென், (மகிழ்ந்து) இருப்பேன், யானும் - (அதற்கு அந்நியனாகிய) நானும், தனது ஆயின் - தன்னுடையபொருள் ஆனால், தானும் - (உரியவனாகிய) தானும், அத

னை-அப்பொருளை, வழங்கான் - (அறத்தின்பொருட்டு) பிற
ர்க்குக்கொடான், பயன் துவ்வான் - (அதன்) பயனாகிய உண்
வுமுதலியவற்றை அநுபவியான், யானும் - (என்தேயென்று
சொல்லும்) என்செயலும், அதனை - அப்பொருளில், அநு-
கொடுத்தலும் அநுபவித்தலும் இலது—எ-று.

எனது-பொருளடியாகப்பிறந்த குறிப்புவினைமுற்று. யா
ன்-பகுதி, அ-சாரியை, து-விசுதி, யா-இடப்பிறப்பாலொத்த
எவ்வானது குறுக்கல்விகாரம். அகிக்கு-துணிவுப்பொருட்டு.
ஏழை-பண்பாகுபெயர். உம்மைகள் மூன்றனுள் முன்னதும்பி
ன்னதும் இறந்தததழீஇயதனோடு இழிவுசிறப்பு. இடையிலு
ள்ளது-எதிரததழீஇயதனோடு உயர்வுசிறப்பு. தனது-தான்-
பகுதி, அ-சாரியை, து-விசுதி, தா-தவ்வானது-குறுக்கல்வி
காரம். இதுவும் குறிப்புவினைமுற்று. எனது-தனது இவ்விர
ண்டையும் அவ்வினையாலனையும்பெயர்வொணினும், பொருளடி
யாகப்பிறந்த பெயர்வொணினும்பொருந்தும். அது-குறிப்புவினை
முற்று. ஈற்றிலுள்ளயான்-என்பது தன்காரியமாகிய வினை
க்காதலால் காரணவாகுபெயர். ஐ - உருபுமயக்கம். நன்-சு-
சூ-கஉஉ.

பழமொழி.

(260.) அருமையுடைய பொருளுடையார் தங்கண்
கரும முடையாரா நாடார்-எருமைமேல்
நாரா துயில்வதியு மூர குளந்தொட்டுத்
தேரை வழிச்சென்ற ரில்.

(இ ள்.) எருமைமேல் - எருமையின்மேல், நாரா-நாராயா
னது, துயில்வதியும்-தூங்குகின்ற (தூக்கத்தில்தங்குகிற) ஊ
ர - மருதநிலத்துத்தலைவனே, குளம்-குளத்தை, தொட்டு-
தோண்டி, தேராவழி - (அக்குளத்தில் சேரும்படிசெய்ய) த
வனையின்பின், சென்றார்-சென்றவர்கள், இல்-இல்லை, (அது

போல) அருமைஉடைய- (பிறரால் அடைவதற்கு) அருமையுடைய, பொருள்உடையார்-பொருளையுடையவர்கள், (செல்வர்கள்) தம்கண்-தம்மிடத்து, கருமம்உடையாரை- (யாதேனும்) ஒருகாரியத்தைவேண்டிவோரை, நாடார்- (தாமே) தேடார்—எ-று.

கருமமுடையார்தாமேவந்து அடைவொன்பது குறிப்பெச்சம். உடைய-குறிப்புப்பெயரச்சம். உடையார்இரண்டும் வினைக்குறிப்புப்பெயர். தொட்டு-இறந்தகாலவினையெச்சம். தொடு-பகுதி, உ-வினையெச்சவிசுதி, பகுதிஒற்று இரட்டியது-விரித்தல்விகாரம், அதுவேகாலங் காட்டியது, உகரக்கேடு-சந்தி. இதற்குத்தொழிற்பெயர்-தொடுதல்.

சுரு-ஆம்பாடம். குறள்.

(261.) கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்

டென்னாற்றுங் கொல்லோ வுலகு.

(இ-ள்.) மாரிமாட்டு- (தமக்குநீருதவுகின்ற) மேகங்களினிடத்து, உலகு-உலகத்துயிர்கள், என்-என்ன பிரதியுபகாரத்தை, ஆற்றும்-செய்கின்றன, (ஆதலால்) கடப்பாடு- (அம்மேகங்களைப்போல்வார்செய்யும்) ஒப்புரவுகளும், கைம்மாறு-பிரதியுபகாரத்தை, வேண்டா-வேண்டிவன அல்ல—எ-று.

ஒப்புரவுகள்-உலகநடைஅறிந்து செய்யும்செயல்கள். வேண்டா-வேண்டு-பகுதி, ஆ-எதிர்மறைப்பலவீன்பால்விசுதி, உகரக்கேடு சந்தி. கடப்பாடு-கடமைப்படுதல்பொருள். கடம்படு-நிலைமொழியீற்றுமகரங்கெட்டு-வருமொழிமுதற் பகரம்மிகுந்து-கடப்படுஎனநின்று-படு-பாடெனநீண்டு முதலிலை திரிந்ததொழிற்பெயராய்நின்றது. இது ஒருசொல்லின் தன்மையது. கைம்மாறு-என்பதும்அது. முறையாகிய பிரதி-என்பது பொருள். கொல், ஒ-அசை. உலகு, இடவாகுபெயர்.

(262.) தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

(இ-ள்.) தக்கார்க்கு-தகுதியுடையார்க்கு (உண்டானால்) தான்-முயற்சியை, ஆற்றி-செய்து, தந்த-சம்பாதித்த, பொருள் எல்லாம்-பொருள்முழுதும், வேளாண்மை-ஒப்புரவை, செய்தற்பொருட்டு-செய்தலாகியபயனுடையன—எ-று.

தக்கார்-தகு-பகுதி-ஆர்-பலர்பால்விசுதி, பகுதிவிகாரப்பட்டது விரித்தல்விகாரம், அதுவே இறந்தகாலங்காட்டியது உகரக்கேடு சந்தி. இதுவினையாலணையும்பெயர். நான்கனுருபின்-பொருள்-நேர்ச்சி.வேளாண்மை-(பிறருடைய)வேள்-விருப்பத்தை, ஆண்மை-ஆளுந்தன்மை. இதுவும்-ஒருசொல்லின்தன்மையது. பொருட்டு-பொருள்-பகுதி, டி-ஒன்றன்பாற்குறிப்புவினைமுற்றுவிசுதி, ளகரம் டகரமானதுசந்தி. பொருளெல்லாம்பொருட்டு-என்றது பன்மையின் ஒருமைவந்தவழுவமைதி. நன-ச-சூ-கஅக.

(263.) ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

(இ-ள்.) உயிர்வாழ்வான் - உயிரோடுகூடிவாழ்வான் ஆவான், ஒத்தது-உலகநடையினை, அறிவான்-அறிந்துசெய்வோன், மற்றையான்-அது அறிந்துசெய்யாதவன், செத்தாருள் - (உயிருடையவனாயினும், செத்தாரில், வைக்கப்படும்(ஒருவகை)வைத்து எண்ணுதலேதகுதி—எ-று.

உயிர்க்குரிய அறிவுஞ்செயலும் தோன்றாமையால் செத்தாருள்வைக்கப்படுமென்றார். ஒத்தது, அறிவான், வாழ்வான், செத்தார் வினையாலணையும்பெயர்கள். ஒத்தது ஒ-பகுதி, த்-சந்தி, த்-இறந்தகாலஇடைநிலை, அ-சாரியை, து-ஒன்றன்பால் விசுதி. செத்தார்-சா-பகுதி, த்-சந்தி, த் - இறந்தகால இடைநிலை, ஆர்-பலர்பால்விசுதி, ஆ-எவ்வானது-குறுக்கல்விகாரம். மற்றையான்-இடைச்சொலடியாகப்பிறந்தபெயர் அல்லதுவினைக்குறிப்புப்பெயர். இது பகுதிமுதலிய வுறுப்புகளைப் பிரித்து முன்னேகாட்டப்பட்டது.

(264.) ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறிவாளன் றிரு.

(இ-ள்.) உலகு - உலகநடையை, அவாம்-வீரும்பிச்செய்யும், பேர்அறிவாளன்-பெருமையாகிய அறிவை யுடையவனது, திரு-செல்வம், ஊருணி-ஊரிலுள்ளார்தண்ணீருண்ணுங்குளம், நீர்நிறைந்தற்று-நீர்நிறைந்தாற்போலும்—எ-று.

ஊருணி-ஒருசொல்லின்தன்மையது. ஊருண்-பகுதி, இ-செயப்படுபொருள்விசுதி. ஊருணி நீர்நிறைந்தற்று-பால்வழுவமைதி, நன்-சு-சூ, கஅசு-இல் சொற்றொறும் இற்று இதன்பெற்றி என்பதனால்வந்தது. நிறைந்தற்று என்பதை - நிறைந்தால்அற்று, நிறைந்தது அற்றுஎன இருவகையாகப்பிரிக்க. இவ்விரண்டிற் தொகுத்தல்விகாரம்பெற்றன. முன்னது எதிர்காலவினையெச்சத் தொகாநிலைத் தொடர், பின்னது இரண்டாம்வேற்றுமைத் தொகைநிலைத்தொடர். அவாவும்என்பது அவாம்என்றானது. நன். சு. சூ, கசுக. உலகு என்பது உயர்ந்தோர்க்காகி, பின்அவரது ஒழுக்கத்துக் கானமையின் இருமடியாகுபெயர்.

(265) பயன்மர மூள்னூர்ப் பழுத்தற்றூற் செல்வம்
நயனுடையான்கட் படின்.

(இ-ள்.) செல்வம்-செல்வமானது, நயனுடையான்கண்-ஒபுரவுஉடையானிடத்து, படின்-உண்டானால், (அது) பயன்மரம்-பயன்படுகிறமரம், உள்னூர்-ஊரினடுவே, பழுத்தற்று-பழுத்தாற்போலும்—எ-று.

பயன்மரம்-பண்புத்தொகைநிலைத்தொடர். உள்னூர்-இலக்கணப்போலி. பழுத்தற்று-பழுத்தால்அற்று. வினையெச்ச நயன்தொகுத்தல். அன்றி-பழுத்தது அற்றுஎனவு ட்பிரிக்க, தொழிற்பெயரீறு, தொகுத்தல். தொடர்-நிறைந்தற்று என்றதற்குக் கூறியவாறு கூறுக. ஆல்-அசை.

(266) மருந்தாகித் தப்பா மரத்தற்றூற் செல்வம்

பெருந்தகை யான்கட் படின்.

(இ-ள்.) செல்வம்-செல்வமானது, பொருந்தகையான் கண்-பெருந்தன்மைஉடையானிடத்து, படின் - உண்டானால், (அது) மருந்தாகி- (வேர்முதலியஎல்லாவுறுப்புக்களும்நோய்களுக்கு) மருந்தாகி, தப்பா-தப்புதலில்லாத, மரத்துஅற்று-மரத்தைஒக்கும்—எ-று.

தப்புதலாது, கொள்ளுதற்கரிய இடங்களினிற்றல், மறைந்துநின்றல், காலத்தால் இலை, பூ, காய், கனிமுதலியன இல்லாததாதல், பயன்படாமை. பெருந்தகையான். பண்படியாகப் பிறந்தபெயர்ப்பகுபதம். பெருந்தகை-பகுதி, ய்-சந்தி, ஆன்-ஆண்பால்விசுதி. ஆல்-அசை.

சுள-ஆம்-பாடம்.

(267) இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்

கடனறி காட்சி யவர்.

(இ-ள்.) கடன்-(தாம்)செய்யத்தகுவனவற்றை, அறி-அறிந்த, காட்சியவர்-இயற்கையறிவுடையார், இடன்இல்-செல்வம்இன்மையாகிய, பருவத்தும்-காலத்திலும், ஒப்புரவிற்கு-ஒப்புரவுசெய்வதற்கு, ஒல்கார்-தளரார்—எ-று.

இடனில்-எழுவாய்த்தொகாநிலைத்தொடர். இல்பருவம் பண்புத்தொகைநிலைத்தொடர். காட்சியவர் காட்சி-பகுதி, ய்-சந்தி, அ-சாரியை, வ்-சந்தி, அர்-பலர்பால்விசுதி, இதுதொழிலடியாகப்பிறந்த பெயர்ப்பகுபதம். காட்சி காண்-பகுதி, சி-தொழிற்பெயர்விசுதி, ணகரம் டகரமானது-சந்தி.

(268) ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்

• • விற்றுக்கோட் டக்க துடைத்து.

(இ-ள்) ஒப்புரவினால்-ஒப்புரவுசெய்தலால், கேடு - (தனக்கு) கேடு, வருமெனின்-வருமென்றுசொல்வாராளரானால்அ,

ஃது-அதை, ஒருவன்-ஒருவன், விற்று - (தன்னை) விற்றுவது, கோள்தக்கதுஉடைத்து - கொள்ளுதலாகியதகுதியையுடையது—ஏ-று.

கேடு-முதனிலைதிரிந்ததொழிற்பெயர். கோட்டக்கது. இரு பெயரொட்டுப் பண்புத்தொகைநிலைத்தொடர். தக்கது இறந்தகாலத்தொழிற்பெயர். உடைத்து. ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று.

(269, வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.

(இ-ள்) வறியார்க்கு (ஒருபொருளும்) இல்லாதவர்க்கு, ஒன்று-(அவர்வேண்டியதாகிய) ஒருபொருளை, ஈவதே-கொடுப்பதே, ஈகை-கொடுத்தலாம், மற்றுஎல்லாம்-அதல்லாதஎல்லாஈகையும், குறியெதிர்ப்பை-குறியெதிர்ப்பாகிய, நீரதுஉடைத்து-தன்மையைஉடையது—ஏ-று.

ஒன்று-எண்ணளவையாகுபெயர். ஈவது - எதிர்காலத்தொழிற்பெயர். ஏ. பிரிநிலை. மற்று பிறிதென்னும்பொருளது. குறியெதிர்ப்புஆவது, அளவுகுறித்துவாங்கிய அளவே எதிர்கொடுப்பது. இத்தொழிற்பெயர் ஈற்றில் ஐகாரச்சாரியைபெற்றது. நன். சூ, உயிரீற் - ஈடு. ஐயீற்றுடைக்குற்றுகரமுமுளவே. நீரது பண்புப்பெயர். நீர் - பகுதி, அ-சாரியை, து-பகுதிப்பொருள்விசுதி. எல்லாம்உடைத்து என்பது பன்மையினொருமைவந்த வழுவமைதி. நன். சூ. க அக (270) நல்லா றெனினுங் கொளறீது மேலுலகம்

இல்லெனினு மீதலே நன்று.

(இ-ள்) கொளல்-இரத்தல், நல்லுறு - (முத்தியுலகுக்கு) நல்வழி, எனினும்-என்றுசொல்வாருண்டா யிருப்பினும், தீது-(அது) தீமையுடையது, மேல்உலகம் - அம்முத்தியுலகத்தை, இல்எனினும்-(அடைதல்) இல்லையென்று சொல்வாருளராயினும், ஈதலேநன்று - கொடுத்தலே நன்மையுடையது.

உம்மைகளிரண்டும் எதிர்மறைகள். தீது, நன்று குறிப்பு வினைமுற்றுகள். ஏ-பிரிநிலை.

(271) ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.

(இ-ள்) ஆற்றுவார்-(தவத்தால்) வலியையுடையாரது, ஆற்றல்-வலியாவது, பசி - (தம்மையடைந்த) பசியை, ஆற்றல்-பொறுத்தல், (அவ்வலியானது) அப்பசியை - அந்தப்பசியை, மாற்றுவார் - (ஈகையால்) ஒழிப்பவரது, ஆற்றலின்-ஆற்றலுக்கு, பின்-பிற்பட்டது—எ-று.

ஆற்றுவார்,மாற்றுவார்-எதிர் காலவினையாலணையும்பெயர் ஆற்றுவராற்றல், ஆறும்வேற்றுமைத்தொகைநிலைத்தொடர். தொழிற்பண்புத்தற்கிழமை. மாற்றுவாராற்றல் - என்பதும் அது. ஆற்றலின் ஐந்தனுருபு-எல்லைப்பொருளில்வந்தது.

(272) அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

(இ-ள்) அற்றார்-வறியாரது, அழிபசி-மிகுந்தபசியை, தீர்த்தல்-(அறத்தைநோக்கி)தீர்க்கக்கடவன், பொருள்பெற்றான் ஒருவன்-பொருளைப்பெற்றவனாகியஒருவன், வைப்புஉழி-(அப்பொருள்தனக்குஉதவ) வைத்தலாகிய இடம், அஃது - அந்தஅறம், (ஆதலால்) —எ-று.

அற்றார்-இறந்தகாலவினையாலணையும்பெயர். அழி-வினைத் தொகையாகிய காலங்கரந்தபெயரெச்சம். காரியபொருட்டாய்நின்று பசிஎன்னும்காரணப்பெயர்கொண்டது. எல்லா நன்மையுங்கெட வருதலால் அழிபசிஎன்றார். தீர்த்தல்-பிறவினைவியங்கொண்முற்று. தீர்-பகுதி, த்-சந்தி, து-சாரியை, அல்-விகுதி, உகரக்கேடு-சீந்தி. வைப்பு-தொழிற்பெயர். வை-பகுதி. ப்-சந்தி, பு-விகுதி. இதுபண்புத் தொகைநிலைத்தொடராய் உழியென்னும் பெயர்கொண்டது.

சுள-ஆம் பாடம்-முதுரை.

(273) கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோடொப்பாரும்போல்வாரோ- விற்பிடித்
நீர்கிழிய வெய்த வடுப்போல மாறுமே [து
சீரொழுது சான்றோர் சினம்.

(இ-ள்) கடுஞ்சினத்து-கடுமையாகியகோபத்தினால், கற்
பிளவோடு-கல்லினதுபிளப்போடு, ஒப்பர் - (பின்கூடாமையா
ல்) ஒப்பவர்கள், கயவர்-கீழ்மக்கள், பொற்பிளவோடு-பொ
ன்னினதுபிளப்போடு, ஒப்பாரும் - ஒப்பவர்களும், போல்
வாரோ-இடையானவர்களே, சீர்-சிறந்தவழியில், ஒழுகு-நட
க்கின்ற, சான்றோர் - (நற்குணங்களால்) நிறைந்தோரது, சி
னம்-கோபம், வில்பிடித்து-வில்லைப்பிடித்து, நீர்கிழிய-நீர்கி
ழியும்படி, எய்த-(அம்பினால்) எய்ததினாலுண்டாகும், வடுப்
போல - வடுவைப்போல, மாறும் - (ஒருவரால்ல்லாமல்உட
னே) ஒழியும்—எ-று.

கடுஞ்சினத்தால் பிரிந்தவர் வேறுபட்டிருத்தலால் கய
வரையும், ஒருவர்நடுவாகநின்று கூட்டக் கூடுதலால், சா
ன்றோரையும், போலுதலால் இடையாயினோரைப் போல்வா
ர் என்றார். இதுவும்சான்றோரும் வினையாலணையும்பெயர். ஒ
டு உருபுகள் ஒப்புப்பொருள். கற்பிளவு, பொற்பிளவு, ஆறும்
வேற்றுமைத்தொகைநிலைத்தொடர். பொருள் தொழிற் பண்
புத்தற்கிழமை. உம்மை இழிவுசிறப்பு. ஏ. பிரிநிலை. பின்னு
ள்ளது ஈற்றசை. எய்தவடு சுட்டவடுஎன்பது போலவந்த
பெயரொச்சத்தொகைநிலைத் தொடர்.

ந ன் னெ ன் றி.

(274) உள்ளங் கவர்ந்தெழுந்தோங்குசினங் காத்துக்
கொள்ளுங் குணமே குணமென்க-வெள்ளம்.

தடுத்த லரிதோ தடங்கரைதான் பேர்த்து
விடுத்த லரிதோ விளம்பு.

(இ-ள்.) வெள்ளம்-வெள்ளத்தை, தடுத்தல் - (புறத்திலே செல்லாமல்) தடைசெய்தல், அரிதோ-அருமையுடையதோ, தடகரை - பெருமையாகியகரையை, பேர்த்து - உடைத்து, விடுத்தல் - (புறத்திலேசெல்ல) விடுத்தல், அரிதோ-அருமையுடையதோ, விளம்பு (நீ) சொல்லு, (அதுபோல) "உள்ளம்-மனத்தை, கவர்ந்து - (தன்) வசப்படுத்தி, எழுந்துஒங்கு-மிகுதியும் உயர்கின்ற, சினம்-கோபத்தை, காத்துக்கொள்ளும்-அடக்கிக்கொள்ளுகின்ற, குணமே-குணமே, குணம்-உயர்ந்த குணம், என்க - என்று அறிக—எ-று.

எழுந்தோங்கு-ஒருபொருட்பன்மொழி-ந-ன்சு, சூ. ககஅ காத்துக்கொள்ளும். கா-பகுதி; த்-சந்தி, து - சாரியை, க்-சந்தி, கொள்-தற்செயல் விசுதி, அனைத்தும்ஒருபகுதி, ள்-சந்தி, உம்-பெயரொச்சவிசுதி. ஏ-பிரிநிலை. என்க. இடைச்சொலடியாகப்பிறந்த வியங்கோள்வினைமுற்று. வெள்ளம். வெள்-பகுதி, ள்-சந்தி, அம்-பண்புப்பெயர்விசுதி. இங்கேஅதுபண்பாகுபெயராய்ப் புதுநீர்ப்பெருக்கை உணர்த்திற்று. ஒ.இரண்டும்வினா. தடங்கரை. உரிச்சொற்றொகாநிலைத் தொடர். தட-அகரவீற்றுரிச்சொல். மழவுஎன்றற்போல தடவுஎன வுவ்விசுதிபெற்றும், தடம்எனஅம்விசுதிபெற்றும் தனித்தவழங்கும்தான் அசை.

(275) முனிவினு நல்குவர் முதறி னு ருள்ளக்
கனிவினு நல்கார் கயவர் - நனிவினேவில்
காயினு மாகுங் கதலிதா னெட்டிபழுத்
தாயினு மாமோர் வறை.

(இ-ள்) கதலி-வாழை, நனிவினேவு-மிகுதியும்விளைதல், இல் இல்லாத, காயினும்-காயினாலும், (பிஞ்சினாலும்) ஆகும்-பய

ன்படும், எட்டி-எட்டியானது, பழுத்துஆயினும் - பழுத்துஆனாலும், ஆமோ-பயன்படுமோ, அறை-சொல்லு, (அதுபோல)மூதறிஞர்-பேரறிவையுடையமேன்மக்கள், முனிவினும்-(ஒருவர்மேல்) வெறுப்புள்ளபோதும், நல்குவர்-(தம்மால்கடியஅளவு) பயன்படுவர், கயவர்-கீழ்மக்கள், உள்ளக்கனிவினும். உள்ளும்மகிழ்ச்சியுள்ளபோதும்; நல்கார்-(சிறிதும்)பயன்படார்—எ-று.

முனிவு, கனிவு-தொழிற்பெயர். உம்மைகள் நான்கனுள் முதலாவது, இறந்தது தழீஇயதனோடு இழிவுசிறப்பு. இரண்டாவது உயர்வுசிறப்பு. மூன்றாவது ஏதிரதுதழீஇயதனோடு இழிவுசிறப்பு. இதை ஆக்க உம்மை எனினும் பொருந்தும். நான்காவது இறந்ததுதழீஇயதனோடு உயர்வுசிறப்பு. ஒ. வினா. முதமைஅறிஞர் மூதறிஞர் என்றானது. நன்-சு. சூ, டசூ. காயின்-ஐந்தனுருபு. ஏதுப்பொருட்டு.

நாலடியார்.

(276) மதித்திறப் பாரு மிறக்க மதியா
மிதித்திறப் பாரு மிறக்க-மிதித்தேறி
ஈயுந் தலைமே லிருத்தலா லஃதறிவார்
காயுந் கதமின்மை நன்று.

(இ-ள்) மதித்து-(தம்மை) நன்குமதித்து, இறப்பாரும்-நடப்பவர்களும், இறக்க-(அவ்வாறே)நடக்கக்கடவர், மதியா நன்குமதியாமல், மிதித்து-தாழ்வுபடுத்தி, இறப்பாரும்-நடப்பவரும், இறக்க(அவ்வாறே)நடக்கக்கடவர், ஈயும்-(இழிவாகிய)ஈயும், தலைமேல் - (தமது)தலையின்மேல், மிதித்துஎறி இருத்தலால் - (காலால்) மிதித்தேறியிருப்பதினால், அஃது அறிவார்-அவ்வீயினதுஅறியாததன்மைஅறிவோர், காயும்-(மதியாமிதித்திறப்பாரை) கோபிக்கும், கதம் - கோபம், இன்மை-இல்லாமலிருத்தல், நன்று-நல்லது—எ-று.

உம்மைகள் மூன்றனுள் முன்னது எதிரது தழீஇயஎச்ச உம்மை. இடையிலுள்ளது இறந்ததுதழீஇயஎச்சவும்மை. ஈற்றிலுள்ளது இழிவுசிறப்பு. மூன்றனுருபு ஏதுப்பொருட்டு. மதியா - ஈறுதொகுத்தலாய்நின்ற எதிர்மறைவினையெச்சம். முன்னுள்ள மிகித்து என்பது குறிப்புச்சொல்.

(277)காவா தொருவன்றன் வாய்திறந்து சொல்லுஞ்
 ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே சொல்
 ஆய்ந்தமைந்த கேள்வி யறிவுடையாரொஞ்ஞான்
 காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. [அம்

(இ-ள்) ஒருவன்-(அறிவில்லாத) ஒருவன், காவாது-காக்காமல், தன்வாய்திறந்து - தன்வாயைத்திறந்து, சொல்லும் சொல்-சொல்லுகிறசொல், ஓவாது-ஓழியாமல், தன்னை-அவனையே, சுடுதலால்-வருத்துதலால், ஓவாது-இடைவிடாமல் ஆய்ந்து-(பல நூல்களையும்) ஆராய்ந்து, அமைந்த - நிறைந்த கேள்வி அறிவுடையார்-கேள்விகளையும் அறிவையுமுடைய பெரியோர், காய்ந்துஅமைந்த-(நூல்களினாலே) கடியப்பட்டுள்ள கடுஞ்சொற்களை, எஞ்ஞான்றும்-எந்நாளிலும், கறுத்து-கோபித்தும், சொல்லார்-சொல்லார்கள்—ஏ-று.

சொல்-சுடுதலாவது அக்கடுஞ்சொல் சொன்னமையாலுண்டாகிய தீவினையானது சொன்னவனையே சென்றடைந்து வருத்துதல். ஏ-இரண்டும் அசை. உம்மை முற்று. உயர்வுசிறப்பும்மை விகாரத்தால்தொக்கது. பின்னுள்ள அமைந்த என்பது இறந்தகாலவினையாலணையும்பெயர்.

(278) நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
 வேர்த்து வெருளார் விழுமியோர்-ஓர்த்ததனை
 உள்ளத்தா னுள்ளி யுரைத்தரா யூர்கேட்பத்
 துள்ளித்துண் முட்டுமாங் கீழ்

(இ-ள்) நிகர் அல்லார் - (தம்மோடு) ஒத்தவில்லார், நேர்த்து-
எதிர்த்து, நீர் அல்ல-நன்மையல்லாதசொற்களை, சொல்லிய
க்கால்-சொன்னால், வேர்த்து - புழுங்கி, வெகுளார் - கோ
பியார், விழுமியோர் - (அறிவில்) சிறந்தோர், அதனை-அக்
கடுஞ்சொற்களை, ஓர்ந்து - ஆய்ந்து, உள்ளத்தால் - மண்
த்தால், உள்ளி - (பலமுறையும்) நினைத்து, உரைத்து - (பல
ரோடும்) சொல்லி, உராய் - (தன்னுடலைச்சுவர்முதலியவற்
றோடு) உராய்ந்து, ஊர்-ஊரிலுள்ளாரொல்லாம், கேட்ப-கே
ட்கும்படி, துள்ளி-துடித்து, துண்முட்டும் துணில்முட்டிவ
ன், கீழ்-கீழ்மகன்—எ-று.

அல்லார், அல்ல பண்படியாகப்பிறந்த வினைக்குறிப்புப்
பெயர். சொல்லியக்கால், சொல் - பகுதி, ல் - சந்தி, இன்
சாரியை, சாரியைனகரக்கேடு - கடைக்குறை, ய் - சந்தி,
அ-சாரியை, க்-சந்தி, கால்-எதிர்காலவினையெச்சவிசுதி. வி
ழுமியோர் விழுமு-பகுதி, இ-சாரியை, ய்-சந்தி, ஆர்-பலர்பா
ல்விசுதி. விசுதிஆ-ஓவானது, நன்-சு, கு. கசுள். இதுபண்ப
டியாகப்பிறந்தபெயர். ஓர்த்து-வலித்தல்விகாரம். அதனை எ
ன்பது தொகுதியொருமை. உராய்என்னும் முதனிலைத் தனி
வினை-வினையெச்சப்பொருள்படநின்றது. ஊர்-இடவாகுபெ
யர்- கீழ்-பண்பாகுபெயர்.

சுஅ - ஆம்பாடம்.

(279) இனையா னடக்க மடக்கங் கிளைபொருள்
இல்லான்கொடையேகொடைப்பயன்-எல்லாம்
ஒறுக்கு மதுகை புரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.

(இ-ள்) இனையான் - இளைமைப்பருவத்தையுடையான், அ
டக்கமே-அடங்குதலே, அடக்கம்-அடங்குதலாம், கிளை-வளர்
கின்ற, பொருள்-இல்லான் - பொருளில்லாதவறியன், கொ

டையே-(ஏதேனும்ஒன்றை) கொடுத்தலே, கொடைப்பயன் கொடையாகியபயனும், எல்லாம்-(போரின்வகைகளை) எல்லாம், ஒறுக்கும்-வெல்லத்தகும், மதுகை-(உடலினது) வலியையும், உரன்-(அறிவினது)வலியையும், உடையாளன் - உடையான், பொறுக்கும்-பொறுக்கின்ற, பொறையே-பொறுத்தலே, பொறை-பொறுத்தலாம்—எ-று.

ஏ-இரண்டும் பிரிநிலை. எழுவாயாகநின்ற அடக்கமென்பதனோடும் பிரிநிலைஏகாரங்கூட்டுக. உடையாளன்-உடையனாதன்மையை யாளுதலுடையான் என்பது பொருள். உடையான்-பகுதி, அன் - விசுதி. தொழிலடியாகப்பிறந்தபெயர். கொடை, பொறை-ஐகாரவீற்றுத்தொழிற்பெயர். கொடை-கொடுக்கப்படும் பொருளை உணர்த்துமானால் ஐகாரவீறு-செயப்படுபொருள் விசுதியெனக்கொள்க. பிறப்பின் பயனாகிய எல்லா அறங்களிலும் கொடுத்தல் சிறந்ததாதலால் கொடைப்பயனென்றார். இது இருபெயரொட்டுப் பண்புத்தொகை.

(280) கல்லெறிந் தன்ன கயவர்வாயினுச்சொல்
எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் ஒல்லை
இடுநீற்றூற் பையவிந்த நாகம்போற் றத்தம்
குடிமையால் வாதிக்கப்பட்டி.

(இ-ள்) (உயர்ந்தகுடியிற்பிறந்தோர்) இடு-(மந்திரித்து)எறிகின்ற, நீற்றூல்-நீற்றினால், பையவிந்த-படம் அடங்கிய, நாகம்போல்-நாகத்தைப்போல, தத்தம்-தங்கள் தங்களது, குடிமையால்-உயர்குடிப்பிறப்பின்தன்மையால், வாதிக்கப்பட்டு வருத்தப்பட்டு, கல்எறிந்தன்ன-கல்லை எறிந்தாலொத்த, கயவர்வாய்-கீழ்மக்களுடைய வாயினித்துண்டாகும், இன்னுச்சொல்-துன்பந்தருஞ்சொற்களை, எல்லாரும்காண-யாவருங்

காண, பொறுத்து-பொறுத்துக்கொண்டு, உய்ப்பர்- (தம்மை அடக்கமாகிய நல்வழியில்)செலுத்துவர்—ஏ-று.

குடிமையால் வாதிக்கப்படுதலாவது, கடுஞ்சொற்களைச் சொல்லுதலும், சொல்லிக்கீழ்மக்களைத் தம்மோடு ஒப்பக்கொள்ளுதலும், குடிப்பிறப்புக்கு ஒவ்வாவெனக் கருதுதலும், தமது முன்னையினால் இஃது வினைந்தெனத்தம்மை ஒறுத்தலுமாம். எறிந்தன்ன-எறிந்தால்அன்ன, எறிந்ததுஅன்ன எனப்பிரிக்க. முன்னது வினையெச்சத்தொகாநிலைத்தொடர், பின்னது இரண்டாம்வேற்றுமைத் தொகைநிலைத்தொடர். அன்ன-இடைச்சொலடியாகப்பிறந்த குறிப்புப்பெயரெச்சம். கயவர்-கயம் (கீழ்மை)பகுதி, மகரக்கேடும், வகரத்தோற்றமும் சந்தி, அர் - பலர்பால்விசுதி. இன்னுச்சொல்-பண்புத் தொகைநிலைத்தொடர். அன்றிஇன்னுத-என்னும்பெயரெச்சத்தீறு தொகுத்தலாய்நின்று புணர்ந்தபெயரெச்சத் தொகாநிலைத்தொடரொனினும் பொருந்தம்.

(281)மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை ஆற்றுமை யென்னு ரறிவுடையார்-ஆற்றுமை நேர்த்தின்ன மற்றவர் செய்தக்காற் ருமவரைப் பேர்த்தின்ன செய்யாமை நன்று.

(இ-ள்.) மாற்றாராய்நின்று-பகைவராய்நின்று, தம்-தமது, மாறு-பகையை, ஏற்பார்க்கு-ஏற்றுக்கொள்ளும்மெல்லியோரை, ஏலாமை-(தாம்) எதிர்க்காமையை, ஆற்றுமை-வலியில்லாமை, என்னார் - என்றுசொல்லார், அறிவுடையார்-அறிவுடையோர், (ஆதலால்) அவர்-அம்மெல்லியோர், ஆற்றுமை-பொறுக்காமல், நேர்த்து-எதிர்த்து, இன்னு - துன்பந்தருஞ் செய்கையை, செய்தக்கால்-செய்தால், தாம்-(வலியோராகிய)தாம், பேர்த்து-மீட்டு, அவரை-அவரை, இன்னுசெய்யாமை-துன்பந்தருஞ்செயலைச் செய்யாதிருத்தல், நன்று-நன்மைபுளது—ஏ-று.

ஏலாமை, ஆற்றாமை, செய்யாமை-எதிர்மறைத் தொழிற் பெயர்கள். பின்னுள்ள-ஆற்றாமை-எதிர்மறைவினையெச்சம். ஏற்பார்க்கு-இதிலுள்ள கு-உருபுமயக்கம். இன்னுசெய்யாமை-இன்னுவைச்செய்யாமை என இரண்டாவது விரித்தால் அவரை என்பதிலுள்ள ஐயுருபைக் குவ்வுருபாகத்திரிக்க. இன்னு-இரண்டும் காரியவாகுபெயர். நன்று குறிப்புவினைமுற்று.

(282) நெடுங்கால மோடினு நீசர் வெகுளி

கெடுங்கால மின்றிப் பரக்கும்-அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போற் றானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.

(இ ள்.) நீசர்-கீழ்மக்களுடைய, வெகுளி-கோபம், நெடுங் காலம்-நெடுநாள், ஓடினும் -செல்லினும், கெடுங்காலம்-ஒழி யுங்காலம், இன்றி-இல்லாமல், பரக்கும் - வளரும், சீர்கொண்ட-நல்லொழுக்கத்தைக்கொண்ட, சான்றோர்-மேன்மக்க ளுடைய, சினம்-கோபம், அடுங்காலை- காய்ச்சுங்காலத்தில், நீர்கொண்ட-நீரானதுகொண்ட, வெப்பம்போல்-வெம்மையைப்போல, தானேதணியும்- (ஒருவராலன்றி)தானே ஆறி ப்போம்-எ-று.

பரக்கும்-பர-பகுதி, க் - சந்தி, கு-சாரியை, உம்-விசுதி, உகரக்கேடு-சந்தி. வெப்பம்-வெம்-பகுதி, பம்-பகுதிப்பொ ருள் விசுதி, மகரம்-பகரமானது-சந்தி. ஏ-தேற்றம். பின் னுள்ளது-நற்றசை. உம் - உயர்வுசிறப்பு. நீசர்-நீசம்-பகுதி, அர்-பலர்பால்விசுதி. பகுதியின் அம்முக்கேடு-கடைக்குறை. வெகுளி-வெகுள்-பகுதி, இ-தொழிற்பெயர்விசுதி.

(283) உபகாரஞ் செய்ததனை யோராதே தங்கண்

அபகார மாற்றச் செயினும்-உபகாரம்
தாஞ்செய்வ தல்லாற் றவத்தினுற் றிங்கூக்கல்
வான்றோய் குடிப்பிறந்தார்க் கில்.

(இ-ள்.) உபகாரம்-உபகாரத்தை, செய்ததனை-செய்ததை, ஓராது-உணராமல், தங்கண்-(உபகாரஞ்செய்த) தம்மிடத்து அபகாரம்-அபகாரத்தை, ஆற்ற-மிகுதியாக, செயினும்-(அவ்வுபகாரம் பெற்றுக்கொண்டவர்) செய்தாலும், உபகாரம்-உபகாரத்தை, தாம்செய்வது அல்லால்-தாம்செய்வதே அல்லாமல், தவற்றினால்-(அவர்செய்த)குற்றத்தால், அபகாரத்தால்-தீங்குணக்கல்-(பிரதி)தீமைசெய்யக்கருதுதல், வான்தோய்குடி-வானுலகத்தைத்தீண்டியகுடியில், உயர்ந்தகுடியில்) பிறந்தார்க்கு-பிறந்தவர்களுக்கு, இல்-உண்டாவதில்லை—எ-று.

செய்தது - இறந்தகாலத்தொழிற்பெயர். செய்வது-எதிர்காலத்தொழிற்பெயர். ஊக்கல்-(மனமெழுதல்) தொழிற்பெயர். ஊக்கு-பகுதி, அல்-தொழிற்பெயர்விகுதி, உகரக்கேடு-சந்தி. வான்-இடவாகுபெயர். வான்ரேய்குடி-என்றது-இலக்கணை. ஏ-ஈற்றசை. உம்மை-இழிவுசிறப்பு.

(284)கூர்த்துநாய்கெளவிக் கொளக்கண்டுந்தம்வாயால்
பேர்த்துநாய்கெளவினூரீங்கில்லை-நீர்த்தன்றிக்
கீழ்மக்கள்கீழாய்சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்க டம்வாயான் மீட்டு.

(இ-ள்) கூர்த்து-(கோபம்)மிகுந்து, நாய்-நாயானது, கெளவிகொள-(தம்மை) கவ்விக்கொள்ள, கண்டும் - பார்த்தும், தம்வாயால்-தமது வாயினால், நாய்-நாயை, பேர்த்துக்கெளவினூர்-மாறாகக்கெளவினவர்கள், ஈங்குஇல்லை-இவ்வுலகத்திலில்லை, (அதுபோல) கீழ்மக்கள்-கீழ்மையாகியமக்கள், நீர்த்து-நன்மையாகியசொல், அன்றி-அல்லாமல், கீழாய் - கீழ்மையாகிய சொற்களை, சொல்லியக்கால்-சொல்லினால், மேன்மக்கள்-மேன்மையாகிய மக்கள், தம்வாயால்-தமதுவாயினால், மீட்டுச்சொல்பவோ-பிரதிசொல்வார்களோ—எ-று உம்-உயர்வுசிறப்பு, பேர்த்து, மீட்டு-வினைமாற்றுப்பொரு

ளில்வந்த இடைச்சொற்கள். சீழாய-வினையாலனையும்பெயர். ஓ-எதிர்மறை.

அறநெறிச்சாரம்.

(285) காய்த லுவத்த லகற்றி யொருபொருட்கண்

ஆய்த லறிவுடையார் கண்ணதே-காய்வதன்கண்
உற்ற குணந்தோன்று தாகு முவப்பதன்கண்
குற்றமுந் தோன்றாக் கெடும்.

(இ-ள்.) ஒருபொருட்கண்-ஒருபொருளின்மேல், காய்வதன்கண்-வெறுப்புண்டாகியபோது, உற்றகுணம் - (அதனிடத்துள்ள) நன்மை, தோன்றுதுஆகும் - தோன்றுததாகும், உவப்பதன்கண் - விருப்புண்டாகியபோது, குற்றமும் - (அதனிடத்துள்ள) குற்றமும், தோன்று-தோன்றாமல், கெடும் இல்லாததாகும், (ஆதலால்) காய்தல்-வெறுப்பையும், உவத்தல்-விருப்பத்தையும், அகற்றி-நீக்கி, ஆய்தல்-(குணதோஷங்களை) ஆராய்தல், அறிவுடையார்கண்ணதே-அறிவுடையாரிடத்ததே—எ-று.

ஏ-பிரிநிலை. தோன்றுதலில் குணத்தினும் குற்றமேமுற்பட்டதாகலின் உம்மை-உயர்வுசிறப்பு. கண்ணது-இடமடியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்று. தோன்று-மல்விசுத்தொகுத்த லாய்நின்ற எதிர்மறையினையெச்சம்.

சகூ-ஆம்-பாடம்-குறள்.

(286) செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பானல்லிட,
காக்கினென் காவாக்கா லென் [த்துக்

(இ-ள்.) சினம்-(தன்)கோபம், செல்லிடத்து - பலிக்குமிடத்தில், காப்பான் - (அக்கோபம்உண்டாகாமல்) காப்பவனே, காப்பான்-(அருளால்) தடுப்பவனாவான், அல்லிடத்து - மற்ற பலியாத இடத்தில், காக்கின்என்-(அதை) தடுத்தாலென்ன, காவாக்கால்என்-காக்காவிட்டாலென்ன—எ-று.

செல்லிடம்-தன்னின்மெலியார். அல்லிடம்-தன்னின் வலியார். செல்லிடம்-வினைத்தொகைநிலைத்தொடர். அல்லிடம்-பண்புத் தொகைநிலைத்தொடர். என்-எவனென்பதன்மரூஉ.

(287)மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தலதனான் வரும்.

(இ-ள்)யார்மாட்டும்-யாவரிடத்தும், வெகுளியை-கோபித்தலை, மறத்தல்-மறந்துவிடுக, தீயபிறத்தல்-(ஒருவர்க்கு)தீயன உண்டாதல், அதனான்வரும்-அதனாலேவரும், ஆதலால்)எ-று. மறத்தல், அல்லாற்று வியங்கோள்வினைமுற்று. பிறத்தல் தொழிற்பெயர். உம்மைமுற்று. தீய-பண்படியாகப் பிறந்த பெயர்.

(288)நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையு முளவோ பிற.

(இ-ள்.) நகையும்-(முகத்தின்கண்உள்ள) நகையையும், உவகையும்-(மனத்தின்கண்உள்ள)களிப்பையும், கொல்லும்-கொன்றுஎழுகின்ற, சினத்தின்-கோபத்தினும், பிறபகையும்-(அதற்கு) வேருனவையாகிய பகைகளும், உளவோ - உண்டோ—எ-று.

உம்மை-உயர்வுசிறப்பு. ஒ-எதிர்மறை. பிற-இடைச்சொலடியாகப்பிறந்தபெயர்ப்பகுபதம். பிற-பகுதி, அ-விசுதி, பகுதி அகரம் கடைக்குறை.

(289)தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

(இ-ள்) தன்னை-(ஒருவன்)தன்னை, தான்-தான், காக்கின்-(துன்பம்வராமல்) காக்கவினைத்தால், சினம்காக்க-(தன்மனத்தில்) கோபம்வராமல்காக்கக்கடவன், காவாக்கால் - காக்க

காவிட்டால், சினம்-அக்கோபம், தன்னையேகொல்லும்-தன்னையேகெடுக்கின்றதுன்பங்களை அடைவிக்கும்—எ-று.

ஏ-பிரிநிலை. இங்கே கொல்லுதல் துன்பமிகுத்தல்.

(290) சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லியினமெ
ஏமப்புணையைச் சுடும். [ன்னும்

(இ-ள்) சினம்என்னும் - கோபமென்னும், சேர்ந்தாரைக் கொல்லி-நெருப்பு, இனம்என்னும்- (தனக்கு இடமானவரையே அல்லாமல் அவர்க்கு) இனமென்றுசொல்லும், ஏமம்-இன்பந்தருவதைஉபதேசிக்கும், புணையை-மரக்கலம் ஆயினரையும், சுடும்-சுட்டுவிடும்—எ-று.

சேர்ந்தாரைக்கொல்லி - காரணப்பெயர். சேர்ந்தாரைக் கொல்-பகுதி, ல்- சந்தி, இ-வினைமுதற்பொருள்விசுதி, சேர்ந்தாரைஎன உயர்திணைப்பலர்பாலொன்றைக் கூறினும் நன்-சு. கு, கள0. ஆல்-மற்றநான்குபாலுங் கொள்க. ஏமப்புணை-இரண்டாம்வேற்றுமைஉருபும் பயனும் உடன்தொக்க தொகைநிலைத்தொடர்.

(291) சினத்தைப் பொருளென்று கொண்டவன்கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

(இ-ள்) சினத்தை-கோபத்தை, பொருளென்று- (தன்வல்லமையைத்தெரிவிப்பதாகிய) ஒருகுணமென்று, கொண்டவன்(தன்னிடத்தே) கொண்டவன், கேடு-(அவ்வல்லமையை) இழத்தல், நிலத்து-நிலத்தில், அறைந்தான் - அறைந்தவனது, கை-கையானது, பிழையாதற்று-(நிலத்தைஅடைதல்) தப்பாததுபோலத்தப்பாது—எ-று.

கொண்டவன்கேடு-எழுவாய்த்தொகாநிலைத்தொடர். கொண்டவனது கேடுஎன ஆறும்வேற்றுமைத் தொகைநிலைத்தொடரொணின் அவ்வாரும்வேற்றுமையும் வினைமுதற்பொருளின்கண்வந்ததே ஆம். கேடு-முதலிலைதிரிந்த தொழிற்பெய

ர். பிழையாதற்று-பிழையாதது அற்று என எதிர்மறைத்தொழிற்பெயர்ஈறு தொகுத்தலாம், பிழையாத அற்று எனப் பெயரொச்ச ஈறுதொகுத்தலெனக்கொள்ளின், பெயரொச்சம்வருமொழிப்பகுதியோடுமுடிந்ததாம் அற்று அன்னெனும் இடைச்சொலடியாகப்பிறந்த குறிப்புவினைமுற்று.

௫0-ஆய்-பாடம்-நாலடியார்.

(292)கோதை யருவிக் குளிர்வரை நன்னாட

பேதையோ டியாது முரையற்க-பேதை

உரைப்பிற் சிதைந்துரைக்குமொல்லும் வகையா
வழுக்கிக் கழிதலே நன்று.

[ன்

இ-ள். கோதை-மாலையையொத்த, குளிர் குளிர்ச்சியாகிய வரை-மலையைச்சார்ந்த, நன்னாட - நன்மையாகியநாட்டரசுனே, பேதைபோலி-மூடனிடத்து, யாதும் - (உறுதியைத்தருவதாகிய) எதையும், உரையற்க-சொல்லாதிருக்கக்கடவாய், (ஏனெனில்) உரைப்பின்-நீசொல்லினால், பேதை-மூடன், சிதைந்து- (சொல்வதற்குமுன்னிருந்த தனதுநிலைமை) கெட்டு, உரைக்கும்-(கடுஞ்சொல்) சொல்லுவான், வழுக்கி - (உதலால் அவனில்நின்று) தப்பி, கழிதலே-நீங்குதலே, நன்று - நன்மையுள்ளது—எ-று.

குளிர்வரை-பண்புத்தொகைநிலைத் தொடராகவாவது - வினைத்தொகைநிலைத் தொடராகவாவதுகொள்க. வரை-மூங்கிலின்பெயர் அதுவினைகின்ற மலைக்காதலால்-கிணையாகுபெயர்-பேதை-பண்பாகுபெயர். உம்-மூற்றுப்பொருளோடு இழிவுசிறப்புப் பொருளில்வந்தது. ஒடுஉருபு- ஏழாவதனிடப் பொருளில்வந்தது. ஏ பிரிநிலை.

(293.)காதலார்சொல்லுங்கடுஞ்சொலுவந்துரைக்கும்
ஏதிலா ரின்சொலிற் றீதாமோ - போதெலாம்
மாதர்வண் டார்க்கு மலிகடற் றண்சேர்ப்ப
ஆவ தறிவார்ப் பெறின்.

இ-ள். போதுளலாம்-மலர்களிலெல்லாம்,மாதர்-அழகாகிய
வண்டுஆர்க்கும்-வண்டிகள் ஆரவாரிக்கின்ற, மலி-(வீளம்) நி
றைந்த, கடல்-கடலினது, தண்சேர்ப்ப-குளிர்ச்சியாகிய து
றையையுடையானே, ஆவது - (தனக்கு ஆகவேண்டிய) நன்
மையை, அறிவார்-அறியும்பெரியோரை, பெறின்- (ஒருவன்)
பெற்றிருந்தால், காதலார்- (தன்னிடத்து) உள்ளன்புடையா
ர், சொல்லும்-சொல்லுகின்ற, கடுஞ்சொல் - (செவிக்கு) கடு
மையாகியசொல், உவந்து-மகிழ்ந்து, உரைக்கும்-சொல்லுகி
ன்ற, ஏதிலார்-ஆயலாருடைய,(உள்ளன்பில்லாரது)இன்சொ
லின்-(செவிக்கு) இனிமையாகியசொல்லினும், தீதுஆமோ-தீ
மையைத்தருவதாகுமோ—எ-று.

முன்காதலாரொன்றமையால் உள்ளன்பில்லாரை ஆயலா
ரொன்றார். ஐந்தனுருபு-எல்லைப்பொருட்டு. ஒ-எதிர்மறை. ஆவ
து-வீனையாலணையும்பெயர். அறிவார் - உயர்திணைவினையா
லணையும் பெயரும், தொடர் இரண்டாம்வேற்றுமைத் தொ
கைநிலையும்ஆதலால் வருமொழிமுதல் வல்லினம்மிகுந்தது.

(294.) வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நடடக்கால்
தேற்று வொழுக்க மொருவன்க ணுண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க பொருனாயின்
தூற்றுதே தூர விடல்.

(இ-ள்.) இருவர்-இரண்டுபேர், வேற்றுமைஇன்றி-(தான்அ
வன்னன்னும்) பேதமில்லாமல், கலந்துநடடக்கால் - (தங்களி
ல்) ஒற்றுமைப்பட்டுச் சிறுகித்தால், தேற்று- (பிறர்க்கு) தெ

ரிவிக்கக்கூடாத, ஒழுக்கம்-நடக்கை, ஒருவன்கண்- (இருவரி
ல்) ஒருவனிடத்து, உண்டாயின்-உண்டானால், ஆற்றும்துணை
யும் - (ஒருவன்) பொறுக்குமட்டும், பொறுக்க-பொறுக்கக்க
டவன், பொருள்ஆயின்-பொறுக்கானால், தூற்றே- (உவ
னடந் கெட்டநடக்கையை) பலரறியச்சொல்லாமலே, தூர
விடல் (நுட்பை) தூரவிடக்கடவன்—௭-று.

தேற்றஒழுக்கம் என்பதில் தேற்றஎன்பது பிறவினைக்கும்
தன்வினைக்கும் பொதுவாதலால்-அவன்தெரியாமற்செய்த ஒ
ழுக்கமெனவும் பொருளுரைத்துக்கொள்க. இருவழியும் பெ
யரொச்ச ஈறுதொகுத்தல். நடக்கால்-நடு-பகுதி, ௨-சாரியை,
க்-சந்தி, கால்-எதிர்காலவினையெச்சவிசுதி, பகுதி ஒற்று இர
ட்டியது விரித்தல்விகாரம், உகரக்கேடுசந்தி. ஏ-பிரிநிலை. வி
டல்-வியங்கோள்வினைமுற்று. உம்மை-முற்று.

(295.) இன்னு செயினு மினிய வொழிகென்று
தன்னையே தானேவி னல்லது-துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட
விலங்கிற்கும் விள்ள லரிது.

(இ-ள்.) கானகம்-காட்டைச்சார்ந்த, நாட-நாட்டையுடை
யானே, விள்ளல்-கூடிப்பிரிதல், விலங்கிற்கும்-மிருகங்களுக்கு
ம், அரிது-அரிதாகும், (ஆதலால்) இன்னுசெயினும்- (சிறேக
ர்) துன்பந்தருஞ்செய்கைகளைச் செய்தாலும், இனிய- (நாம்
முன்செய்த தீவினைப்பயன்கள் அவர்வழியாகவந்தன ஆத
லால்) இனிமையுடையன, ஒழிகஎன்று- (அவர்செய்தனவென்
று எண்ணுவதை) ஒழியக்கடவாயென்று, தன்னையே- (முன்
அத்தீவினையைச்செய்த) தன்னையே, தான்நோவின் அல்லது,
தான்நொந்து கொள்வதல்லாமல், துன்னி-நெருங்கி, கலந்
தாரை-கலந்தசிறேகரை, கைவிடுதல்-சிறேகமொழியா திருக்
கக்கடவாய்—௭-று.

இன்னு-சாரியவாகுபெயர். செய்யாமை பெரும்பான்மையாதலால் செயினும் என்ற உம்மை இழிவுசிறப்பு. விலங்கிற்குமென்பதிலுள்ள உம்மையும் இழிவுசிறப்பு. ஒழிக என்பதில்-அகராதுதொகுத்தல். தன்னை, தான்-இரண்டும் முன்னிலையில் படர்க்கைவந்தவழுவமைதி. ஏ-பிரிநிலை. நோவின் - இன்சாரிபைவேண்டா வழி வந்தமையால் விரித்தல்விகாரம். நோவு முதனிலைதிரிந்து விசுதிபெற்ற தொழிற்பெயர். அல்லது-குறிப்புவினையெச்சம். கைவிடுதல்-ஏவலொருமை எதிர்மறைவினைமுற்று. கைவிடு-பகுதி. து-சாரியை, அல்-விசுதி, உகரக்கேடு-சந்தி.

(296.) இன்பம் பயந்தாங் கிழிவு தலைவரினும்
 இன்பத்தின் பக்க மிருந்தைக்க-இன்பம்
 ஒழியாமை கண்டாலு மோங்கருவி நாட
 பழியாகா வாறே தலை.

(இ-ள்.) ஒங்கு-உயர்ந்த, அருவி-அருவியையுடைய, நாட-மலைநாட்டையுடையானே, இன்பம்பயந்தாங்கு - இன்பங்கிடைத்தாற்போல, இழிவு-துன்பம், தலைவரினும்-கிடைத்தாலும், இன்பத்தின்பக்கம்-இன்பத்தின்பக்கத்தில், இருந்தைக்க-இருந்தாய்க்கு, (இருந்தனைக்கு) இன்பம்ஒழியாமைகண்டாலும்-இன்பம் ஒழியாதுவருதலைக்கண்டாலும், பழி ஆகா-பழிப்புண்டாகாத, ஆறே-வழியில்நின்றலே, தலை-சிறந்தது—எ-று.

பயந்தாங்கு-பயந்தால் ஆங்கு, பயந்தது ஆங்கு-எனப்பிரிக்க ஆங்கு உவமைப்பொருள்தருவதோ ரிடைச்சொல். முன்னுன்பம் என்றமையால் இழிவுஎன்பதற்குத் துன்பமெனப்பொருள் கூறப்பட்டது. இருந்தைக்க-நான்கனுருபேற்றுநின்ற முன்னிலையொருமை இறந்தகால வினையாலணையும்பெயர். இரு-பகுதி, த்-சந்தி, த்-இறந்தகாலஇடைநிலை, ஐ-விசுதி, சந்தியால்வந்ததகரம் நகரமானது மெலித்தல். இருந்தை - என்பது

நான் கனுருபேற்று இருந்தைக்கு-எனநின்று, நன்-பெயரியல்
கூக-ஆம்-சூத்திரத்தால் நான் கனுருபு அகரமாகத்திரிந்து இரு
ந்தைக்க என ஆயிற்று. இதனை-வியங்கோள்வினைமுற் றெனக்
கொள்வாருமுண்டு. உம்மைகளிரண்டில் முன்னதுஇழிவுசிற
ப்பு. பின்னது உயர்வுசிறப்பு. ஏ-பிரிநிலை. ஒழியாமை - எதிர்
மறைத் தொழிற்பெயர்.

(297) தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்கதன்னுடம்பின்
ஊன்கெடினு முண்ணூர்கைத் துண்ணற்க-வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினு முராயற்க
பொய்யோ டுடைமிடைந்த சொல்.

(இ-ள்.) தான்கெடினும்- (ஒருவன்) தான் கெடுவதாயிருப்
பினும், தக்கார்கேடு-பெரியோர்கெடுதலை, எண்ணற்க - எண்
னாதிருக்கக்கடவன், தன்உடம்பின்-தன்உடம்பிலுள்ள, ஊன்
கெடினும்-தசைகெடுவதாயிருப்பினும், உண்ணூர்-உண்ணத்த
காதவருடைய, கைத்து-பொருளை, உண்ணற்க-உண்ணாதிருக்
க்கடவன், வான்கவிந்த-ஆகாயத்தால் கவியப்பட்ட, வைய
கம்எல்லாம்-பூமியைஎல்லாம், பெறினும்-பெறுவதாயிருப்பி
னும், பொய்யோடு-பொய்யுடனே, இடைமிடைந்த-இடையே
கலந்த, சொல்-சொல்லை, உராயற்க-சொல்லாதிருக்கக்கட
வன்—எ-று.

தக்கார்கேடு-ஆறும்வேற்றுமைத் தொகைநிலைத்தொடரா
கக்கூறினும் பொருந்தும். தக்கார்-இறந்தகால வினையாலணை
யும்பெயர். உம்மைகள்மூன்றும் உயர்வுசிறப்பு. கைத்து இட
மடியாகப்பிறந்தபெயர். கைஅத்து-சாரியை அகரங்கெடப்பு
ணர்ந்த பெயராகக்கொள்ளின் கையில்என ஏழாவதுவிரிக்க. .
வான்கவிந்த-எழுவாய்த் தொகாநிலைத்தொடராகவுங் கொள்
எல்லாம். பொய்யோடு - இதில்ஒடுஉருபு மயக்கீப்புரூளில்
வந்தது. (மயக்கம் கலப்பு.)

நக - ஆம் - பாடம் - குறள்

(298) அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்த றலை.

(இ-ள்.) அகழ்வாரை-(தன்னைத்) தோண்டுவாரை, தாங்கு
ம்-(வீழாமல்) தாங்குகிற, நிலம்போல-நிலத்தைப்போல, தம்
மைஇகழ்வார் - தம்மை அவமதிப்பவரை, பொறுத்தல்தலை-
பொறுத்தல்தலைமையான அறமாம்—எ-று.

அகழ்வார், இகழ்வார்-எதிர்கால வினையாலணையும்பெயர்,
தாங்குநிலம்-வினைத்தொகை நிலைத்தொடராகவுங் கொள்ள
லாம்.

(299.) பொறுத்த விறப்பினை யென்று மதனை
மறத்த லதனினு நன்று.

(இ-ள்.) என்றும்-தண்டிப்பதற்குக்கூடியகாலத்திலும், இற
ப்பினை (பிறர்செய்த) மிகுதியாகியசெய்கையை, பொறுத்த
ல்-பொறுக்கக்கடவர், அதனை-அந்தமிகையை, மறத்தல்(மன
த்தில்வையாமல் அப்போதே) மறந்துவிடுதல், அதனினும்-
அப்பொறுமையினும், நன்று-நன்மையாகும்—எ-று.

பொறுத்தல்-வியங்கோள்வினைமுற்று. மறத்தல்-தொழிற்
பெயர். இறப்பு-தொழிற்பெயர்-அளவுகடந்துசெய்தல். அதா
வதுதிங்கு. முன்னுள்ளஉம்மை-முற்று. பின்னுள்ளஉம்மை-
உயர்வுசிறப்பு. எல்லைப்பொருட்டாகிய ஐந்தனுருபு - நன்றெ
ன்னுங் குறிப்புவினைமுற்றைக் கொண்டது.

(300.) ஒறுத்தாரை யொன்றாக வையாரோ வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

(இ-ள்.) ஒறுத்தாரை-(தமக்குத்திங்குசெய்தவனை) தண்டி
த்தவரை, ஒன்றுஆக-ஒருபொருளாக, வையார் (அறிவுடை

யோர்) மனத்தில்கொள்ளார், பொறுத்தாளை-(அத்திங்கை) பொறுத்தவரை, பொன்போல்-பொன்னைஒன்றில் மூடிவைப்பதுபோல், பொதிந்துவைப்பார்-(தம்மனத்துள்) பொதிந்துவைப்பார்—எ-று.

மனத்துள் பொதிந்துவைத்தலாவது, அவருடைய பெருங்குணத்தைப்பற்றி இடைவிடாமல் நினைத்தல். பொதிதல்-மூடிதல். ஒன்று - எண்ணலளவையாகுபெயர். ஏ-ஈற்றசை. போல-என்னுஞ் செயவெனெச்சத் தீறுதொகுத்தல்.

(301.)ஒறுத்தார்க் கொருநாளே யின்பம் பொறுத்தார்
பொன்றுந் துணையும் புகழ். [க்குப்

(இ-ள்.) ஒறுத்தார்க்கு-(தீங்குசெய்தவனை) வருத்தினவர்க்கு, ஒருநாளேஇன்பம் - அவ்வொருதினத்திலேயே இன்பமாம், பொறுத்தார்க்கு-(அத்திங்கை) பொறுத்தவர்க்கு, பொன்றுந் துணையும்-(உலகம்)அழியுமளவும்,புகழ்-புகழுளதாகும்-எ-று.

நாளே-என்பதில் பிரிநிலையேகாரந்தொகுத்தல். அச்சொல்லில் ஐ-சாரியை. உம்மை-முற்று.

302.)திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.

(இ-ள்.) திறன்அல்ல - (செய்யும்) வகைஅல்லாத கொடியவைகளை, தற்பிறர்-தன்னிடத்துப்பிறர், செய்யினும்-செய்தாலும், நோ-(அதனால்வரும்) துன்பத்திற்கு,நொந்து - (மனம்) நொந்து, அறன்அல்ல - தருமமல்லாத செய்கைகளை, செய்யாமை - (செய்தவர்க்கு) செய்யாதிருத்தல், நன்று-(ஒருவனுக்கு) நன்மையுள்ளது—எ-று.

திறன்அல்ல-அறன்அல்ல- எழுவாய்த்தொகாநிலைத்தொடர்கள். அல்வழிப்புணர்ச்சிப் பதினான்கின் மேற்பட்ட புணர்ச்சி என்பாரும் உண்டு. அல்ல-இரண்டும் குறிப்புவினையாலனை

யும் பெயர்கள். உம்மை-இழிவுசிறப்பு. நோ-முதனிலைதிரிந்த தொழிற்பெயர். நொந்து - நொ-பகுதி, த்-சந்தி, த்-இறந்த காலஇடைநிலை, சந்தித்தகரம் நகரமானது-மெலித்தல். செய்யாமை-எதிர்மறைத்தொழிற்பெயர்.

(303.) மிகுதியான் மிக்கவை செய்தாராத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.

(இ-ள்.) மிகுதியால்-கர்வத்தினால், மிக்கவை - தீயவைகளே, செய்தாரா-செய்தவரை, தாம்-தாங்கள், தம்-தம்முடைய, தகுதியால்-பொறுமையினால், வென்றுவிடல் - வென்று விடக்கடவர்கள்—எ-று.

மூன்றனுருபிரண்டும்-கருவிப்பொருள். மிக்கவை-ஈறு விகாரப்பட்ட இறந்தகாலவினையாலணையும்பெயர்.

நீதிநெறிவிளக்கம்.

(304) கொலையஞ்சார்பொய்நாணர்மானமுமோம்பார்
களவொன்றோவேனையவுஞ்செய்வார்-பழியொடு
பாவமிஃ தென்னார் பிறிதுமற் றென்செய்யார்
காமங் கதுவப்பட்டார்.

(இ-ள்.) காமம்-காமத்தினால், கதுவப்பட்டார்-பிடிக்கப்பட்டவர்கள், கொலைஅஞ்சார்-கொலைசெய்தலுக்கு அஞ்சார், பொய்நாணர்-பொய்பேசுதலுக்குக்கூசார், மானமும்-மானத்தையும், ஒம்பார்-காக்கார், களவுஒன்றோ-களவுஒன்றுதானோ, ஏனையவுஞ்செய்வார்-மற்ற பாதகங்களையுஞ்செய்வார், இஃது-இக்காமம், பழியொடு-பழியுடனே, பாவம் என்னார்-பாவத்துக்குக் காரணமென்றுநினையார், பிறிது என்செய்யார்-வேறேஎன்னசெய்யமாட்டார், காமம்-காமத்தினால், கதுவப்பட்டார்-பிடிக்கப்பட்டவர்கள்—எ-று.

கொலை-தொழிற்பெயர். கொல்-பகுதி, ஐ-தொழிற்பெயர் விசுதி. அஞ்சார்முதலிய வினைமுற்றுகள் வேறுபல அடுக்கிக் கதுவப்பட்டாரொன்றும் ஒருபெயரோடுமுடிந்தது. நன்-ச-சூ-கசுஅ. கதுவப்பட்டார்-இறந்தகாலச்செயப்பாட்டு வினையாலணையும்பெயர். களவொன்று - இருபெயரொட்டுப்பண்புத்தொகை. ஒன்று-எண்ணலளவையாகுபெயர். ஒ-வினா முன்னுள்ள உம்மை உயர்வுசிறப்பு. பின்னுள்ள உம்மை இறந்ததுதழீஇ யதனோடு முற்றுப்பொருளையுந் தந்தது. மற்ற பாதகங்கள் கொலையும், பொய்யும், களவும் ஒழிந்த குருநிந்தையும், கள்குடித்தலுமாம். மற்றுஅசை.

(305.) சிற்றின்பஞ் சின்னீர தாயினு மஃதுற்றார்
மற்றின்பம் யாவையுங் கைவிடுப-முற்றுந்தாம்
பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ
பாரின்பப் பாழ்ங்கும் பியில்.

(இ-ள்) சிதுஇன்பம்-சிற்றின்பமானது, சில்நீரதுஆயினும்-அற்பத்தன்மையுடையதானாலும், அஃது-அச்சிற்றின்பத்தை, உற்றார்-அடைந்தவர்கள், மற்றுஇன்பம்யாவையும் - வேறின்பங்களையெல்லாம், கைவிடுப-கைவிடுவார்கள், பேரின்பம்-பேரின்பமாகிய, மாக்கடல்-பெருங்கடலில், முற்றும்ஆடுவார்-முழுதும்ஆடுகிறவர்கள், பார்இன்பம்-உலகஇன்பமாகிய, பாழ்கும்பியில்-பாழ்நரகத்தில், வீழ்பவோ-வீழ்வார்களோ-எ-று.

சின்னீரது-பண்புத்தொகைநிலைத்தொடர். விரிந்தால்-சின்மையாகிய நீரதுஎனவிரியும். நீரது-பண்படியாகப்பிறந்த குறிப்புவினைமுற்று. மற்று-பிறிதென்னும்பொருளில்வந்த இடைச்சொல். உம்மைகள்முன்னுள் முன்னுது இழிவுசிறப்பு, மற்றுரண்டும் முற்று. ஒ-எதிர்மறை. பாழ்ங்கும்பி-பண்புத்தொகைநிலைத்தொடர்.

நாலடியார்.

(306.) தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ
உண்ணீர் களைந்தக்கா னுங்குகூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன்.

(இ-ள்) உள்நீர்-உள்ளிருக்கும்நீர், களைந்தக்கால்-நீக்கி விட்டால், நுங்கு-நுங்கை, சூன்றிட்டன்ன-தோண்டிவிட்டுத் தாற்போன்ற, கண்ணீர்மை-கண்ணினதுதன்மையை, கண்டு-அறிந்து, ஒழுகுவேன்-(துறவறத்தில்) நடப்பேன், (நடக்கும்நான்) கண்டில்-அறிவில்லாத, புல்மாக்கள்-சிறுதன்மையைபுடைய மனிதர்கள், (அக்கண்களை) தெள்நீர்-தெளிவாகிய நீரில்முனைத்த, குவளையென்று-குவளைமலொன்றும், பொரு-பொருகின்ற, (போர்செய்கின்ற)கயலென்று சேல்மீனென்றும், வேலென்று-வேலாயுதமென்றும், கவற்ற-(என்மனத்தை) கவலைப்படுத்த, விடுவெனோ-(என்ஊக்கத்தை)விடுவேனோ-எ-று.

குவளை-முதலாகுபெயர். முதலிலுள்ளகண்-உவமையாகுபெயர். மாந்தர், மக்கள், மாக்கள், நித்திய பகுவசனம். அதாவது பன்மையாகவே நிற்கும்பெயர்கள். கவற்ற-பிறவினைச் செய்வெனெச்சம். கவற்று-பகுதி, அ-விசுதி, உகரக்கேடு-சந்தி. கவல - தன்வினைச்செய்வெனெச்சம். ஒ-எதிர்மீலை. என்று-என்னும் இடைச்சொல்லைக்குவளை, கயல்-என்பவற்றோடுங்கூட்டுக. நன் - சு- சூ-கருஅ. சூன்றிட்டன்ன-சூன்றிட்டால்அன்ன, சூன்றிட்டதுஅன்ன-எனப்பிரிக்க.

(307.) முல்லைமுகைமுறுவன் முத்தென்றிவைபிதற்று
கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ [ம்
எல்லாரூங் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன்.

(இ-ள்) எல்லாரும்-யாவரும், காண - காணும்படி, புறங்காடு-சுகாட்டில், உதிர்ந்துஉக்க-சிந்திக்கிடந்த, பல்என்பு-பல்லாகியஎன்பை, கண்டு-பார்த்து, ஒழுக்குவேன் - (துறவறநெறியில்)நடப்பேன், முறுவல்-பற்களை, முல்லைமுகையென்று-முல்லையரும்பென்றும், முத்தென்று - முத்துகளென்றும், இவை-இவ்வடிவமைகளை, பிதற்றும் - விடாதுபேசுகின்ற, கல்லா-கற்றறிவில்லாத, புல்மாக்கள்-அற்பமனிதர்கள், கவற்ற-(என்னை)கவலைப்படுத்த, விடுவெனோ- (என் ஊக்கத்தை)விடுவேனோ—எ-று.

முறுவல்-பல்லுக்கும், நகைக்கும்பொது. இங்கே பல்லுக்காயிற்று. முல்லைமுகை-ஆரும்வேற்றுமைத் தொகைநிகைத்தொடர். பொருள்-உறுப்புத்தற்கிழமை. ஒ-எதிர்மறை. உம்மை முற்று. காட்டுப்புறம் என்பது புறங்காடென வந்தது இலக்கணப்போலி. உதிர்ந்துக்க - ஒருபொருட்பன்மொழி. நன்-ச-சூ-ககஅ. பல்லென்பு. இருபெயரொட்டுப் பண்புத்தொகைநிகைத்தொடர்.

(308.)பண்ட மறியார் படுசாந்துங் கோதையும்

கொண்டுபாராட்டுவார் கண்டிலர்கொல்-மண்டிப்பெடைச்சேவல்வன்கழுகுபேர்த்திட்டுக்குத்தும் முடைச்சாகா டச்சிற்றழி.

(இ-ள்) முடை-தீநாற்றமாகிய, சாகாடு (உடலாகிய)வண்டி, அச்சு-(உயிராகிய) அச்சாணி. இற்றுழி-(இற்றஉழி) முறிந்தவிடத்து, பெடைவன்கழுகு-பெடையாகியவலியகழுகும், சேவல்வன்கழுகு-சேவலாகிய வலியகழுகும், மண்டி-(அச்சாகாட்டை)நெருங்கி, பேர்த்திட்டு-மறித்து, (திருப்பி)குத்தும்-குத்தும், பண்டம் (இப்படிப்பட்ட)உடலாகியபொருளினதுதன்மையை, அறியார்-அறியாமல், படு-மிகுதியாகிய, சாந்தும்-சந்தனத்தையும், கோதையும்-மாலையையும், கொண்டு-பெற்று,

பாராட்டுவார் - கொண்டாடுவோர், கண்டிலர்கொல்-பார்த்திலர்போலும்—எ-று.

கண்டிலர் - இறந்தகாலஎதிமறைத்தெரிநிலை வினைமுற்று. காண்-பகுதி, ட்-இறந்தகாலஇடைநிலை, இல்-எதிர்மறைவிசுதி, பகுதிஆ-அவ்வானது குறுக்கல்விகாரம், அனைத்தும் ஒரு பகுதி, அர்-பலர்பால்விசுதி. கொல் ஐயப்பொருளது. இற்றுழி-பெயரொச்சத்தீறு தொகுத்தலாய்ப் புணர்ந்தபுணர்ச்சி.

(309) கழிந்தாரிடுதலைகண்டார்நெஞ்சுட்கக

குழிந்தாழ்ந்தகண்ணவாய்த்தோன்றி-ஒழிந்தாரை போற்றி நெறிநின்மி னிற்றிதன் பண்பென்று [ப் சாற்றுங்கொல் சாலச் சிரித்து.

(இ-ள்.) இடு-மண்ணில்புதைத்த, கழிந்தார்-இறந்தவர்களது, தலை-தலைகள், கண்டார்-(தம்மை) பார்த்தவர்களது, நெஞ்சுட்க-மனம்பயப்பட, குழிந்துஆழ்ந்த-மிகுதியும்ஆழ்ந்த, கண்ணஆய்-கண்களையுடையனவாகி, தோன்றி-காணப்பட்டி, ஒழிந்தாரை-(தமது நிலையினின்று) நீங்கினவருக்கு, போற்றி-(தீயவற்றைச் செய்யவொட்டாமல் உம்மை)பாதுகாத்து, நெறி-நன்னெறியில், நின்மின்-நில்லும், இதன்-இவ்வுடவினது, பண்பு-தன்மை, இற்றென்று-இத்தன்மையதென்று, சாலச்சிரித்து-மிகச்சிரித்து, சாற்றும்கொல் - சொல்வது போலும்—எ-று.

குழிந்தாழ்ந்த-ஒருபொருட்பன்மொழி. ஐ-உருபுமயக்கம். இற்று-இன்-என்னும் இடைச்சொ லடியாகப்பிறந்த ஒன்றன்பாற் குறிப்புவினைமுற்று. இச்செய்யுளில் பெயராதபொருள்களாகிய கழிந்தாரிடுதலைகளில் இயல்பாகிய குழிந்தாழ்தல் முதலிய தனிமைகளை ஒழித்து இக்கவி தாம்கருதிய வேறொன்றை ஏற்றிச்சொன்னமையால் பெயராத பொருட்டற்

குறிப்பேற்றம். சூ, பெயர்பொருளல் பொருளெனவிருபொருளினும், இயல்பின் விளைதிறனன்றி யயலொன்று, தான் குறித்தேற்றுதல்தற் குறிப்பேற்றம். கொல்-என்பது-அவ்வலந்தாரத்தில் புணர்த்துவதோரிடைச்சொல். “தொழுதகை மடந்தையர் சுடர்விளக்கெனப்-பழதறுமேனியைப் பார்க்கு மாசைகொல்- எழுதுசித்திரங்களு மிமைப்பிலாதவே” எனக் கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பநாடர் செய்யுளாலுமுணர்க.

ரு-ஆம் பாடம்-நீதிநெறிவிளக்கம்.

(310)தம்முடை யாற்றலு மானமுந் தோற்றுத்தம்
இன்னுயி ரோம்பினு மேடம்புக - பின்னர்ச்
சிறுவரை யாயினு மன்ற தமக்காங்
கிறுவரை யில்லை யெனின்.

(இ-ள்) தம்முடை-தம்முடைய, ஆற்றலும் - வலியையும், மானமும்-பெருமையையும், தோற்று-(தாமே)இழந்து, தம்-தமது, இன்னயிர்-இனிமையாகிய உயிரை, ஒம்பினும்-காத்தாலும், ஒம்புக-காக்கக்கடவர், பின்னர்-(அவ்வாறுகாத்த)பின்பு, சிறுவரைஆயினும்-கணப்பொழுதாயினும், தமக்கு-தமக்கு, ஆங்கு-அவ்வுயிர்வாழ்தலில், இறுவரை - முடியுங்காலம், மன்றஇல்லைஎனின்-இல்லையென்னுந் துணிவுஉண்டானால்—எ-று.

• தம்முடை-என்பதில்-உடையஎன்னும் ஆறும்வேற்றுமைச்சொல் லுருபின் அகரவீறு தொகுத்தல். தம்இன்னுயிர்-ஆறும்வேற்றுமைத்தொகைநிலைத்தொடர். பொருள்- ஒற்றுமை. உம்மை-நான்கனுள் முன்னுள்ள இரண்டும் எண். இடையிலுள்ளது எதிர்மறையோடு இழிவுசிறப்பு. ஈற்றிலுள்ளது இழிவுசிறப்பு. பின்னொன்னு மிடைச்சொல் காலத்தை உணர்த்திற்று. மன்ற-தேற்றப்பொருள்தரும் இடைச்சொல். ஆங்கு-முதனீண்ட சுட்டுப்பெயர்.

நாலடியார்.

(311) ஆவாநா மாக்க நசைஇ யறமறந்து

போவாநா மென்னாப் புலையெஞ்சே-ஓவாது
நின்றுஞற்றிவாழ்தி யெனினுநின் வாழ்நாள்கள்
சென்றன செய்வ துரை.

(இ-ள்) நாம்-நாம், போவாம்-இறப்போம், என்னு-என்று
கருதாத, புலையெஞ்சே-மனமே, அறம்-அற
த்தை, மறந்து-செய்யமறந்து, ஆக்கம்-செல்வத்தை, நசைஇ
விரும்பி, நாம் - நாம், ஆவாம் - (அச்செல்வத்தில்) பெருகு
வோம், ஓவாது-ஓழியாமல், நின்று (அப்பொருள்தேடும் நி
லையிலே நின்று, உஞற்றி-முயற்சிசெய்து, வாழ்திஎனினும்-
நீ வாழ்வாயானாலும், நின்வாழ்நாள்கள்-உன்னுடைய ஆயுள்
நாள்கள், சென்றன-கழிகின்றன, செய்வது-இனிச்செய்யும்
முயற்சியை, உரை-(எனக்கு சொல்லு—எ-று.

ஆவாம், போவாம்-உளப்பாட்டுத் தன்மைப்பன்மை எதிர்
காலவினைமுற்று. நசைஇ-நசை பகுதி, இ இறந்தகால வினை
யெச்ச விசுவகூடபுணர்ந்துகெட்டு, கெட்டபோது ஐகாரம் அள
பெழுந்தது. புணர்ந்துகெடுத்தல்-கடைக்குறை. அளபெடை-
நீட்டல்விகாரம். இது சொல்லிசையளபெடை. புலையெஞ்சு
ப்பெயர். புல்-பகுதி, ஐ-விசுவகூட. உம்மைஉயர்வுசிறப்பு. சென்
றன-விரைவுபற்றி நிகழ்காலம் இறந்தகாலமாய்வந்த காலவ்
முடிபகுதி. உரை-உரையாயென்னும் ஏவலொருமை வினைமு
ற்றின் ஆய்-விசுவகூடபுணர்ந்துகெட்டு நின்றது.

(312) இன்றுகொலன்றுகொலென்றுகொலென்னுது

பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் நீயவை யொல்லும் வகையால்
மருவுமின் மாண்டா ரறம்.

(இ-ள்) கூற்றம்-யமன்(வருதல்) இன்றுகொல்-இளமைக் காலத்திலோ, அன்றுகொல் - மூப்பின்காலத்திலோ, என்று கொல்-எக்காலத்திலோ, என்னுது - என்றுகருதாமல், பின்றையே-முதுகினிடத்தேயே, நின்றதென்று-நின்றானென்று, எண்ணி-நினைத்து, தீயவை-தீக்கருமங்களினின்றும், ஒருவுமின்-நீங்குங்கள், மாண்டார்-மாட்சிமைப் பட்டவராற்சொல்லப்பட்ட, அறம்-அறத்தை, ஒல்லும்வகையால் - கூடியவகையால், மருவுமின்-சேருங்கள்—எ-று.

அண்மைச்சுட்டுப்பெயராதலால் இன்று-இளமைக்காலத்தையும், சேய்மைச் சுட்டுப்பெயராதலால் அன்று - மூப்புக்காலத்தையும் உணர்த்தின. பின்றை-பின் - (இடைச்சொல்) பகுதி, து-ஒன்றன்பால்விகுதி, பகுதி விகுதியால் முடிந்தபின்று ஐகாரச் சாரியைபெற்றுப் பின்றைஎன நின்றது. ஏ-பிரிநிலை. கூற்றம்-பொருளா லுயர்திணையாயினும் சொல்லால் அஃறிணையாதலால் நின்றதென்றும் அஃறிணை வினையெண்டது.

(313) உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனும்
தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.

(இ-ள்) உறங்கும் துணையது - உறங்கிவிழும் (காலத்தின்) அளவினதாகிய, ஓர்ஆலம்வித்து-ஓராலம்விதை, ஈண்டி-முனைத்து, இறப்ப-மிகவும், நிழல்-நிழலை, பயந்தாங்கு - கொடுத்தாற்போல, தான்-கொடுக்கப்படும்பொருள், சிறிதுஆயினும்-சிறிதாயிருப்பினும், தக்கார்-நல்லோருடைய, கைப்பட்டக்கால்-கையிற்பட்டால், அறப்பயனும்-அவ்வறத்தின் பயனும், வான்சிறிதா-ஆகாயம்சிறிதாக, போர்த்துவிடும்-மூடிவிடும்-எ-று.

உறககும்-வலித்தல்விகாரம். துணையது - காலத்தின்மேல்
 நின்றது. பயந்தாங்கு என்பதில் தொழிற்பெயரீராவது, எதி
 ர்காலவினை யெச்சத்தீராவது தொகுத்தலெனக்கொள்க. பய
 ந்தது ஆங்கு, பயந்தால் ஆங்குஎன இருவகையாகப்பிரிக்க
 லாம். போர்த்துவிடுதல் அறப்பயனாதலாலும், ஆலம்வித்து
 உவமையாதலாலும், சிறிதாயின் என்னும் வினைக்குத்தான்
 என்பது எழுவாயாதலாலும் அது கொடுக்கப்படும் பொருளு
 க்காயிற்று. பயனும் என்றவும்மை இறந்ததுதழீஇ யதனோடு
 உயர்வுசிறப்பில் வந்தது. ஆயினும் என்றவும்மை இழிவுசு
 றப்பு. வான்சிறிதாப்போர்த்துவிடுமென்றது-இலக்கணை, பொ
 ருள்-மிகுதியாய் நிரம்புமென்பது. ஆ-என்பதில் ஈறுதொகுத்
 தல். ஆல்வித்துஎன்பது ஆலம்வித்தெனஇடையே அம்முச்சா
 ரியைபெற்றது. ஆதலால் ஆலவித்தென மகரங்கெடவில்லை.

(314) வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்
 வைகலும் வைகலை வைகுமென் நிற்புறுவர்
 வைகலும்வைகற்றம் வாழ்நாண்மேல்வைகுதல்
 வைகலை வைத்துணரா தார்.

(இ-ள்) வைகலும்-தினமும், வைகல்-நாட்கழிவை, தம்
 தமது, வாழ்நாள்மேல்-ஆயுளிலே, வைகுதல்வைத்து-தங்கு
 தலாகவைத்து, வைகலை-அந்நாட்கழிவை, உணராதார்-அநி
 யாதவர்கள், வைகலும்-தினமும், வைகல்- நாட்கழிவு-வரக்
 கண்டும்-வரப்பார்த்தும், அஃது-அவ்வரவை, உணரார்-அநி
 யாமல், வைகலும்-தினமும், வைகுமென்று-கழியுமென்று,
 வைகலை-நாட்கழிவை, இன்புறுவர்-களிப்பார்—எ று.

வைகல்என்னுஞ் சொல்லைச்சார்ந்துவந்த உம்மைகள் மூன்
 றும் முற்றது. மற்றஒன்று உயர்வுசிறப்பு. உணராதார் எதிர்
 மறை வினையாலணையும்பெயர். உணரார் எதிர்மறை வினைமு

ற்று வினையெச்சமாய்வந்தது. இச்செய்யுள் சொற்பொருட்
பின் வருநிலையணி.

(315) மான வருங்கல நீக்கி யிரவென்னும்

நன விளிவினால் வாழ்வேன்மன் - நனத்தால்
ஊட்டியக் கண்ணு முறுதிசேர்ந் திவ்வுடம்பு
நீட்டித்து நிற்கு மெனின்.

(இ-ள்) நனத்தால்-இழிவினால், ஊட்டியக்கண்ணும்-உண்
பித்தாலும், உறுதிசேர்ந்து-தளராமையைப்பெற்று, இவ்வுட
ம்பு-இத்தேகம், நீட்டித்து-(ஆயுளை) பெருகச்செய்து, நிற்கு
ம்எனின்-நிலைக்குமானால், மானம்-மானமாகிய, அருங்கலம்-
(பெறுதற்கு)அரிய ஆபரணத்தை, நீக்கி-ஒழித்து, இரவுஎன்
னும்-இரத்தலென்னும், நனம்-நனமாகிய, இளிவினால்-இழிவி
னால், வாழ்வேன்மன்-வாழ்வேன், உறுதிசேர்ந்து நீட்டித்து
நில்லாதாதலால் வாழேனாயினேன்--எ-று.

மன்-ஒழிபிசைப்பொருள்படநின்றது. நன்-சு, சூ. கருக
ஊட்டியக்கண்-எதிர்காலவினையெச்சம். ஊட்டு-பகுதி,இன்.
சாரியை, சாரியை நகரக்கேடு-கடைக்குறை, ய்-சந்தி,அ-
சாரியை, க்-சந்தி, கண்-விசுதி. உம்மை-உயர்வுசிறப்பு. நீட்
டித்து-இறந்தகாலப் பிறவினை வினையெச்சம். நீட்டி-பகுதி,
த்-சந்தி, த்-இறந்தகால இடைநிலை, உ-விசுதி. நீட்டு பகுதி
என்றால் இவ்வினையெச்சம் நீட்டி எனவரும்.

ருச-ஆம்பாடம்-குறள்.

(316) ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்கம்
உயிரினு மோம்பப் படும்.

(இ-ள்) ஒழுக்கம்-ஒழுக்கமானது, விழுப்பம்-சிறப்பை, தர்
லால் - தருதலால், ஒழுக்கம் - அவ்வொழுக்கம், உயிரினும்-
உயிரைப்பார்க்கிலும், ஒம்பப்படும் - பாதுகாக்கப்படும்-

பின்னுள்ள ஒழுக்கம் - சட்டுப்பொருட்டாய்வந்தது. உம்மை-உயர்வுசிறப்பு. விழுப்பம்-விழு-பகுதி, ப்-சந்தி, பம்-பண்புப்பெயர்விசுதி. விழுமு-பகுதியென்றால் அது அம்விசுதியேற்றபோது விழுமம் எனவரும்

(317) பரிந்தோம்பிக்காக்க வொழுக்கந்தெரிந்தோம்பி
தேரினு மஃதே துணை. [த்

(இ ள்) ஒழுக்கம்-ஒழுக்கத்தை, ஒம்பி- (ஒன்றினாலும் அழிவுபடாமல்) விரும்பி, பரிந்துகாக்க-வருந்தியுங் காக்கக்கடவன், தெரிந்து-(பல அறங்களையும்) ஆராய்ந்து, ஒம்பி- துணையாவது எதுவென்று மனத்தை) ஒருவழிப்படுத்தி, தேரினும்-தெளிந்தாலும், அஃதே-அவ்வொழுக்கமே, துணை-துணையாய் முடிவது (ஆதலால்)—எ-று.

உயர்வுசிறப்பும்மைவிகாரத்தால் தொக்கது. தேரினும் என்றவும்மையும் உயர்வுசிறப்பு. ஏ பிரிநிலை.

(318.) அழுக்கா றுடையான்க னுக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்க னுயர்வு.

(இ-ள்.) அழுக்காறு-பொருமையை, உடையான்கண் - உடையவனிடத்து, ஆக்கம்போன்று-செல்வம்இல்லாமையைப் போல, ஒழுக்கம்இலான்கண்-ஒழுக்கம் இல்லாதவனிடத்தும் உயர்வு-உயர்குலமாகுதல், இல்லை-இல்லையாம்—எ-று.

போன்று-செய்வெனச்சத்திரிபு. நன்-சு-சூ, கசுக-ஒருபுடைதழுவிவந்த இறந்ததுதழீஇயஎச்சவும்மை விகாரத்தால் தொக்கது.

(319.) நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
என்று மிடும்பை தரும். [கம்

(இ-ள்.) நல் ஒழுக்கம் - (ஒருவனுக்கு) நல்லொழுக்கமானது, நன்றிக்கு-அறத்துக்கு, வித்துஆகும்-காரணமாய் இன்

பந்தரும், தீயொழுக்கம்-தீயநடக்கையானது, என்றும்-இம்மைமறுமைகளிலும், இடும்பைதரும் - துன்பத்தைக்கொடுக்கும்—எ-று.

நன்றி-பண்புப்பெயர். அதுஇங்கே அறத்துக்காயிற்று. நல்-பகுதி-நி-விசுதி, லகரம்-நகரமானது-சந்தி, சந்திறகரம்-நகரமானது மெலித்தல். உம்மை-முற்று. கு-பொருட்டுப்பொருளது.

(320.) உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்
கல்லா ரறிவிலா தார்.

(இ-ள்) உலகத்தோடு-உயர்ந்தாருடனே, ஒட்ட-பொருந்த, ஒழுகல்-நடத்தலை, கல்லார்-கல்லாதவர், பலகற்றும்-பலநூல்களையுங் கற்றாராயினும், அறிவிலாதார் - அறிவில்லாதவராம்—எ-று.

முற்றும்மை - தொகுத்தல் - கற்றும்என்றவும்மை - உயர்வுசிறப்பு.

நீதிநெறிவிளக்கம்.

(321.) பகையின்று பல்லார் பழியெடுத் தோதி [ன்று
நகையொன்றே நன்பயனாக் கொள்வான்-பயமி
மெய்விதிர்ப்புக் காண்பான் கொடினுடைத்துக்
கைவிதிர்த் தஞ்சப் படும். [கொல்வான்போல்

(இ-ள்) பகையின்று-பகையில்லாமல், பல்லார்-பலருடைய, பழிஒடுத்துஒதி-பழியைஎடுத்துச்சொல்லி, நகையொன்றே-நகைத்தலொன்றையே, நல்பயனாக் - நன்மையாகியபயனாக, கொள்வான்-சுருதுகிறவன், பயம்இன்று-(வேறொரு) பயனில்லாமல், மெய்விதிர்ப்பு-(ஒருவனுடைய) உடலின்நடுக்குத்தை, காண்பான்-காணும்பொருட்டு, கொடினு-கொடிநிறை உடைத்து - உடைத்து, கொல்வான்போல் - வருத்துவோன்

போல, கைவிதிர்த்து - கைநடுங்கி, அஞ்சப்படும் - (பிறரால்) அஞ்சப்படுவான்—எ-று.

இன்று-இரண்டும் இன்றினன்னும் எதிர்மறைக்குறிப்பு வினையெச்சத்தின் ஈற்றிகரம் உகரமாய்த்திரிந்துவந்தன. பயம்-பயன்-மகரத்துக்கு நகரம்வந்தது மொழியிறுதிப்போலி. நகரம் அஃறிணைப்பெயரில் இருகுறிலையடுத்தமகரத்துக்கேவரும் ஏ-பிரிநிலை. கான்பான்-எதிர்காலவினையெச்சம். கான்-பகுதிபான்-விசுதி. அஞ்சப்படும் - செய்யுமென்னும் வாய்பாட்டுச் செயப்பாட்டு வினைமுற்று. விதிர்த்து என்னுஞ் சினைவினை-அஞ்சஎன்னும் முதல்வினையோடுமுடிந்தது. நன்-சு-கு, கசடு

நா ல டி ய ா ர்.

(322.) கடுக்கி யொருவன் கடுங்குறளை பேசி
மயக்கி விடினு மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தார்
விளக்கினு ளொண்சுடரோ போன்று.

(இ-ள்.) துளக்கம்இலாதவர்-(அறிவு) கலங்குதலில்லாதவர், ஒருவன்-ஒருவன், கடுங்குறளை-கடுமையாகியகோளை, பேசி-(தம்மிடத்து) சொல்லி, கடுக்கி-வெறுக்க, மயக்கிவிடினும் அறிவு) மயங்கச்செய்துவிட்டாலும், மனப்பிரிப்பு - மனத்தைப்பிரியச்செய்தல், ஒன்றுஇன்றி-சிந்திதும்இல்லாமல், விளக்கினுள்-விளக்கிலே, ஒன்சுடரோ-ஒள்ளியசுடராயே, போன்று-ஒத்து, தூயமனத்தார்-சுத்தமான மனமுடையவராயிருப்பர்—எ-று.

கடுக்கி-செய்வெனெச்சத்திரிப்பு. உம்மை-உயர்வுசிறப்பு. மனப்பிரிப்பு-செயப்படு பொருளின்கண்வந்த ஆரும்வேற்றுமைத் தொகைநிலைத்தொடர். ஒன்றுஎன்னும் பண்புசிறுமையை உணர்த்திற்று. விளக்கு-தானியாகுபெயர். ஏ-தேற்றம்

சுடரைப்போலுதலாவது சுடர்தன்னைச்சார்ந்த துரும்புமுத
லியவற்றை எரித்துத் தான் தூய்மையதர்க நின்றல்போலப்பி
றனொருவன் தன்நட்டான்மேற்சொல்லுங் குறளை மனத்தில்
வையாமல் தூய்மையனாகநின்றல். போன் றுஎன்னும் இறந்தகா
லவினையெச்சம் மனத்தாரொன்னுங் குறிப்புவினைகொண்டது.

(323.) கணமலை நன்னாட கண்ணின் றொருவர்
குண்ணையுங் கூற்ற கரிதால்-குணமுங்கக்
குற்ற முழைநின்று கூறுஞ் சிறியவர்கட்
கெற்றா லியன்றதோ நா.

(இ-ள்) கணம்-கூட்டமாகிய, மலை-மலையைச்சார்ந்த, நல்
நாட-நன்மையாகிய நாட்டையுடையானே, கண்ணின்று-எதி
ரோநின்று, ஒருவர்-ஒருவருடைய, குண்ணையும் - நற்குணமு
மே, கூற்றகு-(தம்மால்) சொல்லுதற்கு, அரிது-அருமையுள்
ளது, குணன் அழுங்க-(அவருடைய) நற்குணங்கெட, உழை
நின்று-புறத்திலேயிருந்து, குற்றம்-குற்றத்தை, கூறும்-சொ
ல்லுகின்ற, சிறியவர்கட்கு-கீழ்மக்களுக்கு, நா-நாக்கானது,
எற்றால்-எப்படிப்பட்டபொருளால், இயன்றதோ-செய்யப்ப
ட்டதோ—எ-று.

ஏ-பிரிநிலை, உம்மை-உயர்வுசிறப்பு, ஆல்-அசை. எற்று-இ
டைச்சொலடியாகப்பிறந்த குறிப்புவினையாலணையும்பெயர்.
எற்று-என்னுஞ்சொல்லின் பகுதியேவினாவால் ஐயப்பொரு
ளைத்தருதலால்-ஓ-இழிவுசிறப்புப்பொருளது.

பழமொழி.

(324.) பொல்லாது சொல்லி மறைந்தொழுகும் பேதைதன்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய்
மணலின் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலுந்தன் வாயாற் கெடும்.

(இ-ள்) நல்லாய்-நற்குணமுடையானே, மணலில்முழுதி-
மணலில் துழைந்து, மறைந்துகிடக்கும்-மறைந்துகிடக்கின்ற
துணலும்-தவளையும், தன்வாபால்-தன்ஒலியால்,கெடும் (பா-
ம்புக்ககப்பட்டு) நாசமாகும், (அதுபோல) பொல்லாதுசொ-
ல்லி-(புறத்திலே ஒருவர்மேல்) குற்றத்தைசொல்லி, மறைந்-
து-(கண்டவிடத்து அவர்க்கு இனியவனாகுதலில்) மறைந்து,
ஒழுகும்-நடக்கும், பேதை-அறிவில்லான், தன்சொல்லாலே
(பகைவராலல்லாமல்) தன்சொல்லினாலேயே, தன்னை-தன்-
னை, துயர்படுக்கும்-துன்பத்துக்கு உட்படுத்துவான்—எ-று.

பேதை-பண்பாகுபெயர். ஏ-பிரிநிலை. உம்மை-உயர்வுசிறப்-
பு. வாய்-கருவியாகுபெயர்.

நன்னெதி.

(325.) உண்டு குணமிங் கொருவர்க் கெனினுங்கீழ்
கொண்டு புகல்வதவர் குற்றமே-வண்டுமலர்ச்
சேக்கைவீரும்புங் செழும்பொழில்வாய் வேம்
காக்கை விரும்புங் கனி. [பன்றோ

(இ-ள்.) வண்டு-வண்டிகள்,மலர்-மலராகிய,சேக்கை-படுக்-
கையை, விரும்பும்-விரும்புபுன்ற,செழும்பொழில்வாய்-செ-
ழுமையாகியசோலையில்,காக்கை-காகம்; விரும்பும்கனி-விரு-
ம்புகிறபழம், வேம்புஅன்றோ-வேப்பங்கனியாம், (அதுபோ-
ல) இங்கு-இவ்வுலகத்தில், ஒருவர்க்கு-ஒருவருக்கு, குணம்-
நற்குணம், உண்டுஎனினும்-உண்டாயிருப்பினும், கீழ்-கீழ்மக-
ன், கொண்டு-எடுத்தது, புகல்வது-(தான்) சொல்வது,அவர்கு-
ற்றமே-அவருடையகுற்றமேஆம்—எ-று.

உம்மை-உயர்வுசிறப்பு. கீழ்-பண்பாகுபெயர், புகல்வது-
வினையாலணையும்பெயர். ஏ-பிரிநிலை. வேம்பு-முதலாகுபெயர்
ஒ-எதிர்மறை. மலர், கனி-இவ்விரண்டுசொல்லும்-வினைமுதற்-
பொருளுணர்த்தும் இகரவிசுதிபுணர்ந்து கெட்டுகின்றன.

இள-ஆம்-பாடம்-குறள்.

(326.) அறங்கூறு னல்ல செயினு மொருவன்
புறங்கூறு னென்ற லினிது.

(இ-ள்.) ஒருவன்-ஒருவன், அறம்கூறன்-அறமென்றுசொல்வதும் செய்யாமல், அல்லசெயினும் - பாவங்களைச்செய்தாலும், புறம்கூறன்என்றல்-(பிறனை) புறத்திலேஇகழ்ந்து பேசானென்று (உலகத்தோரால்) சொல்லப்படுதல், இனிது-நல்லது—எ-று.

கூறன் வினைமுற்று வினையெச்சமாய்வின்றது. உம்மை இழிவுசிறப்பு. என்றல்-இடைச்சொலடியாகப்பிறந்த தொழிற் பெயர்.

(327.) புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறு மாக்கந் தரும்.

(இ-ள்.) புறங்கூறி- பிறனை காணாதபோதுஇகழ்ந்துபேசி, பொய்த்து-(கண்டபோது அவனுக்குநல்லவனாக) பொய்அன்புகாட்டி, உயிர்வாழ்தலின்-' ஒருவன்) உயிர்வாழ்வதிலும், சாதல்-இறத்தல், அறம்-அறநூல்கள், சொல்லும்-சொல்லுகின்ற, ஆக்கம்-மறுமைப்பயனை, தரும்-கொடுக்கும்—எ-று.

பொய்த்து-பெயரடியாகப்பிறந்த இறந்தகாலவினையெச்சம். அறம்-காரியவாகுபெயர்.

(328.) கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்
முன்னின்று பின்னோக்காச் சொல். [லற்க

(இ-ள்.) கண்ணின்று-(ஒருவனுக்கு) எதிரோரின்று, கண்-தாட்சிணியம், அற-இல்லாமல், சொல்லினும்-சொன்னாலும், முன்னின்று-அவனுக்கு எதிரேஇல்லாமல், பின்-பின்வருங்குற்றத்தை, நோக்கா-ஆலோசியாத, சொல்-சொல்லை, சொல்லற்க-சொல்லாதிருக்கக்கடவர்—எ-று.

காலத்தை உணர்த்திநின்ற பின்என்பது தன்னிலேயிகழும் குற்றத்துக்காதலால் இடவாகுபெயர். சொல்லிலும்என்றது சொல்லுதல்கூடாதென்னும் பொருள்தருதலால் உம்மை எதிர்மறை. இன்று - இன்றிஎன்பதனீறு திரிந்துநின்றமையால் வருமொழிப்பகர மியலபாயிற்று. நன்-உயி-சூ-உந-அன்றி இன்றி என்வினையெஞ்சுகரம்-தொடர்பினுள் உகரமாய்வரின் இயல்பே.

(329.) அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ் புன்மையாற் காணப் படும். [சொல்லும்

(இ ள்.) அறம்-அறத்தை, சொல்லும்நெஞ்சத்தான்-சொல்லுகின்றமனத்தையுடையான், (மனத்திலுடையவனாகிச்சொல்லுவோன்) அன்மை-அல்லாதவனாதல், புறஞ்சொல்லும்-புறத்திலேயிகழும், புன்மையால்-(மனத்தினது) புன்மையினாலே, காணப்படும்-அறியப்படும்—ஏ-று.

அன்மை-குறிப்புத்தொழிற்பெயர். காணப்படும் - செயப்பாட்டுவினைமுற்று.

(330.) பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன் நெரிந்து கூறப் படும்.

(இ-ள்.) பிறன்-மற்றவனுடைய, பழி-பழியை, கூறுவான் (புறத்திலே) சொல்லுவோன், தன்பழியுள்ளும் - தன்பழிகளுள்ளும், திறன் (தான்) வருந்தும்வகையுடையபழிகள், நெரிந்து - ஆராயப்பட்டு, கூறப்படும் - (அவனால்) சொல்லப்படும்—ஏ-று.

திறன்-பண்பாகுபெயர். உம்மை-இறந்ததுதழீஇய ஷ்ச்ஷம்மை.

(331) ஏதிவார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பி தீதுண்டோ மன்னு முயிர்க்கு. [ள்

(இ-ள்.) ஏதிலார்-அயலாருடைய, குற்றம்போல் - குற்றத்தைக்காணுதல்போல, தம்குற்றம் - தமதுகுற்றத்தையும், காண்கிற்பின்-காணவில்லவரானால், மன்னும்உயிர்க்கு - (அவரது) நிலைபெறுமுயிர்க்கு, தீது-துன்பம், உண்டோ-உளதாகுமோ—எ-று.

இறந்ததுதழீஇய எச்சவும்மை தொகுத்தல். காண்கிற்பின் எதிர்காலவினையெச்சம். காண்-பகுதி, கில்-ஆற்றலுணர்த்தும் விசுதி, அனைத்தம்ஒருபகுதி, ப்-எழுத்துப்பேறு, இன்-விசுதி. ஒ-எதிர்மறை.

நாலடியார்.

(332.) இசையா வொருபொருளில்லென்றல் யார்க்கு வசையன்று வையத் தியற்கை-நசையமுங்க [ம் நின்றோடிப் பொய்த்த னிரைதொடஇ செய்ந்ந கொன்றூரிற் குற்ற முடைத்து. [ன்றி

(இ-ள்.) நிரைதொடஇ-முறையாக அணிந்த வனையையுடையானே, இசையா (கொடுப்பதற்கு) இசையாத, ஒருபொருள் ஒருபொருளை, இல்என்றல்-இல்லைஎன்று சொல்லுதல், யார்க்கும்-எவர்களுக்கும், வசையன்று - பழிப்பன்று, வையத்து உலகத்தில், இயற்கை-சபாவமாகும், (ஒத்ததாகும்) நசை-(தம்மைக்கேட்டோன்) விருப்பத்தாலே, அமுங்க - வருந்தும்படி, நின்ற- (தருவோமென்னுஞ்சொல்லில்) ஒழியாமல், ஓடி (நாள்கள்) கழிய, பொய்த்தல்-பொய்சொல்லுதல், செய்ந்நறி-(ஒருவர்) செய்த உபகாரத்தை, கொன்றூரின்-மறந்தவரைப்போல, குற்றம்உடைத்து-பாவமுடையதாகும்—எ-று.

சொல்லுவாருடைய குற்றத்தை அவர் சொல்லின் மேலேற்றிப்பொய்த்தல் குற்றமுடைத்து என்றார் ஆயினும் நின்றோடிப்பொய்ப்போர் குற்றமுடையொன்பது கருத்தாகக்கொள்க உம்மை-முற்று. ஓடி-செய்வெனச்சத்திரிபு. நிரைதொடஇ-வி

னைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. ஐந்த்
 னுருபு-ஒப்புப்பொருளது.

(333.) காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
 மேலாடு மீனிற் பலராவர்-ஏலா
 இடரொருவ ருற்றக்கா லீர்ங்குன்ற நாட
 தொடர் புடையே மென்பார் சிலர்.

(இ-ள்.) ஈர்ங்குன்றநாட-குளிர்ச்சியாகிய மலைநாட்டையு
 டையானே, ஒருவர் - ஒருவர், கால்ஆடுபோழ்தில்-முயற்சி
 யோடுதிரியங்காலத்தில், கழிகிளைஞர் - மிக்கஅன்புடையஉற
 வினர், வானத்துமேல்-ஆகாயத்தில், ஆடு-உலாவுகிற, மீனின்
 தாரகைகளிலும், பலர்ஆவர்-பலராயிருப்பர், ஏலா-ஏற்கவிரூ
 ம்பாத, இடர்-(வறுமையினது) துன்பத்தை, உற்றக்கால்-அ
 டைந்தால், தொடர்புடையேயம்-கேட்டோர்க்கு அவர்வா
 ற்றந்தகாலத்தில்) சிநேகமுடையவர்களாயிருந்தோம், என்பா
 ர்-என்பவர்கள், சிலர்-சிலராயிருப்பர்—எ-று.

ஆடுமீன் - வினைத்தொகைநிலைத்தொடர். ஆடுமீன் பெய
 ரொச்சத் தொகைநிலைத்தொடர். என இருவகையாயும் பிரித்
 துக்கொள்க. ஐந்த்நுருபு - எல்லைப்பொருளது. சிலர்-பண்
 படியாகப்பிறந்த குறிப்புவினைமுற்று.

(334.) நல்லாவின் கன்றாயி னாகும் விலைபெறாஉம்
 கல்லாரோ யாயினுஞ் செல்வர்வாய்ச் சொற்செல்லும்
 புல்லீரப் போழ்தி னுழவேபோன் மீதாடிச்
 செல்லாவா நல்கூர்ந்தார் சொல்,

(இ-ள்.) நல்ஆவின்-சாதிப்பசுவினது, கன்றுஆயின்-கன்றா
 னால், நாகும்-பெண்ணும், விலைபெறும்-நல்லவிலைபெறும், (அ
 துபோல) கல்லாரோஆயினும்-கற்காதவர்களேஆனாலும், செ
 ல்வர்வாய் - செல்வர்களுடைய வாயினிடத் துண்டாகும்,
 சொல் செல்லும்-சொற்கள் (யாவராலும்) ஏற்றுக்கொள்ளப்

படும், நல்கூர்ந்தார்சொல்-வறுமையடைந்தோருடையசொற்கள், புலநரப்போழ்தின் (நிலம், சிறிது ஈரமுள்ளகாலத்தில்த், உழவேபோல் (உழுபடை) உழுதல்போல, மீதுஆடி - மேலோடேசென்று, செல்லாஆம் - ஏற்றுக்கொள்ளப் படாஆம்—எ-று.

கன்றுஎன்னுஞ்சொல் கடமைமுதலியமிருகத்தின் பிள்ளைக்குமரபுபிறிவரும்பெயர். நிகண்டு. கடமைமான்றருமைபெற்றங்கவயம் ஒட்டகமேயானே. விடுபரிமகைகராமே மேவியகவரிகன்றும். இதுவாழை, மாமுதலியவற்றிற்கும் வாழைக்கன்று, மாங்கன்று எனவழங்கும். நாகு-எருமைமுதலியமிருகத்தின் பெண்ணுக்குவழங்கும். நிக-எருமையே மகையேபெற்றம் ஏற்ற நீர்ச்சாதிநாகாம். உம்மைகளிரண்டும்-இழிவுசிறப்பு. ஏ-இரண்டும் தேற்றம். அளபெடை. அலகுபெற்றும் பெறாதும் வந்த இன்னிசைஅளபெடை. உழவு-உழு-பகுதி, அ-சாரியை,வு-தொழிற்பெயர்விசுதி, உகரக்கேடு-சந்தி. இது ஒருமுயற்சியில் வருந்தலை உணர்த்தினால் உழ-பகுதி, வு-விசுதி. முக்காலங்களிலும் அது, உழுதான், உழுகின்றான், உழுவான் எனவும், இது உழந்தான், உழக்கின்றான், உழப்பான் எனவும்வரும்.

.(335.) இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினு மென்றும்
அடங்காதா ரென்று மடங்கார் - தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பா நயிர்காயம் பெய்தடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்.

(இ-ள்.) தடங்கண்ணாய் - விசாலமான கண்களையுடையானே,பேய்ச்சுரையின் காய்-பேய்ச்சுரைக்காய்கள், உப்பொடு-உப்புடனே, நெய்-நெய்யையும், பால்-பாலையும்,தயிர்-தயிரையும், காயம்-காயவர்க்கங்களையும், பெய்து-சேர்த்து, அடினும் சமைத்தாலும், கைப்புஅறா-கசத்தல்நீங்கா (அதுபோல) என்றும் அடங்காதார்-எந்நாளிலும் அடங்காதவர்கள், மெய்ஞ்

ஞானம்-மெய்ஞ்ஞான தூல்களை, இடம்பட-மிகுதியாக, கற்பி
னும்-கற்றாலும், என்றும்-எப்போதும், அடங்கார்-அடங்குத
லிலராவர்—எ-று.

மெய்ஞ்ஞானம் - காரியவாகுபெயர். கற்பின்-எதிர்காலவி
னையெச்சம்-கல்-பகுதி, ப்-விரித்தல்விகாரம், இன்-விகுதி, ல
கரம் நகரமானதுசந்தி. காய்-தொழிலடியாகப்பிறந்தபெயர்
இது வினைமுதற்பொருளுணர்த்தும் 'இகரவிகுதி' புணர்ந்து
கெட்டு நின்றது. உம்மைநான்கனுள் - முதலிலும் ஈற்றிலும்
நின்ற இரண்டும் உயர்வுசிறப்பு. இடையில்நின்ற இரண்டும்
முற்று.

(336.) ஆவே றுருவின வாயினு மாபயந்த
பால்வே றுருவின வல்லவாம்-பால்போல்
ஒருதன்மைத் தாகு மறநெறி யாபோல்
உருவு பலகொள லீங்கு.

(இ-ள்) ஆ-பசுக்கள், வேறுஉருவின ஆயினும்(ஒன்றையொ
ன்றுஒவ்வாத) வேறுருவை யுடையனவாயிருப்பினும், ஆ-அப்
பசுக்கள், பயந்த-கறந்த, பால்-பால்கள், வேறுஉருவின-வே
றுஉருவமுடையன, அல்லஆம்-அல்லனஆகும், ஈங்கு-இவ்வு
லகத்தில், அறநெறி-அறநெறியை உணர்த்தும் தூல்கள், பால்
போல்-பாலைப்போல், ஒருதன்மைத்துஆகும் - ஒருதன்மையு
டையன ஆகும், ஆபோல்-பசுக்களைப்போல, உருவுபலகொள
ல் - (பாஷைபெயர்முதலியவற்றால்) பலஉருவைக்கொள்ளு
தல் வேற்றுமையாம்—எ-று.

ஆ, பால் - பால்பகாவஃறினைப்பெயர், அறநெறி-காரியவா
குபெயர். இது சாதியொருமையாதலால் ஒரு தன்மைத்துள
ன்னும் ஒருமைவினைகொண்டது. அறநெறி உருவுபலகொள
லென்பதற்கு-அறநெறி இல்லறந் துறவறமெனப் பலஉருவு
கொள்நதல் வேற்றுமைஎன்னும்பொருந்தம். உம்மை-இழி
வுசிறப்பு, வேற்றுமைஎன்னுஞ்சொல் எஞ்சிநின்றது.

(357.) தாளுசெய்வினையல்லாற்றம்மொடுசெல்வதுமற்
றியாங்கணுந் தேரிற் பிறிதில்லை - ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த வுடம்பும்பயமின்றே
கூற்றங்கொண் டோடும் பொழுது.

(இ-ள்.) கூற்றம்-யமன், கொண்டு (உயிரை) பற்றி, ஓடும்
பொழுது - விரைந்துசெல்லும்பொழுது, ஆங்கு - கூடிவாழ்ந்
தகாலத்தில், தாம் தாங்கள், போற்றி - (உணவுமுதலியவற்றூ
ல்) பாதுகாத்து, புனைந்த - (ஆடையணிமுதலியவற்றூல்) அல
ங்கரித்தவைத்த, உடம்பும்-உடம்பினாலும், பயம்இன்று - (தம
க்கு) பயனிலது, யாங்கணும்-எல்லாநூல்களிலும், தேரின்-ஆ
ராயின், தம்மொடுசெல்வது-தம்முடன்செல்வது, தாம்செய்வி
னை அல்லால் - தாம்செய்தவினையல்லாமல், பிறிதுஇல்லை வே
று இல்லை—எ-று.

தேரின்-என்றமையால் யாங்கண்என்பதற்கு நூல்களென
ப் பொருள்சொல்லப்பட்டது. செல்வது - வினையாலணையும்
பெயர். முன்னுள்ளஉம்மை-முற்று. பின்னுள்ளஉம்மை-உயர்
வுசிறப்பு. மற்று, ஏ-அசை.

௫அ-ஆம் பாடம்-குறள்.

(338.) தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

(இ-ள்.) தன்னெஞ்சுஅறிவது-தன்மனம்அறிவதை, பொய்ய
ற்க-(பிறர்அறியவில்லையென்று) பொய்க்காம விருக்கக்கடவ
ன், பொய்த்தபின்-பொய்த்தால், தன்னெஞ்சே - (அதைஅறிந்
த) தனதுமனமே, தன்னைச்சுடும் - தன்னை அப்பாவப்பயனை
அடைவிக்கும்—எ-று.

தன்னெஞ்சு-ஆறும்வேற்றுமைத்தொகைநிலைத்தொடர். பொ
ருள் உறுப்புத்தற்கிழமை. நெஞ்சு-இடவாகுபெயர். அறிவது

எதிர்காலவினையாலணையும்பெயர். பொய்த்தபின்-எதிர்காலவினையெச்சம். பொய்-பகுதி, த்-சந்தி, து-அ-சாரியை, பின்.விசுதி, உகரக்கேடு - சந்தி. இதனை இறந்தகாலப் பெயரெச்சத்தொகாநிலைத்தொடரொன இரண்டுசொல்லாக்கினும் அமையம், பொய்த்தபின்பு-என்பதுபொருள். ஏ-பிரிநிலை:

(339.) உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலதத்தார்
உள்ளத்து ளெல்லா முளன்.

(இ-ள்.) உள்ளத்தால்-(ஒருவன்) தன்னுள்ளத்துக்கு, பொய்யாது-(ஏற்க) பொய்சொல்லாமல், ஒழுகின்-நடந்தால், உலகத்தார்-உயர்ந்தோருடைய, உள்ளத்துள்ளல்லாம்-உள்ளத்திலெல்லாம், உள்ள-உள்ளும்—ஏ-அ.

உள்ளத்தால் - உருடமயக்கம். உண்மைகூறுதலினது அருமையைப்பற்றி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனை யகீனப்பர் ஆதலால் உள்ளத்துள்ளெல்லாமுளன் என்றார்.

(640.) மனத்தொடு வாய்மை மொழியிற் தவத்தொடு
தானஞ்செய் வாரிற் றலை.

(இ-ள்.) மனத்தொடு (ஒருவன்) தன்மனத்தோடுபொருந்த வாய்மை-உண்மையை, மொழியின்-சொன்னால், தவத்தொடு தானம் - தவத்தோடுதானத்தை, செய்வாரின் - செய்பவரினும் தலை - சிறப்புடையான்—ஏ-அ.

ஒடு, ஒடு-உருபுகளிரண்டும் மகரவீற்றுப் பெயர்ச்சொற்களோடு புணரும்போது அத்துச்சாரியையும், அத்தொடுஇன் சாரியையும்பெற்றும், பெருதம்புணரும். முறையே உதாரணம் - மனத்தொடு, மனத்தோடு, மனத்தினோடு, மனத்தினோடு, மனமொடு, மனமோடுஎனவரும்.

(341.) டுறந்தாய்மை நீரா னமையு மகந்தாய்மை
வாய்மையாற் காணப் படும்.

(இ ள்.) புறம் (ஒருவனுக்கு) உடம்பு, தூய்மை-சுத்தமாகுந்தன்மை, நீரான்-நீரினாலே, அமையும்-உண்டாம், (அதுபோல) மனம்-மனம், தூய்மை-சுத்தமாகுந்தன்மை, வாய்மையால்-உண்மையினால், காணப்படும்-உண்டாம்—எ-று.

தூய்மைஇரண்டும் குறிப்புத் தொழிற்பெயராதலால் புறந்தூய்மை, அகந்தூய்மை, இரண்டும் எழுவாய்த் தொகாநிலைத்தொடரொனக்கொள்க. ஆறும்வேற்றுமைத் தொகைநிலைத்தொடரொனின் புறத்தூய்மை, அகத்தூய்மை எனவரும்.

(342) எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.

(இ-ள்.) எல்லாவிளக்கும்- (புறத்திருளைஒட்டுகிற) விளக்குகளெல்லாம், விளக்குஅல்ல-விளக்குஆகா, சான்றோர்க்கு- (தறவறத்தால்) அமைந்தோர்க்கு, பொய்யாவிளக்கே-பொய்க்காதவிளக்கே, விளக்கு-விளக்காவது—எ-று.

உம்மை-முற்று. ஏ-பிரிநிலை. நான்கனுருபு தகுதிப்பொருளது. விளக்கு-விளங்கு-பருதி, இ-வினைமுதற்பொருள்விசுதுபுணர்ந்துகெட்டுக்கெட்டபோதுமெல்லெழுத்து வல்லெழுத்தாதலாகிய விகாரம்பெற்ற தொழிலடியாகப் பிறந்தபெயர். அன்றி முதனிலை திரிந்ததொழிற்பெயராகக் கொண்டுதொழிலாகுபெயரென்றாயினும், பொருள்களை விளங்குதல்செய்தற்குக் காரணமாகிய சுடர்க்கு அதன்காரியமாகியவிளக்கு என்னும் தொழிற்பெயர் பெயராதலால் காரியவாகுபெயரென்றாயினுங்கொள்க. எல்லாவிளக்காவனசூரியன்-சந்திரன்-தீ.

(343) யாமெய்யாக் கண்டவற்று எல்லையெனைத்தொவாய்மையி னல்ல பிற. (ன்றும்)

(இ-ள்.) யாம்-நாம், மெய்யா - உண்மையுணர்த்தும் நூல்களாக, கண்டவற்றுள்- கண்ட நூல்களுள், எனைத்துஒன்றும்

யாதொருதன்மையாலும், வாய்மையின் - உண்மையினும், பிறநல்ல - வேறுநல்ல அறங்கள், இல்லை-இல்லை—எ-று.

மெய்யாக என்பது ஈறுதொகுத்தலாக மெய்யானெனின்றது. கண்ட பலவின்பாற்படர்க்கை இறந்தகால வினையாலணையும்பெயர். அகரவீற்றுப்பலவின்பாற் பெயர்ச்சொற்களெல்லாம் வேற்றுமையுருபு ஏற்கும்போது அற்றுச்சாரியை பெற்றேவரும். கண்டவற்றினுள் என இன்சாரியை யுடன்பெறுதலுமுண்டு. உம்மை முற்று.

ருஊ-ஆம்பாடம்-குறள்.

(344) இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

(இ-ள்.) மருள்நீங்கி-மயக்கத்தினின்றூநீங்கி, மாசுஅறு-குற்றமற்ற, காட்சியவர்க்கு-மெய்யறிவுடையார்க்கு, இருள்நீங்கிபிறப்பினைநீக்கி, இன்பம்பயக்கும்-முத்தியைக்கொடுக்கும்.

முதலினுள்ளநீங்கி மெலித்தல்விகாரம். அல்லது இருள்நீங்குகளன்பொருள்கொள்ளின் செயவெனெச்சத்திரிபென்சு. இருள் நரபம். அதுதன்காரணமாகிய பிறப்புக்கானமையால்காரியவாகுபெயர். பின்னுள்ள நீங்கியென்னும் வினையெச்சம்காட்சியவரென்னும் வினைக்குறிப்புப்பெயரின் பகுதியைக்கொண்டது.

(345) ஐயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து.

(இ-ள்.) ஐயத்தின்நீங்கி சந்தேகத்தினின்றூநீங்கி, தெளிந்தார்க்கு உண்மையுணர்ந்தவர்க்கு, வையத்தின் - பூமியிலும், வானம்-முத்தியுலகம், நணியதுஉடைத்து - கிட்டியதைஉடையது--எ-று.

இழிவுசிறப்பும்மை விகாரத்தால்தொக்கது. நணியது இறந்தகாலத்தொழிற்பெயர்.

(346) எப்பொரு ளெத்தன்மைத் தாயினுமப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

(இ-ள்.) எப்பொருள்-யாதொருபொருள், எத்தன்மைத்து ஆயினும் - யாதொருதன்மையுடையதாய்த் தோன்றினாலும், அப்பொருள்-அப்பொருளில், மெய்ப்பொருள்-உண்மையாகிய யொருளை, காண்பது-கண்டறிவதே, அறிவு-மெய்யறிவு— உம்மை உயர்வுசிறப்பு, இழிவுசிறப்பு இரண்டுக்கும் பொது. பிரிநிலைகாரம்தொகுத்தல்.

(347) சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.

(இ-ள்.) சென்றஇடத்தால் (மனத்தைஅது) சென்றபுலனிடத்தில், செலவிடா-செல்லவிடாமல், தீதுஒரீஇ-கெட்டபுலனினின்றுநீக்கி, நன்றின்பால்-நல்லபுலனிடத்தில், உய்ப்பது செலுத்துவது, அறிவு-அறிவாம்—எ-று.

ஆல்உருபுஉருபுமயக்கம். விடா வினையெச்சவீறுதொகுத்தல். ஒரீஇ-ஒரு பகுதி, இ இறந்தகாலவினையெச்சவிகுதி பெற்று, ஒரிஎனநின்றது இகரம் ஈகாரமாய் அளபெடுத்தல் நீட்டல் விகாரம். இதுசொல்லிசையளபெடை, நன்றுபண்படியாகப் பிறந்தபெயர்.

(348) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொ
மெய்ப்பொருள் காண்ப தறிவு. [ருள்

(இ-ள்) எப்பொருள்- யாதொருபொருளை, யார்யார்வாய் யாவர்யாவருடையவாயினால், கேட்பினும் (சொல்ல) கேட்டாலும், அப்பொருள் - அப்பொருளினது, மெய்ப்பொருள் உண்மையாகியபயனை, காண்பது-காணவல்லது, அறிவு-அறிவாம்—எ-று.

யாவொன்பதன் மருஉஆகியயார் என்னும்சொல்லின் அடுக்குப்பன்மைப்பொருளில்வந்தது. உம்மை உயர்வுசிறப்பு-இ

ழிவுசிறப்பென்னும் இரண்டனுக்கும்பொது. காண்பது வினையாலணையும்பெயர்.

௬௦ - ஆம் பாடம்.

(349) எண்பொருள் வாகச் செலச்சொல்லித்தான்பிற
நுண்பொருள் காண்ப தறிவு. (ர்வாய்)

(இ-ள்.) தான்எண்பொருளஆக தான் (கேட்பேர்க்கு) எளியபொருளுள்ளசொற்களாக, செலச்சொல்லி-மனங்கொள்ளச்சொல்லி, பிறர்வாய் பிறரிடத்து, நுண்பொருள்-(கேட்குஞ்சொற்களினது) நுட்பமாகியபொருளை, காண்பது, காணவல்லது, அறிவு-அறிவாம்—எ-று.

எள் என்னும் பண்படி வருமொழிமுதல் வல்லினமாதலால் மெலிமுன்திரிதல்போலத் திரிந்தது. பொருள்காண்பது இரண்டாம்வேற்றுமைத் தொகைநிலைத்தொடராதலாலும் - நிலைமொழி அஃறிணைச்சொல்லாதலாலும், ளகரம், நன் சு, எ0 சூத்திரத்தின்படி திரியாது, அரு. சூத்திரத்தின்படி விகாரத்திலியல்பாயிற்று. இத்தொகைநிலைத்தொடரில் உயர்திணைப்பெயர்களாயின் அவற்றினீறாவது வருமொழிமுதல் வல்லினமாவது விகாரப்பட்டேவரும்.

(350) எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.

(இ-ள்) உலகம் உலகமானது, எவ்வது-எவ்வழியால் - உறைவது-நடப்பதுஆயிற்று, உலகத்தோடு - அவ்வுலகத்தோடு அவ்வது-அவ்வழியால், உறைவது நடப்பது, அறிவு அறிவாம்

உலகமென்றது உயர்ந்தோரை. அது இடவாகுபெயர். எவ்வது வினாப்பெயர். எ புகுதி. வ் சந்தி, தன்னொற்றிரட்டலாகிய வ் சந்தி, அ-அசாரியை, து ஒன்றன்பால்விசுதி. அவ்வது என்றும் சுட்டுப்பெயரையும் அவ்வாறேபிரிக்க.

(351) அறிவு டையா ராவ தறிவா ரறிவிலார்
அஃதறி கல்லர் தவர்.

(இ-ள்) அறிவுடையார் அறிவுடையாராவார், ஆவது-வரக்
கடவதை, அறிவார் முன்அறியவல்லவர், அறிவிலார்-அறிவி
லாராவார், அஃது-அதை, அறிகல்லாதவர்-அறியவலியில்லார்.

ஆவது எதிர்கால வினையாலணையும்பெயர். அறிகல்லாதவ
ர் ஈறுதிரிந்த எதிர்மறைவினையாலணையும்பெயர். அறி-பகுதி,
கு-சாரியை, அல் - எதிர்மறைவிசுதி, அனைத்துமொருபகுதி,
ஆ-சாரிபை, த்-விரித்தல்விகாரம், அசாரியை, வ்-சந்தி, அர்-ப
ல்பால்விசுதி.

(351.) அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்.

(இ-ள்.) அஞ்சுவது-அஞ்சப்படுவதை, அஞ்சாமை-அஞ்சா
திரத்தல், பேதைமை-அறிவில்லாமைபாம், அஞ்சுவது-அந்த
அஞ்சப்படுவதை, அஞ்சல்-அஞ்சுதல், அறிவார்-அறிவுடையா
ரது, தொழில்-தொழிலாம்—எ-று.

அஞ்சுவதிரண்டும் எதிர்காலவினையாலணையும்பெயர். அஞ்
சாமை-எதிர்மறைத்தொழிற்பெயர்.

(353.) அறிவுடையா றெல்லா முடையா ரறிவிலார்
என்னுடைய றோனு மிலர்.

(இ-ள்.) அறிவுடையார் - அறிவையுடையார், எல்லாம்உ
டையார்-எல்லாவற்றையும் உடையாராவார், அறிவுஇலார் - அ
றிவுஇல்லாதவர், என்உடையோனும்-எதைஉடையராயினும்,
இலர் - (ஒன்றும்) இலராவார்—எ-று.

உம்மை-உயர்வுசிறப்பு. அறிவிலார்-எழுவாய்த்தொகாநிலை
த்தொடர். திணைவழுவமைதி - நன்-சு-கு, கஅசு. அறிவையி

லாரொன விரிக்கவுங்கூடுமாதலால் இரண்டாம்வேற்றுமைத் தொகைநிலைத்தொடரொணினும் பொருந்தும்.

(354.) சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாம்

சொல்லிய வண்ணஞ் செயல்.

(இ-ள்.) சொல்லுதல் - (நாம் இத்தொழிலைச்செய்வோமென்று ஒழுங்குபட) சொல்லுதல், யார்க்கும்-யாவர்க்கும், எளிய-எளியவாகும், சொல்லியவண்ணம்-சொல்லியபடி, செயல்-செய்தல், அரியஆம்-அருமைபுள்ளனவாகும்—எ-று.

சொல்லுதல், செயல்-இரண்டும் பால்பகாவஃறிணைப்பெயர்கள்- நன்-பொது-சூ-அ-பொதுப்பெயர்வினைகளின் பொதுமைநீக்கும் மேல்வருஞ்சிறப்புப் பெயர்வினைதாமே-என்னுஞ் சூத்திரப்படி, எளிய-அரியஎன்னும் பலவின்பாற் குறிப்புவினைமுற்றுகளாகிய சிறப்புவினைகளால் பொதுமைநீங்கிப் பலவின்பாற்பெயராய் நின்றன. உம்மை முற்று.

ஸ்ரீ

ஸ்ரீமத்பராங்குசாயநம:

இலக்கணங்கூறுமுறை.

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமு மாங்கே தரும்.

நடுவின்றி, அஃறிணை ஒன்றன்பாற்படர்க்கைப் பண்புப் பெயர்ச்சொல். அல்வழிப்புணர்ச்சி எழுவாய்த் தொகாநிலைத்தொடராய் இன்றிஎன்னும் குறிப்புவினைகொண்டது. நிலைமொழி யீறுகெட்டது விகாரச்சந்தி.

இன்றிநன்பொருள், (இக்குறிப்புவினையெச்சம் நடுவுளன்பதன் வினையாதலால்) அஃறிணை யொன்றன்பாற் படர்க்கைச்செயப்படு பொருள்குன்றிய குறிப்பு எதிர்மறை வினையெச்சவினைச்சொல். அல்வழிப்புணர்ச்சி வினையெச்சத்தொ

காநிலைத்தொடராய் வெஃகினென்னும் வினையொடுமுடிந்தது. நிலைமொழியீறும் வருமொழிமுதலும் விகாரப்படாமல்நின்றது இயல்புச்சந்தி. நன்பொருள்என்பது இடைப்பிறவரலாய் வருமொழியாய்நின்று புணர்ந்தமையால் இது புணர்ச்சியில்வழிப்புணர்ச்சி.

நன்பொருள், அஃறிணைஒன்றன்பாற் படர்க்கைப் பண்புப்பெயர்ச்சொல். அல்வழிப்புணர்ச்சிப் பண்புத் தொகைநிலைத்தொடராய்ப் பொருளென்னும் பெயரோடுமுடிந்தது. நிலைமொழியீறு கெட்டதும்லகரந் திரிந்ததும் விகாரச்சந்தி.

பொருள்வெஃகின், அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கைப்பெயர்ச்சொல். அடையப்படுபொருளில்வந்த இரண்டாம்வேற்றுமைத் தொகைநிலைத்தொடராய் வருமொழியோடுபுணர்ந்தது. நிலைமொழியீறும், வருமொழிமுதலும் விகாரமின்றிநின்றது இயல்புச்சந்தி.

வெஃகிற்குடி, (இது ஒருவனுடையவினையாதலால்) உயர்திணை ஆண்பாற்படர்க்கைச் செயப்படுபொருள் குன்றுததன்வினை எதிர்காலஉடன்பாட்டு வினையெச்ச வினைச்சொல். அல்வழிப்புணர்ச்சி வினையெச்சத் தொகைநிலைத்தொடராய்ப் பொன்றி என்னும் வினையோடுமுடிந்தது. குடிஇடைப்பிறவரலாய்நின்று புணர்ந்தது புணர்ச்சியில் வழிப்புணர்ச்சி. நிலைமொழியீறுதிரிந்தது விகாரச்சந்தி.

குடிபொன்றி, அஃறிணை யொன்றன்பாற் படர்க்கைப்பெயர்ச்சொல். வேற்றுமைப்புணர்ச்சி அழித்தற்பொருளில்வந்த இரண்டாம்வேற்றுமைத் தொகைநிலைத் தொடராய்ப் பொன்றி என்னும் வினையோடுமுடிந்தது. வருமொழிமுதல்மிகாதது இயல்புச்சந்தி.

பொன்றிக்குற்றம் அஃறிணை ஒன்றன்பாற்படர்க்கைச் செயப்படுபொருள் குன்றியதன்வினை நிகழ்கால உடன்பாட்டு

வினையெச்ச. வினைச்சொல். அவ்வழிப்புணர்ச்சி வினையெச்சத் தொகாநிலைத்தொடராய்ச் சொல்லெச்சமாய்நின்ற செய்தென்னும் வினையோடுமுடிந்தது. இந்நிகழ்காலத்துக்குரிய வினையெச்சம் இங்கே காரியப்பொருட்டாய்நின்றலால் இறந்தகால முணர்த்திற்று. இது செயவெனெச்சத்திரிபு. வருமொழிமுதலிற் ககரந்தோன்றியது விகராச்சந்தி.

குற்றமும், (பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்தொன்றுவ திடைச்சொலாதலால்) இறந்ததுதழீஇய எச்சப்பொருள்தரும் இடைச்சொல். அவ்வழிப்புணர்ச்சி இடைச்சொற் றொகாநிலைத்தொடர். நிலைமொழி ஈறும்வருமொழிமுதலும் விகாரப்படாமல்நிற்பது இயல்புச்சந்தி.

குற்றமுமாங்கு, அஃநினை ஒன்றன்பாற் படர்க்கைப்பண்புப்பெயர்ச்சொல். வேற்றுமைப்புணர்ச்சி ஆக்கற்பொருளில்வந்த இரண்டாம்வேற்றுமைத் தொகைநிலைத்தொடராய்தரும்என்னும் வினையை அவாவிநிற்பினும் இடைப்பிறவாலாகிய வருமொழியோடு புணர்ச்சியில் வழிப்புணர்ச்சியாய்ப்புணர்ந்தது. நிலைமொழியீறும் வருமொழிமுதலும் விகாரப்படாமல்நிற்பது இயல்புச்சந்தி.

ஆங்கே, தேற்றப்பொருள்தரும் இடைச்சொல். அவ்வழிப்புணர்ச்சி இடைச்சொற் றொகாநிலைத்தொடர். நிலைமொழியீற்றுக்கரங்கெட்டது விகராச்சந்தி.

ஆங்கேதரும், அஃநினை ஒன்றன்பாற் படர்க்கைச்சுட்டுப் பெயர்ச்சொல். (இது உருபுஏற்காமல் ஏழாவத னிடப்பொருளிலேயே வருவதாகலின்) - வேற்றுமைப்புணர்ச்சி ஏழாம் வேற்றுமைத்தொடராய்த்தரும் என்னும் செய்யுமென் வாய்பாட்டுச் செயப்படுபொருள் குன்றாததன்வினை நிகழ்கால வினைமுற்றோடுமுடிந்தது. வருமொழிமுதல் மிகாமல்நின்றது இயல்புச்சந்தி. இடைச்சொல் தனித்தியலின்றிப் பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து ஒன்றுவதாதலால் - குற்றமு

ம்என்பதில் உம்மையையும், ஆங்கேஎன்பதில் ஏகாரத்தையு
ம்பிரித்துத் தனிநிலைமொழியாகவைத்து இலக்கணங்கூறும்
ல், குற்றமும்எனவும், ஆங்கே எனவும்வைத்து இலக்கணங்
கூறியது என்க.

ஸ்ரீ

ஹரிஓம் - நன்றாக - குருவாழ்க,

மு த ற் ப ர வ ி ய ற் . ச ரு க் க ம் .

பா - நான்குவகைப்படும்.

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பாஎன.

பாவிற்சூரியஉறுப்புகள் அறுவகைப்படும்.

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடைஎன.

எழுத்து இன்னதென்பதும், அதன்வகையும் எழுத்திலக்க
ணத்துள் கண்டுகொள்க.

அசை - எழுத்தால் ஆக்கப்படுவது.

அது இரண்டுவகைப்படும், நேரசை, நிராயசை என.

நேரசை, ஒருகுறிலாவது ஒரு நெடிலாவதுதனித்தும், ஒ
ற்றித்தும்வருவது.

உதாரணம், உ, ஊ, உண், ஊண்.

தனிக்குறில்மொழிமுதலில்விட்டிசைத்துரின்ரூல் நேரசை
யாகக்கொள்ளப்படும். உ-ம், வழங்கான் பொருள்காத் திரு
ப்பானேல் அஆ.

நிராயசை, குறில் இணைந்தாவது, குறில்இணைந்து ஒற்று
அடுத்தாவது, குறில் நெடில் இணைந்தாவது, குறில் நெடில் இ
ணைந்து ஒற்று அடுத்தாவதுவருவது.

உ-ம். நில, நிலம், நிலா, நிலாம்.

சீர்-அசைகளால் ஆக்கப்படுவது.

அது நான்குவகைப்படும்.

ஓரசைச்சீர், ஈரசைச்சீர், முவகைச்சீர், நாலசைச்சீர் என.

உ-ம். ஓரசைச்சீர் நேர் - நாள். நிரா - மலர். அசைச்சீர்
 னொனவும் பெயர்பெறும்.

ஈரசைச்சீர் நேர் - நேர், தேமா. நிரா - நேர், புளிமா. நி
 ரா-நிரா, கருவிளம். நேர்-நிரா, கூவிளம். இயற்சீரொனவு
 ம், ஆசிரியவுரிச்சீரொனவும் கூறப்படும்.

மூவசைச்சீர் இருவகைப்படும்.

நேர் இறுதிச்சீர், நிரா இறுதிச்சீர் என.

நேர் இறுதிச்சீர்.

நேர்	நேர்	நேர்	தேமாங்காய்	} வெண்சீரொனவும், காய்ச்சீரொனவும், வெண்பாவுரிச்சீரொ னவும் படும்.
நிரா	நேர்	நேர்	புளிமாங்காய்	
நிரா	நிரா	நேர்	கருவிளங்காய்	
நேர்	நிரா	நேர்	கூவிளங்காய்	

நிராயிறுதிச்சீர் - நேர் நேர் நிரா, தேமாங்கனிமுதலிய
 நான்கு. இவை வஞ்சியுரிச்சீர் னொனப்படும். இவ்வஞ்சியுரிச்சீ
 ரும், நேர் நேர் நேர் நேர் தேமாந்தண்பூமுதலிய பதினாறு
 நாலசைச்சீரும் வெண்பாவில்வரப்பெறா. ஆதலால் அவற்றை
 இங்கேகாட்டினோமில்லை.

தனை, நின்ற சீரின் ஈற்றசையும், வருஞ்சீரின் முதலசையும்
 தனையப்பட்டு நிற்பது.

அது எழுவகைப்படும்.

நேரொன்றாசிரியத்தனை, நிராயொன்றாசிரியத்தனை, இயற்
 சீர்வெண்டனை, வெண்சீர்வெண்டனை, கலித்தனை, ஒன்றிய வ
 ஞ்சித்தனை, ஒன்றாத வஞ்சித்தனை என.

இயற்சீர்வெண்டனை, வெண்சீர்வெண்டனை, இரண்டுமே வெ
 ண்பாவிற்றூரியன.

இயற்சீர்வெண்டனை, மாமுன்றிராயும், விளமுன்றேரும்
 வருவது.

(உ - ம்.)

இனையலென் னெஞ்சே யெழுதியாற் பூதூர்
 நிராநிரா நேர்நேர் நிராநிரா நேர்நேர்
 கருவிளம் தேமா கருவிளம் தேமா.

முனைவன் கழலை முயங்கு
 நிராநேர் நிராநேர் நிராநேர்
 புளிமா புளிமா பீறப்பு.

வேண்சீர் வெண்டளை-காய்முன்றேர்வருவது.

(உ - ம்.)

பேறிதனி னூங்கில்லைப் பேதைநெஞ்சே தண்பூதூர்
 நேர்நிராநேர் நேர்நேர்நேர் நேர்நிராநேர் நேர்நேர்நேர்
 கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்

வீறமுனி பூங்கழலை வேண்டு
 நேர்நிராநேர் நேர்நிராநேர் நேர்நேர்
 கூவிளங்காய் கூவிளங்காய் சாக்.

அடி - தளை அடுத்து நடப்பது.

அது-ஐந்துவகைப்படும்.

குறளடி, சிந்தடி, அளவடி, அல்லது ரேரடி, நெடிலடி, க
 ழிநெடிலடிஎன.

வேண்பாவிற்கு உரியன-சிந்தடியும், அளவடியுமே ஆம். மு
 ச்சீருடைத்தாய் வருவது சிந்தடி. நாற்சீருடைத்தாய்வருவ
 து அளவடிஎன்க. இவ்விரண்டடியும் மேலைச் செய்யுள்களி
 ற் காண்க.

தொடை-தொடுக்கப்படுவது.

அத்தொடை இருவகைப்படும்.

எதுகைத்தொடையும், மோனைத்தொடையு மென.

எதுகைத்தொடை, அடிகள் தோறும் முதலெழுத்து அள
 வொத்துநிற்க இரண்டாமெழுத்து ஒன்றி வருவதும், அதவே
 அன்றி மூன்றாமெழுத்துமுதலியன ஒன்றிவருவதும் ஆம்.

இரண்டாம் எழுத்தொன்றிவருவதற்கு, உ - ம். அகரமுதல வெழுத்தெல்லாமாதி-பகவன்முதற்றேயுலகு. முதலெழுத்தளவொத்தலாவது, அகஎன்பதற்கு ஏற்கப்பக எனவருதலன்றிப் பாகஎனவாராமை. ஐகார ஔகாரங்களாயின் அவ்வெழுத்துகளே அல்லாமல் குறிலும்வரலாம். உ-ம். கைத்தலத்தய்யத்துச் சொரிந்திட்டரிப்பரித்தாங்-கெய்த்துப்பொருள்செய்திடல். ஔகாரத்திற்கு வந்தவிடத்திற்காண்க.

மூன்றாமெழுத்து முதலியன ஒன்றிவருவதற்கு-உ-ம்.

கற்க கசடறக்கற்பவைகற்றபின் நிற்கவதற்குத்தக எனவும், எண்ணென்பவேளை வெழுதென்ப விவ்விரண்டும் கண்ணென்பவாமுமுயிர்க்கு எனவும்வருதல் கண்டுகொள்க. காட்டாதவற்றிற்கு இந்நூலில்வந்தவிடத்தில் கண்டுணர்க.

நான்கடியும் ஓரோதுகையாய்வரின் அச்செய்யுளை ஒருவிகற்பத்தால் வந்ததெனவும், முதலிரண்டடியும் ஓரோதுகையாயும், ஈற்றிரண்டடியும் ஓரோதுகையாயும்வரின் இருவிகற்பத்தால் வந்தனவெனவும் வழங்குவார்.

மோனைத்தொடை.

ஓரடியின்கணுள்ள முதற்சீரின் முதலெழுத்தோடு அவ்வடியின்மற்ற இரண்டு, மூன்று, நான்காஞ்சீர்களின் முதலெழுத்து ஒன்றிவருவது.

இரண்டாஞ்சீரின் முதலெழுத்து ஒன்றிவருவதற்கு, உ-ம். நிலமிசை நீடுவாழ்வார்.

மூன்றாஞ்சீரின் முதலெழுத்து ஒன்றிவருவதற்கு, உ-ம். மலர்மிசையேகினான் மாணடிசேர்ந்தார்.

நான்காஞ்சீரின் முதலெழுத்தொன்றி வருவதற்கு, உ-ம் யாதானுநர்ஊமா ஓராமலென்னொருவன். மற்றவற்றிற்கும் உதாரணம் வந்தவிடத்தில்காண்க.

மோனைக்குரிய எழுத்துகள்.

அ, ஆ, ஐ, ஔ. } இம்மூவகையில் ஒவ்வொழுத்தும்-தன்
இ, ஈ, ஏ, ஏ. } முன்தான் வருதலேயன்றி அவ்வவ்வகை
உ, ஊ, ஓ, ஔ. } யில்ஒன்றுக்குமற்றொன்று ஒன்றியும்வரும்

ச, த }
ந, ன } இவையும் அவ்வாரும்.
ம, வ }

க, ப, ய- { இம்மூன்றுக்கும் மோனையில் இனமாகவரு
ம் மெய்யெழுத்தில்லாமையால், ஒவ்வொன்
றும் தன்முன்தானேவரும். யகரமொன்றுக்
கும் உயிரில் இரண்டாவது வருக்களழுத்துக்
ளில் ஒன்று ஒன்றிவரும்.

வெண்பா-மேற்கூறிய தளைதவறாமல் முதலடி அளவடியா
யும், சுற்றடி சிந்தடியாயும் வந்து-காசு, பிறப்புஎன்னுங் குற்
றியலுகரமும், நாள், மலர்என்னும் அசைச்சீரும் ஆகிய வாய்
பாடுநான்கனுள் ஒன்றை சுற்றடியின் இறுதிச்சீராகப் பெற்று
முடிவது.

உ-ம். நிலமிசைநீடுவாழ் - வார் - நாளென்னும்வாய்பாடு
நற்றூடொழா - றொனின் - மலரென்னும்வாய்பாடு. மற்றஇர
ண்டுவாய்பாடும் மேற்காட்டிய இரண்டுசெய்யுளிலும் முறை
யேகாண்க. சிறுபான்மைமுற்றிய லுகரவாய்பாட்டாலும்மு
டியும். (உ-ம்.) சுற்றளைத்துறுமறிவு. இது பிறப்பினுளடங்கும்

வெண்பா ஐந்துவகைப்படும.

குறள்வெண்பா, சிந்தியல்வெண்பா, நேரிசைவெண்பா
இன்னிசைவெண்பா, பஃரெடைவெண்பாஎன.

இந்நூல் அறுபதாம்பாடல்வரையும் வருவன, குறள்வெண்
பா, நேரிசைவெண்பா, இன்னிசைவெண்பா மூன்றுமேயாத
லால் அவை இவையாமெனக் காட்டுகின்றும்.

குறள்வெண்பா, வெண்பா இன்னதெனமேலே பொதுவ
கையாற்கூறிய இலக்கணமுடைய செய்யுள்.

நேரிசைவெண்பா இருவகைப்படும்.

இருகுறணேரிசைவெண்பா, ஆசுடை நேரிசைவெண்பா என இருகுறணேரிசைவெண்பா, இரண்டு குறள்வெண்பாவாய் இடையில் முதற்குறள்வெண்பாவின் எதுகைக்கேற்ற தனிச் சொல்லால் இரண்டாம் அடிநிரம்பிச்செப்ப லோசைவழு வாமல் வருவது.

(உ - ம்.)

புலப்புலகையின் லீடிப்	பொருமுநிற்கு நெஞ்சே
நலத்துணைமற் நியாதுளதோ	நாடு - பலப்பலநீ
கொள்ளற்க வண்பூதூர்க்	கோதிலெதி ராசன்ருள்
விள்ளற்க செந்தமிழால்	வேய்.

ஆசுடை-நேரிசைவெண்பா முதற்குறட்பாவும், தனிச்சொல்லும் இடையில் வேறுபட்டுவிட்டிசைத்தால் அக்குறட்பாவினுறுதியில் ஓரசையபாவது, இரண்டசையயாவதுகூட்டி உச்சரிக்கப்படுவது.

ஓரசைகூட்டி உச்சரிக்கப்பட்ட ஆசுடை-நேரிசைவெண்பா கல்விகரையில் கற்பவார்நாள்சில-மெல்லநினைக்கிற்பிணிபல தெள்ளிதின். இது இரண்டாம் அடியி னீற்றில் பலஎன்னும் ஓரசை கூட்டப்பட்டது.

இரண்டசைகூட்டி உச்சரிக்கப்பட்ட ஆசுடை-நேரிசைவெண்பா - தோணியியக்குவான்றொல்லைவருணத்துக் - காணிற்கு டைப்பட்டானென்றிகழார் இதுமுதற்குட்பாவினுறுதியில், நிகழார்என இரண்டசைகூட்டி உச்சரிக்கப்பட்டது. இவ்வாசுடை-நேரிசை வெண்பாவை நேரிசைவெண்பாவெனப் பொதுப்பெயராற் கூறுதலைப்பெருவழக்கு.

இன்னிசைவெண்பா-முதன்முன்றடியும் அளவடியாய், இறுதியடி சிந்தடியாய்ச் செப்பலோசைவழுவாமல் ஒருவிகற்ப

த்தாலும் இரண்டு விகற்பத்தாலும் பலவிகற்பத்தாலும் வருவது.

ஒருவிகற்பத்தால் வருவதற்கு, உ-ம். அறிமினறனெறியஞ்சுமின்கூற்றம்-பொறுமின்பிறர்கடுஞ் சொல்போற்று மின்வஞ்சம்-வெறுமின்வனை தீயார்கேண்மையெஞ்ஞான்தும். பெறுமின்பெரியார்வாய்ச்சொல். மற்றவற்றிற் சூதாரணம்வந்த இடத்தில்காண்க.

நேரிசைவெண்பாவில் சிந்திதுவேறுபட்டு வருவதம் இன்னிசைவெண்பா வெண்பபும். இதற்கும் உதாரணம் அவ்வாறே.

செப்பலோசை மூன்றுவகைப்பபும்.

தூங்கிசைச்செப்பல், ஏந்திசைச்செப்பல், ஒழுக்கிசைச்செப்பல்என.

இயற்சீர்வெண்டளையால்வருவது தூங்கிசைச்செப்பல்.

(உ-ம்.) இளையலென்-என்னும்பாட்டு.

வெண்சீர்வெண்டளையால்வருவது ஏந்திசைச்செப்பல்.

(உ-ம்.) பேறிதனின் என்னும்பாட்டு

இவ்விரண்டுதளையும் விரவிவருவது ஒழுக்கிசைச்செப்பல்.

(உ-ம்.) புலப்பகையின் வீடிஎன்னும்பாட்டு.

சீருந்தளையுங் கெடவருமானால், குற்றியல்கரமும், குற்றியலுகரமும், உயிரளபெடையும் அலகுபெரு. ஐகாரக்குறுக்கம் மொழிமுதலில் ஒன்றமைமாத்திகையாயும், இடையிலும் கடையிலும் ஒருமாத்திகையாயும், ஒளகாரக்குறுக்கம் மொழிமுதலில் ஒன்றமைமாத்திகையாயும்வரும். இவ்வாறுகொள்ளாவிட்டால் சீருந்தளையும் சிதைபுமென்க.

மு ற் றி ற் று



ஸ்ரீ

ஸ்ரீவம்விஷ்ணுமயம்ஜகத்.

ராபின்ஸன்குருஸோ

அநுஞ்சொலகராதி.

சொல்லாற்றல் கெடும்வழிச்சொற்பிரிப்பின்றித்
 தொடர்மொழியாகவும், கெடாவழிச்சொற்பிரித்துத்
 தனிமொழியாகவும்வைத்துப் பெர்ருளெழுதப்பட்டது.
 ஆதலால் மாணுக்கர்கள் அஃதறிந்துமொழிக்குப்
 பொருள்நோக்கல்வேண்டும்.

(அ)

அகதி-திக்கற்றவன், மற்றொரு
 மையிலும்வரும்
 அகழ்தல்-தோண்டுதல்
 அகூடபாகை - வடபக்கமும்,
 தென்பக்கமும்உள்ள இ
 றோகை. ஒருபாகை-சூகூ
 மயில்
 அங்கை(அகம்கை)உள்ளங்
 கை.
 அசாத்தியம் - செய்யமுடி
 யாதது
 அச்சுறுத்தல்(அச்சுஉறுத்த
 ல்) பயப்படுத்தல்.
 அடாது-செய்யத்தகாதது
 அடாமை-அடுக்காமை
 அடுக்களை-மகடப்பள்ளி
 அணியப்பாய் (அணியம்பா
 ய்)படவின்பக்கத்துப்பாய்
 அண்டாகிருதி - முட்டையு
 ருவம்
 அதமம்-குறைந்தபட்சம்
 அஸ்திரம்-விடுபடை
 அநாதரகூடிகள்- திக்கற்றவ
 ர்களைக்காப்பவன்

அதுமிதி - அதுமானத்தால்
 உண்டாகும்அறிவு. அது
 மானமாவது புகையால்
 நெருப்பு உண் டெனத்
 தோன்றுங் காரியத்தால்
 காரணத்தைபுண்டெனல்
 அந்தம்-கடைசி
 அந்தரங்கம்-இரகசியம்
 அபசாரம்-குற்றம்
 அபரம்-பின் [படல்]
 அபரிமிதம்-அளவுக்குமேற்
 அபாயகரம்-அபாயத்தைஉ
 ண்டாக்கல்
 அபீஷ்டம்-விரும்பப் பட்டது
 அபூர்வம்-முன்னில்லாமை
 அமர்க்களம்- போர்செய்யு
 மிடம்
 அமார்-கப்பற்கயிறு. இது
 அமார்க்கயிறு என இரு
 பெயரொட்டுப் பண்புத்
 தொகையாகவும்வரும்
 அமைதி-கிடைத்தமட்டில்
 கவலையற்றிருத்தல்
 அயர்தல்-சோர்தல் [ன்மை]
 அரண்வளம்-காவலினதுந

அருத்தாபத்தி (அருத்தஆப
த்தி) ஒருவாக்கியப்பொரு
ளால் மற்றொருவாக்கியப்
பொருள்கிடைப்பது

அருள்புரிதல் - கிருபைசெய்தல்
அர்த்தசந்திராகிர்தி-பாதிச்
சந்திரவடிவு

அவகாசம்-ஒழிவு
அவமதி-அலட்சியம்
அளித்தல்-கொடுத்தல்
அளை (துவாரம்) குகை
அற்புதம்-ஆச்சரியம்

(ஆ)

ஆடங்கம்-தடை
ஆநந்தபரவசம் - தன்வசமி
ல்லாமல் ஆநந்தத்தின்வ
சமாதல்

ஆபத்பாந்தகன் - ஆபத்தைப்
போக்கப்பந்து ஆவோன்

ஆபதபாணிகள் - ஆபத்தை
க்கையில்பிடித்தவர்கள்

ஆராதாரித்தனம் - கெடுக்க
வேண்டுமென்கிறகுணம்

ஆதித்தன் - சூரியன்
ஆவசியகம் இல்லாமல்முடி

ஆவல்-விருப்பம் [யாதது
ஆவல்த்தல் (கொட்டாவிவி
டுதல்) வருந்துதல்

(இ)

இடித்துடைத்தல் - நெருக்கி
ச்சொல்லுதல்

இணக்கல் - இசையச்செய்தல்

இணங்குதல்-உடன்படல்

இணை-ஒப்பு
இதம்-நன்மை

இம்மை-இப்பிறப்பு
இருத்துதல்-இருக்கச்செய்தல்

இளைஞர்-வாலிபர்
இருத்தல் - பன்னிரண்டே
முக்காலேவீசம்பலம்

இறைவன்-கடவுள்
(ஈ)

ஈசன்-கடவுள்
ஈடுபாடுகள் - சிரமமும், து
ன்பமும்

(உ)

உசாவுதல்-கேட்டல்
உச்சவாசம்-சுவாசம் விடுதல்

உபகரணம்-துணைக் காரணம்
உத்திருஷ்டம்-சிலாக்கியம்

உத்திராக்ஷரோகை- வடபக்
கத்துடிரேகை

உபமாலுமி - கப்பலோட்டி
க்கு இரண்டாவான்

உபேட்சித்தல்-பிரியமில்லா
திருத்தல்

உபேகை பிரியமில்லாமை
உய்தல்-பிழைத்தல்

உரம்-பலம்
உரத்தல்-பலமாகுதல்

உரப்பித்தல்-பலப்படுத்தல்
உரு-கப்பல்

உருக்குலைதல்-உருவம் அழி
தல்

உருப்படுதல்-விர்த்தியாகுதல்
உருப்பட்டிருத்தல்-உதித்தி
ருதல்

உல்லாசம்-சந்தோஷம்
உலைதல்-அழிதல்

உவத்தல்-சந்தோஷித்தல்
உவந்தவர்கள் - இஷ்டமா
னவைகள்

உவர்நிலம்-உப்பானநிலம்
உவர்ப்பு-உப்பாயிருத்தல்

உள்ளங்குன்றல் - அதிரிய }
 ப்படல் }

உறவர் - சிநேகர்
 உன்மத்தன் - மயக்கம்பிடித் }
 தவன் }

உன்னதம் - உயரம்
 (உ)

ஊக்கம் - தைரியம்
 (ஊ)

எச்சரித்தல் - முன்னறிவித்தல்
 எட்டாக்கை - தூரம்
 (ஏ)

ஏகாங்கி - தனித்தவன், மற்ற }
 ஒருமையிலும்வரும் }

ஏகார்தம் - தனிமை
 ஏவல் - ஏவியதைச் செய் வேரார்
 (ஐ)

ஐயம் - சந்தேகம்
 (ஐ)

ஒப்பம் - சமம்
 ஒருதலைக்குந்தாலி - ஒருபுற }
 மகூர்வாயுள்ளகல்லுவெ }
 ட்டிங்கருவி }

ஒருபடி - ஒருவாறு
 (ஓ)

கடைப்பிடி - முடிவானகரு }
 த்து, உறுதி }

ஷ்டசாத்தியம் - வருத்தப் }
 ட்டிமுடிக்கக்கடியது }

கதி - ஸ்தல, நடை
 கமலம் - தாழ்நா
 (க)

கமுக்கி - பாக்கிமரத்தின் அடி
 கம்பத்துக்கொள - ஈல் (கம்ப)
 ற்றுக்கொள்ளல்) வர்பல்
 முதலான வைசில்லியா
 குல் }

கம்பாகம் - அமார்க்கயிறு
 க்ருஷணை - கவர்ச்சி

கர்னகரேம் - (கர்னகடோர)
 ம்)காதுக்குக்கொடுமை }

கரம் - கை
 கலை - ஓடுவிகலை

கவராசங்கள் - வட்டமாகக் }
 கோடுகிழிக்குங்க்ருவிகள் }

கவர்ச்சி - கிரகித்தல்
 கவலை - விசாரம்

கரக்கம்பம் - கையசைதல்
 கழுப்பற்றை புற்றக்கை (அ)
 தாவது) புல்லோடுகூடியம் }

ண்பை -
 களம் - கடலில்மிதப்புத்தரை
 (கா)

காதல் - விருப்பம்
 காரியாகாரியம் (காரியம்அ)
 சாரியம் (செய்யத்தருவ)
 து செய்யத்தகாதது }

காருணியம் - கிருபை
 காலகாணம் (காலஹாண)
 ம்) வீணில்பொழுதுபோ }
 க்கல் }

காலகேஷபம் - நாள்கழித்தல்
 காற்றுவாக்கு - காற்றுச்செ }
 ல்லும்வழி }

(கி)

கிளர்ச்சி - எழுச்சி
 கிளைகிளையாய்எழுதல் - இன }
 ம் இனமாகஎழுதல் }

(கி)

குடைதல் - தொளைத்தல்
 குவடு - சிகரம்
 குழை - தளிர்
 குளிதல் - புலிமுதலிடவை செ
 ய்யும்ஒலி

(கு)

குடைதல் - தொளைத்தல்
 குவடு - சிகரம்
 குழை - தளிர்
 குளிதல் - புலிமுதலிடவை செ
 ய்யும்ஒலி

குலம் - குலம்

(கூ)

கூடாதநட்பு-தகுதியில்லாத

(கே) [கிரேகம்]

கேண்மை-கிரேகம்

கேழ்வு-கப்பற்பிரயாணக்கூலி

(கை)

கைக்கோரணி-கையால்செ

[ய்யுஞ் சமிக் கை]

கைச்சித்திரம் - கைத்தேர்ச்சி

கைதுசெய்தல்-சிறைசெய்தல்

கைத்தீன் - வில்ங்குமுதலிய

வற்றிற்குக்கையால்கொ

டுக்கும் உணவு.

கைம்மரம்-பாய்ச்சமரம்

கைம்மாறு-பிரதியுபகாரம்

கைலாகு-கைகொடுத்தல்

(கொ)

கொட்டுமூட்டுகிறது-பீபாவி

[ன்பலகைகளை இணக்குதல்]

கொந்தளித்தல்- மும்முரங்

[கொள்ளுதல்.

(கோ)

கோடி-முனை

கோட்டில்வாழ்விலங்கு-ம]

[ரங்களில்வாழ்கிறமிருகம்]

கோரம்-பயம்

கோலாகலம் - சம்பிரமம்,

[பேரோசை]

(ச)

சகவாசம்-கூடவசித்தல்

சகாயர்-உதவிசெய்வோர்

சங்கற்பம்-தீர்மானம்

சங்காதம்-கூட்டம்

சஸ்திரம்-விடாதபடை

சந்ததி புத்திரன்முதலானோ

[ர், கால்வழி]

சந்துவாதம் - மூட்டில்உண்

[டாகும் வாய்ப்பிடிப்பு.]

சபலசித்தன்-தடுமாறுகிறம்

[னமுடையோன்.

சமயோசிதம்-(சமயம்உசித

ம்)சமயத்துக்குத்தக்கபடி

ஸ்மரணை-உணர்ச்சி.

சற்குணர் - நற்குணமுடை]

[யோர்]

சனசங்காத்தம் - மனுஷி]

[நேகம்]

(சா)

சாங்கோபாங்கம்-அங்கங்க

ளும், அவற்றின் அங்கங்க

ளும் அதாவது எல்லாம்]

சாதனங்கள்-கருவிகள்

சார்பு-உதவி

சாவதானம்-ஒழிவானகாலம்.

(சி)

சிந்தாயாத்திரை-சுகவாழ்வு.

சிப்பம்-சிறுகட்டு

சிரக்கம்பம்-தலையசைதல்

சினத்தல்-கோபித்தல்

(சீ)

சீமான்கள்-செல்வர்கள்

(சு)

சுகவளம் - சுகத்தின தூண்]

[மை-சுகமிகுதி

சுகவாசிக்குடிச் சதந்தரம்-

பூமிக்கு உரியவனாயிராம

ல் மிராசுதாரன் முதலா

னோர்ச்சு மேல்வாரங்

கொடுத்துக் குடிவாரம்

அருபவிக்கும் சதந்தரம்]

சுகானுகூலம்-சுகத்துக்குத்

தகுதியாகக்காரியப்படுதல்]

சுவரணை-உணர்ச்சி

(சூ)

சூரியகடிகாரம் - வெயிலின்
நிழலைக்கொண்டு நாழி
கை அறியுங்கருவி

சூறையாடல்-கொள்ளையிடல்

(செ)

செங்குத்து-நேருயரம்

செட்டு-வர்த்தகம்

(சே)

சேஷ்டித்தல்-காரியப்படுதல்,

சேரங்கை-உள்ளங்கையினு

[ள் அடங்குவது]

(சொ)

சொன்னயம்-(சொல்நயம்)

[சொல்லின துறன்மை]

(சோ)

சோழகக்கொண்டல் - தெ

[ன்கீழ்த்திசைக்காற்று]

சோழியப்பாரை - மண்ணை

[அள்ளுங்கருவி]

சோனாமாரி-விடாமழை

(சௌ)

சௌபாக்கியம்- நல்லபாக்

[கியம்]

(சூா)

சூானசிகாமணி - (சூானமு

டையோர்சிரத்தில் தரிக்

கும்மணி) சூானிகளில்சி

றந்தவன்

(சு)

சுகழி அகல்

திஞ்சம்-அடைக்கலம்

தட்டுதல்-குட்டுதல், தடுத்தல்,

ததும்பல்-நிறைதல்

தரம்-தகுதி

தற்காப்பு-தன்னைக்காத்துக்

[கொள்ளல்]

தனாஷ்டிகர்-பொருள்மிகு

[ந்தோர்]

(தா)

தாணித்தல்-கெட்டித்தல்

தாவுதல் - ஒன்றினின்று மற்ற

மென்றைப்பற்றுதல்

(தி)

திகைத்தல்-மனங்கலங்குதல்

திகை-திக்கு

திரணம்-துரும்பு

திரிபு-ஒன்றைமற்றொன்றாகக்

கருதுதல்

திசை-அலை

திசைகடல்-அலைகிறகடல்

திவலை-துளி

(தி)

திபகணம்-திவின் கூட்டம்

திபஸ்தம்பம்-கப்பற்காரருக்கு

இரவில் துறைதோன்றத் தீ

பம்பவைக்குங்கட்டம்

தீரம்-கரை, மனவலி

தீவிரகதி-விவாவானநடை

(து)

துக்கசாகரம் (துக்கசமுத்திர

ம்) பெருந்துக்கம்

துராகிர்தம்-மிகுதியுங்கெட்ட

செய்கை

துவஜம்-கொடி

(தே)

தேசாந்தரம்-(தேசம்அந்தரம்)

வேறுதேசம்

(தொ)

தொண்டன்-அடியான்

தொண்டு-அடிமை

(தோ)

தோழமை-சிரேகம்

தோழன்-சிரேகன்

(ந)

நங்கூரம்-கப்பலைஓடவொ

[ட்டாமல்நிறுத்துங்கருவி

நண்பன்-சிரேகன்

நயம்-நன்மை

நயவஞ்சனை - நன்மைகாட்

[டிவஞ்சித்தல்

(நா)

நாமதாரணம்-பெயரிடல்

நாவிகன்-கப்பற்காரன்

நானாவிதம்-பலவகை

நான்றுகொள்ளல்-கழுத்தி

ல்கயிறுமாட்டிக்கொண்

டுதொங்கல்

(நி)

நிபுணன்-தேர்ந்தவன்

நிச்சுவாசம் - சுவாசஒடுக்கம்

நிகழ்தல்-இருத்தல்

நிஷ்டை-கொடுமை

நியதி-முறை

நியாயவாதி - நீதி நூலில்வ

[ல்லோன்

நிரக்ஷரேகை - பூமிமத்தியயோ

கை

நிராக்கொம்பு- முறையாக

[அடிக்குங் கொம்புகள்

நிர்மரணுவியவனம் - மனித

[ரில்லாதகாடு

(நூ)

நூலினுஞ்செம்மை-சாஸ்தி

[ரத்திலும் நல்லது

(நெ)

நெகிழ்ச்சி-இளகல்

(ப)

பகர்தல்-சொல்லுதல்

பக்குவசாலிகள்-(பக்குவத்

தால்விளங்குவோர்கள்)

[பக்குவமானவர்கள்

பக்ஷணம்-உணவு

பங்கப்படுத்தல் - பின்னஞ்

[செய்தல்

பஞ்சாங்கம் - (பஞ்சம்அங்

கம்)ஐந்துஉறுப்பு.அவை

திதி,வாரம்,நட்சத்திரம்,

யோகம், கரணம். இங்

கேவாரம், தேதிகளைக்

குறிக்கும் கருவினைக்

கொள்க

பஞ்சாபிதல் - கண்ணிமழு

ங்கல்

படலம்-(கூட்டம்)மிகுதி

படைக்கலம்-ஆயுதம்

பட்சிசாலம்-பறவைக்கூட்

[டம்

பண்படாமை - பக்குவப்ப

[டாமை

பதாதி-காலாள்

பத்தல்-ஓர்பாத்திரம்

பமிலுதல்-பழகுதல்

பயிற்றுதல்-பழக்குதல்

பரிச்சேதம்-முற்றும்

பரிதல்-அன்பாகுதல்

பரிவுகூர்தல்-அன்புமிகுதல்

பருவம்-வயது

(பா)

பாடம்பண்ணுதல்-(படிதல்)

செய்தல்) படியப்பண்

ணல்

பாதகோசம் - காவிக்குப்

[போடும்உறை

பாரதூரயோசனை- ஆழ்ந்து }
 யோசிக்கும் பெருமை }
 யாகிய எண்ணம் }

பார்-பாறை
 பாவனை-தோற்றம்

(பி)

பிடிவாதம் - கொண்டகொ }
 [எகையை விடாமை }

பிணி-வியாதி
 பிரக்கினை-உணர்ச்சி

பிரசண்டமாருதம்-வேகமு }
 [ள்ளபெருங்காற்று }

பிரதாபம்-மகிமை, தோற்றம்

பிரதிபந்தம்-தடை [க்கிறது }
 பிரதிபாலிக்கிறது-பாதுகா }

பிரமாதம் (அசாக்கிருதை) }
 [வழக்கில் அபாயகரம் }

பிரமை-புத்திமயக்கம்
 பிரேதம்-பிணம்

(பி)

பீடை-துன்பம்

(பு) [தேசித்தல் }

புகட்டல்-(உண்பித்தல்)உப }
 புகலிடம்-அடைக்கலஇடம் }

புடைத்தல்-பருக்குதல்

புயல்-காற்றுமழை

புரட்சி-புரளுதல்

புலப்படல்-தோன்றுதல்

(பு)

பூகம்பம்-பூமிநடுங்குதல்

(பெ)

பெயர்ச்சுறுப்பெயர்த்து-மே }
 [லுமமேலும் }

பெருந்தகைமை-மேம்பாடு

(பே)

பேறு-இலாபம்

(பொ)

பொசிதல்-வடிதல்
 பொருத்தம்-சம்பந்தம்
 பொறிக்கப்படல்-தட்டப்ப }

[டல் }

பொறுத்தல்-நிற்குதல்

(ம)

மஞ்சம்-கட்டில்

மண்டலார்த்தம் - பாதிவட் }
 [டவடிவு }

மதலைவாக்கு-(குழந்தைபே }
 ச்சு) குழறிப்பேசும்பே }

[ச்சு }

மதி-புத்தி

மதியம்-நடு, மத்தியானம்

மதுரபானவர்க்கங்கள் - ம }
 [துரமானசாராய்வகைகள் }

மதுவிலக்கு - சாராய்குடித் }
 [தலைஒழித்தல் }

மறி-பெண்ணாடு

மனக்கரவு - மனத்தில்கொ }
 [ண்டவஞ்சனை }

மனோபாவனை - மனத்தால் }
 [கருதும் தோற்றம் }

(மா)

மாலை-சாயங்காலம்

(மி)

மிதப்பு- அறிகுறியாகக்கயி }
 ற்றூல்கட்டி கீரில்மிதக்க }

விடும்பொருள் }

மிதவை-தோணி

மிருகேந்திரன் - (மிருகம்இ)
 [ந்திரன்) சிங்கம் }

மிலேச்சர் - அநாசாரத்தி }
 [யோர் }

மினுங்குதல்-ஒளிசெய்தல்

(மீ)

மீகாமன்-கப்பலோட்டி

(மு)

முகடு-சிகரம்

முக்குளித்தல்-அமிழ்தல்

முட்டு-குறை

முட்டுப்படுகிறது-சங்கடப்

[படுகிறது]

முயற்சி-உத்தியோகம்

முற்றம் - வீட்டின்முன்னிடம்

(மூ)

மூச்செறிதல் - பெருமூச்சு

[விடுதல்]

மூதுரை-பழமொழி

மூர்க்கவெறி-கோபவெறி

மூர்ச்சித்தல்-அறிவுமயங்கி

[க்கிடத்தல்]

மூலசாதனம் - முதன்மை

[பாகியகருவி]

(மை)

மைந்தன்-புத்திரன்

(வ)

வருடல்-தடவல்

வரைதல் - கோடுகிழித்தல்,

[எழுதல்]

வரையறை-(அளவுகுறித்த

ல்) எல்லை

வளக்காற்று- பக்குவமான

[காற்று]

வளப்படல்-பக்குவமாகுதல்

வளார்-சிறியஇளங்கொம்பு

வற்புறுத்தல்-(தெளியச்செ

ய்தல்) மனத்தைஉறுதிப்ப

டுத்தல்

வனசரர்- (வனத்தில்சஞ்சு

[ரிப்பவர்] வேடர்

வனவாசிகள்- காட்டில்வா

[சஞ்செய்வோர்]

(வா)

வாக்குவசீகரம் - வாக்கால்

[வசியப்படுத்துகை]

வாடைக்கச்சான் - வடமே

[ல்காற்று]

வாணிகம்-வர்த்தகம்

(வி)

விசுவாசகாதகம் - நம்பிக்

கைவரப்பண்ணிச் செய்

யுங்கொலை

விட்டம்-குறுக்களவுவரி

விட்டார்த்தம்-(விட்டம்அர்

த்தம்) விட்டத்தின்பாதி

விபரீதம்-பேதம்

வியர்த்தம் - பயன் இல்லாமை

விரகு-உபாயம்

வீருத்ததசை- மூப்பின்நிலை

[மை]

விவசாயம்-பயிர்த்தொழில்

விவரித்தல்- வகுத்துச்சொ

[ல்லல்]

வெற்றுமி-தனியுமி

(வே)

வேந்தர்-அரசர்

வேனிற்காலம்-வசந்தகாலம்

(வை)

வையகம்-பூமி

முற்றிற்று.

TRANSLATION.

CHAPTER XXXI.

178. If a man departing from equity covet the property (of others) at that very time will his family be destroyed and guilt be incurred.

179. If those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained.

180. Those who desire the higher joy will not act unjustly through desire of the trifling joy (of this life).

181. The wise who have conquered their senses and are free from crime will not covet (the things of others), "saying we are destitute."

182. What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all.

183. Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory.

184. Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.

185. They are said to be free who are freed from desire ; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.

186. It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear ; for it has power to deceive (and destroy) him.

187. There is no sorrow to those who are without desire ; but where *that* is (sorrow) will incessantly come more and more.

188. Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed.

189. There are none who understand everything. Exult not, in the idea that your learning is universal. The rock will give way to the small chisel of the mason : it will not, Oh thou adorned with massive ornaments, yield to the blacksmith's hammer.

190. Contemplate those who are poorer than yourselves, and rejoice in the greatness of your possessions. Contemplate those who are more learned than yourselves and destroy self conceit, exclaiming, What is all our learning to those !

191. Even the good works of moral men, who shun what is to be avoided, and practise what has been enjoined, become evil, if, proudly boasting that they have conquered the enmity of the senses, and stood steadfastly in a virtuous course, they themselves dwell on their own merits.

192. For him who desires much notice from others, there is one act of penance which he must never forget to practise: continually to dwell upon all the merits, and conceal the defects, of others; and to address all with humility.

193. The vulgar will repair to the learned and speak of what they know nothing of. The good, though asked of all they know, display it not, knowing that it will be thrown away.

194. Those whose tongues are adorned by learning and knowledge, fear the disgrace of evil speaking; the unwise indulge therein: thus on the palm tree the dry leaves maintain a perpetual rattling whilst the green leaves make no noise.

195. The worthy although they have attained to wealth and dominion indulge not in haughty language: but if the mean have acquired the wealth of one *cāni*, (1-80th part) in addition to the one *mundirei* (1-320th) they had before, they will regard themselves as Indren the king of heaven.

196. When people are praised by those intimately connected with them, they should at once reject the flattery. Oh king of the hills covered by the bamboo! people do not adorn themselves with ornaments, though their own property, if unsuited to their rank.

197. Pride not thyself for having acquired various knowledge; even the hand umbrella will shelter one from the spreading beams of the sun; so, even among

those who have learned but little, a word may be found which will be as the pin of an axle tree to those who have learned much.

198. When a pre-eminently excellent king of faultless mind manifesteth by his conduct that benevolence existeth in his heart, what can all his enemies, boastful of their origin, though assembled in one camp, do against him ! one stone sufficeth for a thousand crows.

199. Not those who are possessed of wisdom, but those who have not acquired it, will fear not, though but a little, for the reproach that may attach to them. Oh thou whose forehead resembles the crescent moon ! will the blind eye be terrified at darkness ? or the eye that is bright and beautiful ?

200. The kings that put on ornaments of gold are not to be compared to the learned who wear them not. Thou golden one ! Are those members of the body which wear sparkling gems to be compared to the eye, which sees without wearing them ?

201. Wealth (gained) by the ear is wealth of wealth, that wealth is the chief of all wealth.

202. The words of the good are like a staff in a slippery place.

202. Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied, and diligently listened (to instruction).

204. It is a rare thing to find modesty of speech with those who have not received choice instruction.

205. The diffidence which prevents a person from appearing before the assembly of the learned, is the best of those qualities which are classed as good.

206. Let not (a king) praise himself, at any time ; let him not desire to do useless things.

207. Although you may not be certain of the event, persevere to the last in a good undertaking. It is not wrong to drop the medicine of life into the lips of dying men ; for there are some things which are possible though they are like things which are not.

208. Those who have persisted in the course of the path of virtue, though in poverty, will not consent to do evil : the spotted red-eyed tiger, though ravenous with hunger, will not feed on the growing crop in the green meadow.

209. When they can procure a great advantage by a little exertion, shall they shrink from it ; who abandon what is contrary to virtue though it be easy, to pursue decidedly the path of duty, however difficult ?

210. Even that which stood a trembling stick by the way side, when it has acquired strength may become a post to tie an elephant too. Life also is of like nature, if a man make himself free from lowness.

211. The strong tiger if it be without fresh meat for a single day will even catch a small frog and eat

it. Do not despise small things : even great matters will become greater still by exertion.

212. Though they should die meanly, not having any thing in their house, will they do things fitted to bring down disgrace upon their own heads who have the strength of the lion possessed of powerful paw and sharp claws that make sore the lined face of the elephant ?

213. Energy marks out the man of property ; has for those who are destitute of energy, do they really possess what they possess ?

214. The possession of (energy of) mind is true property ; the possession of wealth passes away and abides not.

215. The length of a flower-stalk will be in proportion to the depth of the water (in which it grows) ; the height of a man is in proportion to (the greatness of) his mind.

216. In all that a king thinks of, let him think of his greatness ; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.

217. Yield not to the feebleness which says, " this is too difficult to be done ;" labour will give the greatness (of mind) which is necessary (to do it.)

218. The lustre of munificence will dwell only with the dignity of labouriousness.

219. He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows.

220. Labour will produce wealth; idleness will bring poverty.

221. A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.

222. Adverse fate is no disgrace to any one; to be without exertion, and without knowing what should be known, this is disgrace.

223. Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.

224. They who labour on, without fear and without fainting, will see even fate (put) behind their back:

225. Where there is a stain on the heart, even good deeds will be all received as evil: but those of spotless mind, though men do them altogether evil, will still look upon it as a good.

226. They who know the truth, indulge not their senses in the pursuit of lies, and have in view the acquisition of true knowledge, will join to the door post of caution, the long door of the shame of sin, and will secure it with the bolt of steadfastness.

227. If one submit himself to the conscience in his own breast there is no benefit that he may not obtain; but if he follow the dictates of his ruinous, will he resembles a male elephant subjected to the female.

228. Oh my heart! I can by no means keep thee under restraint, and if I cannot restrain thee what else can I restrain? could I effectually restrain thee I should possess the key that openeth the heaven.

229. Those who, though residing in the midst of a city, keep their minds entirely under subjection, really dwell in the wilderness, the groves of which distil honey: and those whose minds are not under subjection, although residing in the wilderness, are as if they had returned to the inhabited country and dwelt in the midst of a city.

230. Giving is virtue; that which is acquired without sin, is wealth; the continual and mutual love that two (husband and wife) cherish towards each other, is pleasure; and the relinquishing of these three by fixing one's thoughts on God, constitutes heavenly bliss.

231. Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess?

232. There can be no greater source of good than (the practice of) virtue; than the forgetfulness of it, there can be no greater source of evil.

233. As much as possible, in every way, incessantly practise virtue.

234. Whatever is done with a spotless mind is virtue; all else vain show.

235. That conduct is virtue which is free from these four things; malice, desire, anger, and bitter speech.

236. That pleasure only which flows from virtue is pleasure ; all else is not pleasure, and it is without praise.

237. Do not deem senseless the persons who have themselves under subjection, nor think meanly of them : the heron will wait motionless on the bank of a water course for the appearance of a single fish, leaving the multitude to swim about.

238. Lord of the cool shore of the broad ocean ! self control is the ornament of poor people : should they behave property without respect, and without any measure of propriety their lineage will be published by (the inhabitants of) the village they live in.

239. Self-restraint is known only to the wise. Those who are destitute of self-restraint praise themselves even unwittingly. O king of the country whose mountains are ornamented by clear water gushing from the rocks ! the water in a full pot is not subject to agitation.

240. Worthless people, who have addicted themselves to evil speaking, are incapable of restraining their tongues. O king of the sea where ships roll like men intoxicated by palm wine ! there is not one who can carry the wind on his shoulder.

241. To bestow supreme power and great riches on one who keeps not his will in subjection, and who lives not a good and pure life, is like placing a firebrand in the hand of a monkey.

242. Although one be born in an illustrious family, possess inexhaustible wealth, and be the favourite of princes, yet he should not inordinately desire to be distinguished by kings, for self subjection is the chief virtue both for this world and for the next.

243. Self-control will place (a man) among the gods;—the want of it will drive (him) into the thickest darkness (of hell).

244. Let self control be guarded as a treasure there is no greater source of good for man than that.

245. More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his proper state controls himself.

246. Humility is good in all; but especially in the rich it (is the excellence of) a higher riches.

247. Though you guard nothing else, guard your tongue; as for those who do not guard it, their words will be drawn into evil and they will suffer distress.

248. The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal.

249. Shall the sons say "Our father impoverished himself by giving to the poor," and so withhold their liberality? O thou who art adorned with bracelets! even the shoot at the root of the Plaintain—[the tree] that perishes on bringing forth fruit—will bear fruit also.

250. Know ye, that the great [and good] will look upon the affliction of others as though it were their own, and they will be, in heart, like butter on the fire. O thou who art adorned with choice jewels! the eye will weep on perceiving the other members suffering from the pain that has befallen them.

251. Before you are disgusting old age and your dying day: and, moreover, there are pains destructive of greatness. Run not vainly here and there; covet not; distribute first, then eat; hide not any of it when you possess wealth.

252. Let a man who regards both this world and the next give what he can as he gets it. And if, through poverty, giving be impossible, to abstain from begging will be to give twice.

253. Those who are like the female palm tree, surrounded by the terrace in the midst of the village, live beloved by many. Men who eat without giving to others, though their family be fat [and flourishing,] are like the male palm in a burning ground.

254. When the rain that should fall falls not; and when mankind omit to do the things they ought to do; O Lord of the cool shore beaten by the waves where the Punnei flower repels the noisome odour of the fish! in what way does the word get on?

255. Man's duty is to give anything to those who are unable to bear [their distresses], not driving them away nor turning away from the extended hand. O

Lord of the cool shore of ocean, full of rivers ! to give to those who will pay it back again, has the name of a loan at interest.

256. Not saying they have very little, not saying they have not any thing, let them ever exercise fruitful charity to all. In due course like the pitcher of the mendicant who enters the house door for alms, it will gradually become full.

257. To give a part of their meal, to the extent of their ability, both to the friendly and to the unfriendly, and after that to eat ; is truly to eat a meal. To those who refuse their meal to the needy and so live, and eat, and pass on, the door of heaven will be closed.

258. Though they live near the mighty ocean, whose waters overflow, men look on the spring of a small well, whose water is almost dried up ; and live. The poverty of the great is better than the riches of those who know not of the next birth.

259. The wealth which the fool calls his, I shall also call mine ; (for) supposing it is his, he does not ease it, or enjoying it ; neither do I.

260. Those who are possessed of uncommon wealth need not look about for those who have got business with them. Oh Lord of the country where the heron reposes on the buffalo ! there are none who after digging a tank go about to seek for frogs.

261. Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?

262. To exercise benevolence towards the worthy is the whole design of labouring and acquiring property.

263. He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead.

264. The wealth of that man of eminent knowledge who desires (to exercise the benevolence approved of in) the world is like the full waters of a city tank.

265. The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town.

266. Wealth is like a tree which as a medicine is an infallible cure for disease, if it be in the possession of a man who has the great excellence (of benevolence.)

267. The wise who know what is *duty* will not diminish their benevolence even when they are without wealth.

268. If it be said that loss will result from benevolence such loss is worth being procured by the sale of one's self.

269. To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.

270. To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cannot obtain heaven.

271. The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the (hunger) of others.

272. The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth.

273. Mean people are divided by furious anger like a fractured stone: and some there are whose divisions resemble the fracture of gold [which is easily re-united]: but with the good, pursuing together the path of virtue, anger disappears like a wound made by an arrow in the water.

274. The disposition which sets a watch over the anger that rises up and seizes on the mind, call indeed virtue. Say, is it a greater thing to check the flood, or is it a greater thing to break down the bank, and let the water out?

275. The great will do good even when they are angry; but the low will not do good even when they are (apparently) kind (towards others); the plantain will serve (for food) even when it is unripe, but will the etti serve any such purpose, though ripe?

276. Let the respectful honor, and let despising trampers trample: good is the freedom from burning anger of those who know that all that is but as the treading of a fly upon their head.

277. As the word which a man speaks, opening his mouth unguardedly, continually burns him, those who possess the knowledge which comes of fully us-

tening (to the words of instruction) with incessant enquiry (after truth) will never be angry and speak words of fury.

278. The excellent will not sweat and be angry when their inferiors oppose them and utter bad things. The low, minding it with their mind, will speak of it, and chafe, in the hearing of every body, and jump with rage, and knock their heads against a post.

279. The self-control exhibited by a youth is self control: liberality manifested by one who has no increasing income is liberality that hath fruit; the patience suffered by one who has strength and power to vex all others is patience indeed.

280. They (who are noble) will in sight of all take patiently, and reject the evil words that come from the mouth of the vulgar like thrown stones; being opposed by consideration of their high birth, as the serpent quickly closes its hood on ashes being thrown over it.

281. To be unresisting towards those who would as enemies oppose them, the wise call not imbecility. When others have impatiently opposed and done them evil, their not doing evil in return, is good.

282. The wrath of the vulgar will continue to spread though it run a long time. The anger of the perfect, who are under control, will cool of itself, like the heat of water when it has boiled.

283. Having done a kindness they mind it not. do them never so much unkindness, they will do what

is kind ; but to act evilly, even through forgetfulness, is not (proper) for those who are born in a sky-touching family.

284. There are none here who though they see a dog snap angrily at them, snap at the dog in return with their own mouth. When the low mischievously utter base things, will the lofty minded repeat them with their own mouth ?

285. It belongeth to the wise to consider a thing, free from anger or partiality ; when in anger the real nature of the thing cannot appear : when partial the perception of its faults will be lost.

286. He restrains his anger who restrains it when it can injure ; when it cannot injure, what does it matter whether he restraine it, or does not restrain it ?

287. Forget anger, towards every one ; fountains of evil come from it.

288. Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?

289. If a man would guard himself, let him guard against anger ; if he do not guard it, anger will kill him.

290. The fire of anger will burn up the pleasant raft of friendship.

291. Destruction will come upon him who regards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.

292. Good Lord of the cool hills festooned with springs ! speak not at all with a fool. If one speak

to a fool, he will speak in vain. To slip away from him and avoid him in an inoffensive manner is good.

293. Will the hard words uttered (in reproof) by friends be more evil than the sweet words of strangers speaking with joy—Oh Lord of the cool shore of the mighty ocean where the beautiful winged insects hum over all the flowers!—if they get men that understand the consequence thereof?

294. When two persons are friends, mixed without variance, should there be misconduct on the part of one, let the other be patient as far as he can bear it; if he cannot take it patiently, let him not speak evil, but withdraw to a distance.

295. Though another do one evil, if he say "Well! let it pass!" and blame himself, it is good. To give up intimate associates, O Lord of the forest! is difficult even to the brutes.

296. Let pleasure alone when thou canst enjoy it, if disgrace attend it. O Lord of the high country abounding in waters! though pleasure only be constantly regarded, it is preferable to enjoy it in a harmless way.

297. Although his self be ruined, let not a man think of injuring the worthy: let him not eat with those with whom he should not eat, even though the flesh of his body waste away: let him not speak words intermixed with falsehood, although he get the whole world snatched by the heavens for his reward.

298. To bear with those who revile us even as the earth bears up those who dig it is the first of virtues.

299. Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.

300. (The wise) will not at all esteem the resentful. They will esteem the patient even as the gold which they lay up with care.

301. The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the world) passes away.

302. Though others inflict injuries on you, yet compassionating the sorrow (that will come upon them) it will be well not to do to them any thing contrary to virtue.

303. Let a man by patience overcome those who through pride commit excesses.

304. They fear not murder; they are not ashamed of falsehood; they preserve not reputation: they rob not in one way only, but in all; they think not of any act that it is sin attended with infamy: what else will they not do, who have fallen into the power of lust?

305. Small as is sensual pleasure, its votaries renounce all other enjoyments: Shall they who bathe in the great sea of heavenly delight, sink in the mire of earthly indulgence?

306. Shall I leave (the path of virtue) because the senseless low would excite me saying "(woman's eye is) the cypress-flower in clear water, the cayal-fish, the

battle-spear!" I will act as seeing that the quality of the eye is like scooping out the pulp of the palmyra fruit, when the water which is inside is gone.

307. Shall I leave (the path of virtue) because the unwise low would excite me by raving about teeth "(white as) jessamine buds or pearls?" I will act as seeing the jawbone lie fallen at the burning place in sight of all.

308. Those who, not comprehending the (nature of the) body, cherish it, anointing it with fragrant unguents, and wearing garlands, have they not seen the huge vulture, male and female, turning over and pecking at the stinking cart when the axle is broken?

309. The skull of the dead appearing with deep and hollow eyes that frighten the heart of the beholders, (looks) at the living, and laughs, and says, "stand in the path of preservation; such is the nature of the body."

310. If any would save their sweet lives, by sacrificing courage and honor, let them do so, provided even then they can be secure from death, for ever so short a time.

311. Say not, foolish heart; while here let us pursue our interests, and let us forget virtue; for although thou mayest live long and prosper, say what thou wilt do when the days of thy life are past.

312. Think not whether it will be this day, or that day, or what day; but considering that death

even now stands behind thee, eschew evil and in a proper manner pursue the good prescribed by the excellent.

313. Just as a single seed of the Banyan becomes a tree, and affords abundant shade, sufficiently to cause sleep: so the benefit of an act of virtue however small, when done to the worthy, is such that the sky diminished will be veiled from view by it.

314. Although they daily see the break of day, yet they understand it not, and daily rejoice over the present day as if it would last for ever: who do not daily consider the past day to be one day added to the portion of their life which has expired.

315. I shall put away the precious jewel of honor and live by the ignoble practice of begging; if this body can stand permanent and firm though fed on meanness.

316. Propriety of conduct leads to eminence, therefore should it be preserved more carefully than life.

317. Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practice and excel in many virtues, that will be an eminent aid.

318. Even as the envious man will be without wealth, so will the man destitute of propriety of conduct be without greatness.

319. Propriety of conduct is the seed of virtue: impropriety will ever cause sorrow.

320. Those who know not how to act agreeably to the world though they have learnt many things, are still ignorant.

321. A man who without malice takes up and dwells upon the scandal of others, for the solitary advantage of exciting laughter, will be feared at and trembled at, like a man who without any benefit to himself, would kill (his neighbour) by a blow on the cheek, that he might see the body quiver (in death.)

322. Those who are imperturbable and without any change of mind, even though they be confused by a man hastening and uttering evil calumny, are truly pureminded ; like the bright light in a lamp.

323. O Lord of the country covered by mountains ! although it may be difficult to extal the good qualities of persons before their faces, of what are the tongues of those wretches made, who standing in the presence of those persons, declare their faults for the purpose of destroying their reputation?

324. Fools accustomed to speak evil of others behind their backs, bring themselves into trouble by their unguarded discourse ; thus, O damsel ! a frog fish though hidden in the sand betrays itself destruction by its voice.

325. In this world, although a person possess virtue, the low minded will catch at his defects and speak of them: the winged insect loves the flower bed in a

fruitful garden ; is it not the fruit of the margosa that the crow loves ?

326. Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him " he does not backbite."

327. Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.

328. Though you speak without kindness before another's face, speak not behind his back words which regard not the subsequent (guilt).

329. The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.

330. The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.

331. If they observed their own faults as they observe the faults of others would this evil of backbiting still exist among men ?

332. To say he has not that which he does not really possess is no harm to any one. It is the usage of the world. To lie, standing or running, that the desire (of others) may fail, O thou who hast rows of bracelets ! hath evil, more than that of those who have destroyed a good thing done.

333. In time of prosperity, a man's near relations will be as numerous as the stars which sport over the

sky : when any one is subjected to intolerable sorrow, O Lord of the cool mountains ! those who will say, " We are related to him," are few indeed.

334. If it be the calf of a good cow, the heifer also will fetch a price : though they be unlearned, the words of the mouth of the rich will pass current. Like ploughing when there is little moisture, touching the surface only, the words of the poor will go for nothing.

335. Although deeply instructed in the knowledge of truth, those who have not accustomed themselves to restraint can never be restrained. Thus, O large-eyed beauty ! though the wild gourd be dressed with salt, clarified butter, milk, tyre, and various condiments its natural bitterness will never be removed.

336. Though cows be of different colors, the milk which the cows produce is not of different colors. Like milk, the fruit of virtue is of one nature, though virtue itself take many colors, in this world, like the cows.

337. If they every way consider, there is nothing else that goes with them but the actions they have done : there (in the other world) even the body which (here) they cherished and adorned is useless, when death takes them away.

338. Let not a man knowingly tell a lie ; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).

339. He who in his conduct preserves a mind free

from deceit, will dwell in the minds of all men.

340. He, who speak truth with all his heart is superior to those who make gifts and practise austerities.

341. Purity of body is produced by water ; purity of mind comes from truthfulness.

342. All lamps are not lamps ; the lamp of truth is the lamp of the wise. .

343. Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness.

344. A clear, undimmed vision (of things) will deliver its possessors from the darkness (of future births), and confer the felicity (of heaven).

345. Heaven is nearer than earth to those men of purified minds who are freed from doubt.

346. (True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing.

347. Not to permit (the mind) to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.

348. To discern the truth in every thing, by whomsoever spoken, this is wisdom.

349. To speak so as that the meaning may easily enter (the mind of the hearer) ; and to discern the subtlest thought (which may lie hidden) in the words of others, this is wisdom.

350. To live as the world lives, this is wisdom.

351. The wise are those who know beforehand what will happen ; those who do not know this are the unwise.

352. Not to fear what ought to be feared, is folly ; it is the work of the wise to fear what should be feared.

353. Those who possess wisdom, possess every thing ; those who have not wisdom, whatever they may possess, have nothing.

354. To say (" I shall do a thing in such and such a manner") is easy for any one ; but to act accordingly, is difficult.

THE END.